

15.4

10338

திருவலஞ்சுழி கல்வெட்டுகள்

1222

1222

1222




திருவலஞ்சுழி கல்வெட்டுகள்

பொறுப்பாசிரியர்
அ. அப்துல்மஜீத்
இயக்குநர், தொல்லியல் துறை

பதிப்பாசிரியர்
டாக்டர். ஆ. பத்மாவதி
கல்வெட்டாய்வாளர்

அச்சிட்டோர்
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
தரமணி, சென்னை-600 113
2001



© தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை

தமிழ்நாடு அகாடமி

திருவலஞ்சுழி கல்வெட்டுகள்

பொறுப்பாசிரியர்
அ. அப்துல்மஜீத்

பதிப்பாசிரியர்
முனைவர் ஆ. பத்மாவதி

விலை : ரூ.

அச்சிட்டோர்
தமிழ்நாடு அரசு
தொல்லியல் துறை
தரமணி, சென்னை-600 113

முன்னுரை

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பல கல்வெட்டுத் தொகுதிகளை வெளிக் கொணர்ந்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம், தஞ்சை மாவட்டம், செங்கம் தருமபுரி ஆகிய பகுதிகளிலுள்ள கல்வெட்டுகள் மொத்தம் 18 தொகுதிகளாக இதுவரை வெளிவந்துள்ளன. அதன் வரிசையில் திருவலஞ்சுழி கல்வெட்டுத் தொகுதி 19-ஆவதாக வெளிவந்திருக்கிறது. கல்வெட்டுகள் ஒரு நாட்டின் வரலாற்றை எழுதுவதற்கான முக்கிய ஆதாரங்களுள் ஒன்று. அத்தகைய கல்வெட்டுகள் இந்தியாவிலேயே மிக அதிகமாகக் கிடைப்பது தமிழ்நாட்டில் தான் என்பது மிகவும் பெருமைக்குரியதாகும்.

கி.பி. 13-ஆம் நூற்றாண்டளவில் திருவலஞ்சுழி சிவன் கோயிலில் வெள்ளைப்பிள்ளையார்க் கோயில் அமைக்கப்பட்டு மிகவும் சிறப்பாக போற்றப் பட்டிருக்கிறது என்பதை இத்தொகுதியின் கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. தேவார ஆசிரியர்களால் பாடப் பெற்ற இச்சிவன்கோயிலினுள் பிள்ளையாருக்கென்று தனிக்கோயில் கட்டப்பட்டு அக்கோயிலுக்கென்று தனியாக நிலங்களும் நிர்வாகமும் அதிகாரிகளும் அமைந்து செயல்பட்டதற்கு ஒரே சான்றாக இக்கோயிலே திகழ்ந்திருக்கிறது என்றால் அது மிகையிலலை.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலின் கல்வெட்டுகளை படியெடுத்து படித்த கல்வெட்டாய்வாளர்கள் டாக்டர் ஆ. பத்மாவதி, திருமதி அர. வசந்த கல்யாணி அன்றைய கல்வெட்டாய்வாளரும் இன்றைய உதவிக் கல்வெட்டு கண்காணிப்பாளருமாகிய டாக்டர் நா. மார்க்சியகாந்தி ஆகியோருக்கும் மிக்க நன்றி. இவர்களுக்கு உதவியாளர்களாகச் சென்று கல்வெட்டுகளை படி எடுக்கும் பணிபுரிந்த இளநிலைக் கல்வெட்டாய்வாளர் மே. சீனிவாசன் கல்வெட்டு சிற்றெழுத்தர் காலஞ்சென்ற திரு. வ. கமலநாதன் மற்றும் திரு ஆரோக்கியதாஸ், இருட்டறை உதவியர் திரு. நா. பாலகிருஷ்ணன் ஆகியோரும் பாராட்டுக்குரியோர். அதுபோல மிகச்சிறந்த முறையில் அச்சிட்டுத்தந்த இத்துறையின் அச்சுப்பிரிவு உதவிப்பணி மேலாளர் திரு. ச. செங்கல்வராயன் மற்றும் இந்நூலை நன்முறையில் வெளிக்கொணர காரணமாக இருந்த அச்சுப்பிரிவு அலுவலர்கள் அனைவரும் பாராட்டுக்குரியோர்.

அ. அப்துல் மஜீத்
இயக்குநர்

செய்து

செய்து... (faded text)

செய்து... (faded text)

செய்து... (faded text)

பதிப்புரை

திருவலஞ்சுழி என்ற ஊர் கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் தாராசுரத்திற்கு அடுத்து உள்ளது. இவ்வூரில் புகழ் பெற்ற கபர்தீஸ்வரமுடையார் கோயில் உள்ளது. இக்கோயிலின் பழைய பெயர் திருவலஞ்சுழி உடையார் கோயில் என்பதாகும்.

இக்கோயில் கல்வெட்டுகளில் பெரும்பாலானவை கருவறையின் முன்னுள்ள மண்டபத்திலேயே காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் முதலாம் இராஜராஜ சோழனின் 12-ம் ஆட்சி ஆண்டு முதல் [கி.பி. 997] மூன்றாம் இராஜேந்திரன் காலம் வரை உள்ள மன்னர்கள் காலத்தைச் சேர்ந்தவை.

முதலாம் இராஜராஜ சோழனின் மூன்று கல்வெட்டுகளுள் ஒன்று [624/1902] அவனுக்கு முன்னர் ஆட்சி செய்த பரகேசரி வர்மனின் 12-ம் ஆட்சியாண்டு நிலதானத்தைக் குறிப்பிடுகின்றது. எனவே அக்கோயில் முதலாம் இராஜராஜ சோழன் காலத்திற்கு முன்னரே வழிபாட்டில் இருந்திருக்கிறது. இச்செய்தியை அக்கோயிலிலுள்ள பழைய சிற்பங்களும் உறுதி செய்கின்றன.

இக்கோயிலின் நந்திமண்டபத்தில் வடபுறச்சுவரில் மதுரையும் ஈழமும் கருவூரும் பாண்டியன் முடித்தலையும் கொண்ட திரிபுவனவீரதேவனாகிய மூன்றாம் குலோத்துங்க சோழனின் 36-ம் ஆட்சியாண்டினைச் சேர்ந்த [கி.பி. 1214] முடிவுறாத கல்வெட்டொன்று காணப்படுகிறது. இக்கல்வெட்டு எபிகிராபியா இண்டிகா தொகுதி எட்டில் பக். 5-ல் வெளிவந்திருக்கிறது.

முதலாம் இராஜேந்திர சோழன் தனது மூன்றாவது ஆட்சியாண்டில் (கி.பி. 1015) திலபர்வதம் புக்கருளி பன்னிரண்டு தங்க மலர்கள் இறைவனுக்கு ஸ்ரீபாதபுஷ்பமாக சமர்ப்பித்து அவனது தேவி வானவன்மாதேவியாருடன் அட்டித் திருவடி தொழுததைத் தெரிவிக்கிறது. சேத்ரபாலர் சந்நிதிக்கும் இராசேந்திர சோழன் இரு தங்க மலர்களை அளித்துள்ள செய்தியை ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.

இரண்டாம் இராஜராஜ சோழனின் 12-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு என்று [1158 கி.பி.] அக்கோயிலில் உள்ள திருநாவுக்கரசர், திருவாதவூரடிகள் [மாணிக்கவாசகர்] மற்றும் திருக்கண்ணப்பதேவர் ஆகிய நாயன்மார்களுக்காக நிலதானம் வழங்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது.

கோப்பெருஞ்சிங்களின் இரு கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. கோமடத்து சோமதேவன் என்பவன் திருவலஞ்சுழி உடையார்க் கோயிலுக்கு வீட்டுமனை வழங்கிய செய்தியையும், வரிகட்ட இயலாது மக்கள்ஊரை விட்டு ஓடி விட நிலத்தை கைப்பற்றிய செய்தியையும் கூறுகிறது.

கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால ஓவியங்கள் இக் கோயிலை அழகு செய்கின்றன. சிவன் நடனத்திற்கு முக்கியத்துவமளிக்கப்பட்டு வரையப்பட்டுள்ளது. நான்முகன் தாளம் கொட்ட, திருமால் மத்தளம் வாசிக்க நந்தி குடமுழா இசைக்க, சிவன் நடனமாடிக் கொண்டிருக்கிறார். பிட்சாடனர் ஓவியமும் அவர் தொடர்புடைய மான்தளிர், ரிஷிபத்தினிகள் குள்ளச்சிறுபூதம் ஆகியவையும், மாலுக்கு சக்கரம் ஈந்த கடவுள், ரதி-மன்மதன் ரிஷபாருடர் ஆகிய ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. இவை கி.பி. 16-ம் நூற்றாண்டின் ஓவியங்களில் குறிப்பிடத்தக்கனவாகும். [நன்றி மா. சந்திரமூர்த்தி - தமிழர் நாகரிகம்]

இக்கோயிலின் வளாகத்திலுள்ளது பைரவர் சந்நிதி. மிகவும் புகழ்பெற்ற இச்சந்நிதி முதலாம் இராஜராஜ சோழனால் அவனது 25-ம் ஆட்சியாண்டில் (கி.பி. 1010) கட்டி முடிக்கப் பெற்றதாகும். இச்சந்நிதியில் உள்ள இராஜராஜனின் கல்வெட்டு, அவனது அரசியாகிய தந்தி சக்தி விடங்கி என்ற லோகமாதேவியும், கீழைச்சாளுக்கிய மன்னனாகிய விமலதித்தனை மணந்த ராஜராஜனின் மகள்கள் குந்தவையும், (நடுவுள்ள மகள்) மாதேவிகளும் அணிகலன்களை தானமளித்த செய்தியைக் கூறுகிறது.

வெள்ளைப்பிள்ளையார் கோயில் - சில கல்வெட்டு செய்திகள்

இந்நூலில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுகள் அனைத்தும் திருவலஞ்சுழி உடையார் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் படியெடுக்கப்பட்டக் கல்வெட்டுகளாகும். இக்கல்வெட்டுகள் அனைத்தும் அக்கோயிலில் உள்ள வெள்ளைப்பிள்ளையார்க் கோயிலைச் சேர்ந்தவையாகும். இக்கோயிலும் 2-ம் பிரகாரத்திலேயே கருவறைக்கு எதிரே அமைந்துள்ளது. ஆதலால் 'திருவலஞ்சுழி உடையார் திருக்கண்ணோக்கு' என இக்கோயில் அழைக்கப்பட்டிருக்கிறது.

இக்கோயில் கல்வெட்டுகளில் நம் கவனத்தை ஈர்க்கக்கூடிய கல்வெட்டுகள் பலவாகும். வெள்ளைப்பிள்ளையார்க் கோயில் தானத்தார் பல வகையிலும் துன்பப்படும் நோய்வாய்ப்பட்டும் வந்த காரணத்தினால் ஊரைக் கர்ப்பதற்கும் மன்னனின் உடல் நலம் காப்பதற்கும்; வெற்றியடைவதற்கும் வெள்ளைப்பிள்ளையார்க் கோயிலுக்கு - பூசைக்கும் திருப்பணிக்கும் திருநாமத்துக்காணியாக நிலம் தரப்பட்டிருக்கிறது. உதாரணமாக க.எண். 1, 6, 15, 42 ஆகியவற்றை

குறிப்பிடலாம். இக்கோயிலில் திருஞானசம்பந்தன் மடம் என்றொரு மடமும் சொன்னவாற்றிவான் நந்தவனம் என்ற பெயரில் பூந்தோட்டமும் இருந்தன. இப்பூந்தோட்டத்திலிருந்து மடத்தில் தங்கியிருந்த ஆண்டார்கள். பூப்பறித்து கோயிலுக்கு அளித்தனர்.

வாழைப் பழத்தை விற்று இக்கோயில் நிலத்துக்கும் வரிக்கும் பணம் செலுத்தியிருக்கின்றனர். ஆதலால் அவர்கள் வாழை பயிர் செய்த நிலம் கோயில் நிலமாக இருந்திருத்தல் வேண்டும். இந்த வாழைப்பழ ஒப்பந்தத்தைக் குறிப்பிடும் ஆவணம் 'பழஆயத்தீட்டு' என அழைக்கப்பட்டதைக் காண முடிகிறது. இவர்கள் தினம் பத்து பழம் வீதம் கோயிலுக்குச் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அன்னிய நாமகரண தீட்டின் மூலம் நில விற்பனை நடந்த நிகழ்ச்சியும் சுட்டப்பட்டிருக்கிறது.

இக்கோயில் கல்வெட்டுகளில் துற்கையார் அகரமான ராஜேந்திர சோழச் சதுர்வேதிமங்கலம், அகரம் வண்டுவாழ்குழலி சதுர்வேதிமங்கலம், நெடுமணலான மதன மஞ்சரி சதுர்வேதிமங்கலம், ஸ்ரீபிராந்தக சதுர்வேதிமங்கலம் அதன் பிடாகை, ஜனனாதநல்லூர், ஐய்யூர் போன்ற ஊர்கள் குறிப்பிடப்படுகின்றன.

ஒருதாழைப்பள்ளியைச் சேர்ந்த மலைமண்டலத்து குதிரை வியாபாரி கோவிந்தன் என்பவன் திருவலஞ்சுழி உடையாருக்கும் இறைவி வண்டுவாழ்குழலிநாச்சியாருக்கும் தினசரி அமுது படைப்பதற்காக நில தானம் அளித்திருக்கின்றான். வெள்ளைப்பிள்ளையார் கோயிலுக்கு அளிக்கப்பட்ட தானங்கள் அனைத்தும் மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்ததேயாகும்.

இக்கோயிலில் உள்ள பிள்ளையார் இம்மன்னன் காலத்தில் எழுந்தருளுவிக்கப்பட்டவராகவே இருத்தல் வேண்டும். இப்பிள்ளையார் தற்போது ஸ்வேத வினாயகர் என்றழைக்கப்படுகிறார். தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் உள்ள இருமொழி கல்வெட்டு ஒன்று, இக்கோயிலின் நுழைவாயில் தூணில் உள்ளது. இதில் பசவய்யா என்பவர் விஜயநகர மன்னன் கிருஷ்ணராயரின் ஊழிகம் என்றும் அவர் வெள்ளைப்பிள்ளையாரின் பக்தர் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்போதுள்ள வெள்ளைப்பிள்ளையார்க் கோயில் கிருஷ்ணராயர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வெள்ளைப்பிள்ளையாரை நிறுவி யிருக்கலாம் என்று கருதப்படுகிறது. (ARE. 1927-28 Introduction p-54)

மூன்றாம் இராஜராஜசோழன் காலத்தில் இவ்வெள்ளைப்பிள்ளையாருக்கு சொந்தமான நிலங்கள் திருநாமத்துக்காணியாக அளிக்கப்பட்டிருந்ததை நோக்க அம்மன்னன் காலத்தில் மிகவும் புகழ் பெற்ற கோயிலாக இக்கோயில் விளங்கியிருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. விஜயநகர ஆட்சியின் தொடக்கத்திலும் இக்கோயில் மேலும் சிறப்புற்று விளங்கியிருத்தல் வேண்டும் என்பது வெளிப்படை.

வெள்ளைப்பிள்ளையார்க் கோயில் என்று கல்வெட்டுகள் கூறும் சிறிய கருவறை அழகிய நுணுக்கமான வேலைப்பாடுமிக்க தூண்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. இத்தூண்கள் ஹொய்சளர் கலைப்பணியை ஒத்திருக்கின்றன. மொத்தத்தில் திருவலஞ்சுழி உடையார் கோயிலும், அதன் முன்புறம் அமைந்துள்ள வெள்ளைப்பிள்ளையார்க் கோயிலும் காண்பதற்கு இனிமை தருவதாக அமைந்திருக்கின்றன.

வெள்ளைப் பிள்ளையார்க் கோயில் அமைப்பு

திருவலஞ்சுழி உடையாராகிய கபர்தீஸ்வரர் கருவறைக்கு நேரே உள்ள நந்திமண்டபம் மற்றும் பலி பீடத்தை ஒட்டியவாறு வெள்ளைப் பிள்ளையார்க் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிறிய கருவறையில் வெள்ளைப் பிள்ளையார் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். கருவறையின் முன்னர் சிறு மண்டபம் அமைந்துள்ளது. அம்மண்டபத்தின் கிழக்குச்சுவர் கருங்கல்லாலான உயர்ந்த நீண்ட பெரிய பலகணி அமைப்புடன் கூடியதாக அமைந்துள்ளது. விரிந்த தாமரை மலர்கள் பதிக்கப்பட்டதைப் போல அழகுடன் காட்சி யளிக்கிறது, கருவறையும் அதன் முன்மண்டபமும் தேர் போன்ற அமைப்பை உடையது. அத்தேர் தெற்கு நோக்கிச் செல்வதாக அமைந்துள்ளது. இம் மண்டபத்தில் தெற்கு வடக்குச் சுவர்களில் இரு உருவச் சிலைகள் பதிக்கப் பட்டுள்ளன. தெற்குப்புறமுள்ள சிலை குடவாசல் போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட மூன்றாம் குலோத்துங்க சோழனின் உருவச் சிலையுடன் ஒப்பு நோக்கத்தக்கதாக உள்ளது. இச்சிலைகள் முறையே கனகர், முத்தலர் என அழைக்கப்படுகின்றனர். வடக்குச் சுவரில் உள்ள சிலை ஒரு வீரனைப் போல தோற்றமளிக்கிறது. மண்டபத்தின் தென்புறத்திலுள்ள நுழைவாயில் இரு துவாரபாலகர்களுடன் காணப்படுகிறது. இக்கோயிலின் மேற்கு மற்றும் வடக்குப்புறச் சுவர்களிலுள்ள தேவகோஷ்டங்களின் பக்கவாட்டின் பலகைக் கல்லும் பலகணி அமைப்புடன் கூடியதாகவே உள்ளன. மேற்குப்புற தேவ கோஷ்டத்திலுள்ள நடனமாடும் பெண்ணின் சிகையலங்காரமும் ஆடை அலங்காரமும் அற்புதமானவை. வலப்பக்கமாக திரும்பியவாறு அப்பெண் காட்டுகின்ற அபிநயத்தை நாம் தெரிந்து கொள்ள முடியாதவாறு அவளது இருகரங்களும் முழங்கையிலிருந்து உடைந்துள்ளன. வடப்புறச்சுவரிலுள்ள மூன்று தேவ கோட்டங்களிலும் மூன்று கொடிப் பெண்கள் காணப்படுகின்றனர். இச்சிலைகள் கி.பி 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகலாம். கையொடிந்த சிலை இக்காலத் திற்கு சிறிது முற்பட்டதாகலாம் எனத் தோன்றுகிறது.

இப்பிள்ளையார்க் கோயிலைச் சுற்றிலும் அழகிய நுணுக்கமான வேலைப் பாடுடைய தூண்கள் உள்ளன. இக்கோயிலின் முன்பக்கத்தில் 20 தூண்களும் தென்புற நுழைவாயிலின் இருபுறமும் இருதூண்களும் மேற்குப்புறம் பலி

பீடத்தை ஒட்டி நான்கு தூண்களும் உள்ளன. கோயிலின் முன்புறம் உள்ள தூண்களுக்கிடையே பெரிய கல்குத்துவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இக் கோயிலின் விதானம் நான்கு புறமும் சட்டம் ஆணி போன்ற அமைப்புகளுடன் கூடியதாக வண்டிக் கூறையைப் போல அமைந்துள்ளது.

இக்கோயில் குருக்கள் கபர்தீஸ்வரன் என்பவர் இக்கோயிலின் பின்புற முள்ள கையொடிந்த சிலை பற்றிக் கூறும் போது தேவேந்திரன் சபையில் நடனமாடும் பெண் என்று குறிப்பிட்டார். மொத்தத்தில் இக்கோயிலில் அமைந்துள்ள அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபமானது ஒரு நாட்டிய மண்டபத்தைப் போலவே காட்சியளிக்கிறது.

இக்கோயிலும் இங்குள்ள கல்வெட்டுகளும் தமிழக கலை மற்றும் மக்கள் பண்பாட்டுச் சிறப்பை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

ஆ. பத்மரவதி
பதிப்பாசிரியர்



... the ... of ... the ... of ... the ... of ...

... the ... of ... the ... of ... the ... of ...

... the ... of ... the ... of ... the ... of ...

த. நா. அ. தொல்லியல் துறை

தொடர் எண் : 179/1978

மர்வட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு	10-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு	கி.பி. 1226
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	}
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
ஏழுத்து :	தமிழ்	முன்பதிப்பு	}
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	
மன்னன் :	மூன்றாம் ராஜராஜன்	எண்	1

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் திருச்சுற்று வடக்குச்சுவர்

குறிப்புரை : திருவலஞ்சுழி இறைவனுக்கு வண்டுவாழ்குழலி சதுர்வேதி மங்கலத்தில் நிலத்தை விலைக்கு வாங்கி அகிலநாயகவிளாகம் என்ற பெயரால் தனி வளாகமாக்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. இவ்வாறு தனி வளாகமாக சதுர்வேதிமங்கலத்திலிருந்து பிறித்தபோது அந்த வளாகத்தின் ஒரு பகுதி வண்டுவாழ்குழலி சருப்பேதி மங்கலம் என்ற ஊரின் உட்புறத்தில் திருநந்தவனப் பகுதிகளும் சேருவதால் அதற்கு மாறாக அச்சருப்பேதி மங்கலத்திற்கு வேறொர் இடத்தில் நிலம் தரப்பட்டது. அந்த இடம் திருக்கை விலையிட்ட பற்று என்றும் இப்பற்று இவ்வூர் துரோகிகளிடமிருந்து திருக்கைப் பற்றாக பெறப்பட்டது என்றும் தெரிய வருகிறது. இந்த நிலங்களின் எல்லைகளாக அரசர் அரசியர் பெயரில் வாய்க்கால்களும் வதிகளும் கூறப்பட்டுள்ளன.

கல்வெட்டு இடையிடையே மிகவும் சிதைந்துள்ளது. இறுதிப் பகுதி கிடைக்கவில்லை.

Summary : Records some details relating to the land purchased from the Vanduvāḷkulali-Chaturvedi mangalam as Tirunāmatfukkani and made it tax free and named it as 'Akila - nayaga Vilagam'. Also, it is referred that the land was exchanged for some reasons, with the land which was confiscated from the drohins and called as Tirukkai - parru. The details of the land was given. Damaged in the middle of every line.

கல்வெட்டு :

1. [ஸ்வஸ்தி ஸ்ரீ ராஜ]ராஜ தேவர்க்கு யாண்டு ஓ ஆவது உய்யக் கொண்டார் வளநாட்டு உடையார் திருவலஞ்சுழி உடையார்க்கு நித்தவினோத வளநாட்டு மங்கலத்து திருநாமத்துக் காணி [அகில] நாயக வளாகம் என்னும் திருநாமத்தால் வேறு பிறித்து ஊர் முதலாக வருகிற நிலத்துடந் இந்த நாயனார்க்கு திருநாமத்துக் காணியாகக் கட்டின உய்யக் கொண்டார் வளநாட்டு வண்டுவாழ் குழலி சருப்பேதி] மங்கலத்துக்கு [அகத்து புக்கு] திருநந்தவனத்து[க்கு]* விட்ட நிலத்துக்குத் தலைமாறாகவும் உடையார் வண்ண ஸ்வாமி தேவர்க்கு காணியும் இறையிலியுமாக விட்ட நிலமாய் வண்டு வாழ் குழலி நாச்சியார்க்கு திருநாமத்துக் காணியும் இறையிலியுமாக [இறை] இறுத்துக் குடுத்த நிலத்துக்கு

2. தானத்தார் வசம் இருந்த ஒவலிபட்டி இவ்வூரில் துரோகிகள் காணவும் திருக்கை[விலையிட்ட] பற்றான நிலத்தும் பிறிந்த நிலத்துக்கு ணவரி காணியாய் அகிலநாயக விளாகமென்னும் திருநாமத்தால் வேறு பிறித்து திருநாமத்துக் காணியும் இறையிலியும் ஆன நிலத்துக்கு உள்வரி யஸப பரகேசரி நல்லூர் மாதேவிவதிக்குக் கிழக்கும் கணவதி வா சதிரத்தும் உசதிரத்தும் உள்ள படி ரூக சதிரத்து . . . செட்டு பம உசதிரத்து னந்செய் ரூ சதிரத்து ரூஉ சபரூக பரி சதிரத்து புந்செய் ரூஉப . இங்கே சதிரத்து ருவெ இங்கே முன்

3. இங்கே புன்செய் ரூகி . . . உத இங்கே புன்செய் ரூ ரூகூபஇங்கே புன்செய் ரூ . ராஜகேசரி வாய்க் காலுக்கு வடக்கு ஈ சதிரத்து ரூ சதிரத்து ஈ சதிரத்து ரூபகூபம இங்கே புன்செய் நிலம் ஆக ரூஈகூகூப னால் ரூதஉநூனால் புன்செய் ரூகப னால் பா . . . ரூகூகூகூவது கோவத்தக் குடையான் செம்பியன் விழுப்பரையன் காணியான [நத்]தம் ஈபப பரகேசரிநல்லூர் மாதேவிவதிக்கு கிழக்கும் பரகேசரி [வாய்க்காலுக்கு] உசதிரத்து ரூஈகூகூ கணவதி வதிக்கு வடக்கு ச . . . உசதிரத்து ரூஉகூ இங்கே புன்செய்

4. வ புன்செய் ரூருஉஉஓருஉஓஓருஓ . ஆக ரூக . . . வண்டு வாழ் குழலி சருப்பேதி மங்கலத்துக்கு அகத்து புக்கு இந்நாயனார் திருநந்த வனங்களில் விடுகையில் இதுக்கு தலைமாறாக தினைப்படு வித்து பற்றான நிலத்துக்கு லுடைய

தரும் மாத்தூர் கிழவன் சூரிய தேவனும் நிலமாய் புகுந்த மலைப்
 நல்லூர் மாதேவி வதிக்கு கிழக்கு ராஜகேசரி வதிக்கு வடக்கு
 எசுஉ சதிரத்து புன்செய் ௫௨௩௨ சதிரத்து ௫ . . இங்கே புன்செய்
 ௫௨௩௨ சதிரத்து மாதநாரி கிழவன் இங்கே . .
 லுக்கு வடக்குசுசு சதிரத்து ௫௨௩ இங்கே . . .

5. . . ௫௩௩௩ உதா நாடறி சாக்கியன் கு
 தெற்கு ௫௩௨ சதிரத்து நிலனால் ௫௩ ஆக ௫௩னால் விரிவு ௫௩௩௩
 ஆக ௫௩௩௩௩௩௩ புன்பயிராக ௫௩௩௩௩௩௩௩ வண்டு வாழ் குழலிச்
 சருப்பேதிமங்கலத்து அகத்து புக்கு திருநந்தவனத்து விட்ட நிலத்துக்கு
 தலைமாறு திருநாமத்துக் காணியும் இறையிலியும் கவி[உட்]
 ஆலங்குடையார் பண்டித சோழ முவேந்த வேளான் காணி தீன
 சிந்தாமணி நல்லூர் மார்திருவதிக்கு கிழக்கு கோதண்டராம வதிக்கு
 வடக்கு ௫௩௩௩ இது வை[வ]த்தும் ௫௩ கோதண்டராமவதிக்கு
 வடக்கு நிலம் சி சதிரத்து நிலம் வ . ப . இங்கே விக்கிர சோழன்
 களத்தூர்௫௩ ஆக௫௩னாய் ௫௩௩

6. . . காணியான சின சிந்தா திருவதி[க்குக் கி]ழக்கு
 க்கு வடக்கு ௫௩௩ சதிரத்து ௫௩௩னால் ௫௩௩௩ ஆக . . .
 ௫௩௩௩ தேவர்க்கு காணியும் இறையிலியுமாக
 விட்ட நிலமாய் இவர் இக்கோயில் வண்டுவாழ்குழலி நாச்சியார்க்கு
 திருநாமத்துக் காணியும் இறையிலியுமாக நினைப்பிடுவித்து குடுத்த
 நிலத்துக்கு துரோகிகள் காணியான திருக்கை வழக்கு பற்றான
 நிலத்துக்கு தடி மாத்தூர் கிழவன் உதையசெய்தானும் சூரிய
 தேவனும் காணியும் இவர்கள் உ[றவு] முறையார் காணியும் திருக்கை
 வழக்கு பற்றான நிலத்து திருநாமத்துக் காணியும் இறையிலி
 யுமாக அனுபவித்து வருகிற குந்தவை[நல்லூர்] வதிக்கு இ

7. புன்செய் ௫ ௫௩௩ சதிரத்து ௫ . ௩
 இங்கே புன்செய் ௫௩௩௩ சதிரத்து ௫௩ இங்கே புன்செய் நிலம்[௩]௩
 சதிரத்து ௫௩௩ . ௩௩௩௩ சதிரத்து ௫௩௩௩ புன்செய் சேட்டைவதிக்கு
 கிழக்கு கணவ[திருவதி]க்கு வடக்கு ௫௩௩ சதிரத்து[து*]௫௩௩௩ சதிரத்து
 ௫௩௩௩௩ சதிரத்து ௫௩௩ ராஜகேசரி வதிக்கு வடக்கு உசு சதிரத்து
 புன்செய் ௫ . கிறா . இங்கே ௫௩௩௩ ௩௩௩௩௩௩௩௩ சதிரத்து ௫௩௩௩௩௩௩௩௩
 உசு சதிரத்து ௫௩௩௩௩௩ சதிரத்து ௫ சதிரத்து ௫௩௩ . ௩
 இங்கே புன்பயிர் ௫௩௩௩௩௩ சதிரத்து ௫௩௩ . . சதிரத்து ௫௩௩௩
 சதிரத்து ௫௩௩௩ சதிரத்து ௫௩௩ . ௩ சதிரத்து ௫௩௩ சதிரத்து . . .
 த்து ௫

8. மேற்க்கு புன்செய் நிலம் 2வு. க. சதிரத்து
 ௫௨௪ இங்கே புன்செய் ௫௬ திருவொற்றியூர் வதிக்கு கிழக்கு சேரி
 வாய்க்காலுக்கு [கிழக்கு] ௫௬ சதிரத்து ௫௬௬ . சதிரத்து ௫௨௪
 சதிரத்து ௫ . ௫ இங்கே புன்செய் ௫ சதிரத்து ௫௨௬ புன்செய்
 ௫௨ . ௫ . சதிரத்து ௫௪ ஆக ௫ ௫௬௬னால் விரிவு ௫௬௬௬ . ௫௨௪
 புன்பயிர் ௫௨௪௫௪௬ ௫௪ மாத்தூர் கிழவன் சூரியதேவன்
 காணியான குந்தவைநல்லூர் மாதிருவதிக்கு கிழக்கு கணவதி
 வாய்க்காலுக்கு வடக்கு . . சதிரத்து, ௫௬௬௬ சதிரத்து ௫௪௬ சதிரத்து
 ௫௨௪ சேட்டைவதிக்கு கிழக்கு ராஜகேசரி வாய்க்காலுக்கு ௫௬௬ .
 சதிரத்து ௫௨ குலோத்துங்க சோழ . .

9. க்கு கணவதி வாய்க்காலுக்கு வடக்கு . . . சதிரத்து ௫ . . .
 க்கு ௫௨௪ செழியந் ஓடையான தில்லை னும்
 சிற்றாண்டானும் காணியான தீனசிந்தாமணிநல்லூர் மாதிருவதிக்குக்
 கிழக்கு கோதண்டம் வாய்க்காலுக்கு வடக்கு ௬ . ௫ சதிரத்து
 இங்கே தரநல்லூர் கேசவ[னை] நாயகன் . . . சதிரத்து ௫ . . ௬
 சதிரத்து ௫௨௬ புன்செய் ௫௬௬ சதிரத்து ௫௪ ஆக ௫
 . . ற்றாண்டான் அனுபவித்து வந்த குந்தவை நல்லூர் செ
 . காலுக்கு வடக்கு . . . சதிரத்து ௫௬னால் விரிவு ௫௨௪ . . . ௫ . .
 . . . புன்செய் ஆக ௫௨௬௬௬௬ புன்செய் ௫௪
 ஊர்கள் துரோகிகள் காணியில் பிறிந்த ஜனனாத நல்

10. ௫௬௬௬ . இக்கோயில் முடைய . . . க்கு
 புன்கனூர் ௫ . . . விக்கிரமசோழநல்[லூர்] ஆக ௫
 ஆக ௫௬௬௬ புன்பயிர் ௫௪௬௬ ஆக புன்செய்
 உட்பட ௫௬௬௬

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	25
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1241
மூர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 199/1928
மொழி :	தமிழ்	மூன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 2
அரசு :	சோழர்		
மன்னன் :	மூன்றாம் இராஜராஜன்		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் திருச்சுற்றின் வடக்குச் சுவர்

குறிப்புரை : வானரையன் விக்கிரம சோழனான ராஜகம்பீர வேளான் என்பவன், இக்கோயிலில் உள்ள ஞானசம்பந்தன் மடத்தில் வந்தமர்ந்து, இம்மடத்துக்குக் கீழ் புறம் உள்ள சொன்னவாற்றிவான் திருநந்தவனத்திலே பூப்பறித்து நூறு திருப்பள்ளித்தாமம் ஆக்கி இக்கோயில் இறைவனுக்கு அளிப்பதற்கு, இம்மடத்தைச் சேர்ந்த ஆண்டார்கள் மூவருக்கு அமுதுபடி உள்ளிட்ட செலவினங்களுக்கு மூன்றுமாவினால் குழி 1536-ம், நத்தமனை குழி நாற்பதும் பலரிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. இந்நிலங்களுக்கு எல்லைகள் கூறும் போது முசுருந்த விண்ணகர் எம்பெருமான் கோயில் திருவிடையாட்டம் குறிப்பிடப் பட்டிருப்பது சிறப்புடையது.

Summary : This inscription may belongs to the period of the chola king Rajaraja III. Registers the gift of land by Vanaraiyan vikrama cholana alias Rajagambira velan of Tiruvala kudi in Pandya kulasan valanadu for the maintenance of three Andars to supply flower garlands to the god Thiruvallanjuli Udaiyar, who made a visit to the GnaṇaSambandan mutt in the temple. The flower garden named Sonnavararivan, which was situated in the east side of the above mutt.

கல்வெட்டு : ஸ்வஸ்திஸ் திரிபுவனசக்கரவத்திகள் தேவர்க்கு யாண்டு [உயச] ஆவதின் எதிராமாண்டு 2ஷே¹ நாயற்றுப் பூர்வபக்ஷ [பிர]த மய்யும்² திங்கள் கிழமையும் பெற்ற சதைய . .

2. பாண்டி குலாசனி வளநாட்டுத் த வானரையன் . [விக்]
கிரம சோழனான ராஜகம்பீர வேளானேன் உடையார் திருவலஞ்சுழி
உடையார் கோயில் கீழைச்
3. ஞானசம்பந்தன் திருமடத்தில் எழுந்தருளியிருந்து இ மடத்துக்குக்
கீழைச் சொன்னவாறறிவான் திருநந்தவனத்திலே நூறு திருப்பள்ளித்
தாமந் நயாவர்த்தமகித்து³
4. ஆக்கலானை ஆக . . . ப்பறித்து உடையார் திருவலஞ்சுழி உடையார்
சாத்தியருள ஒடுக்குவார் மூவர் ஆண்டார்களுக்கு அமுதுபடியும்
வேட்டிக்கும் கொட்டும் ஏத்த[மு]ம் . ற்று
5. வையற்றுக்குடலாக ஜிந்நாயனார் தேவதானம் விக்கிரம சோழ
வளநாட்டு இன்னம்பர் நாட்டு தளி அக்கூரான குலோத்துங்க சோழ
மங்கலத்திலும் இவ்வூர் பிறிந்த கலிகடிந்த [சோழ] மங்க[ல]
6. த்திலும் நல்லாருடையான் தில்லையாழ்வானான சூரிய வேளானும்
இவனை முதுகண்ணாக உடைய சிற்றாற்க்காடு கிழான் விக்கிரம
சோழனான விசையா : . ன்னுக்கள் பாரியை ஆ[ர]களுர் கிழவன்
.
7. அரயன் கூத்தாழ்வியும் இவள் மகள் அடஞ்சுருடையான் விக்கிரம
சோழனான தியாக வினோத விழுப்பரையன் பாரியை பாலொத்த
மென் மொழியாளும் இவள் தங்கை இந்த ராஜ சூரிய வேளான்
பாரியை
8. பரிஞ்சு[ரை]ப்பாளு[ம்] பக்கல் விபுலகொ[டி] திரிபுவன மா தேவி .
. ராஜ ராஜ சருப்பேதி மங்கலத்து நிலத்துக்கு வடக்கும்
கிழக்கும் மோதிரங் கொள்ளு வாய்க்காலுக்குத் தெற்கில் உளப்படி
வி . . நில மூன்று மா[வி]னால்
9. க்குழி ஆயிரத்து அ[ய்]னூற்று முப்ப[த்து*] ஆறும் இ[று][ப்*]ப
நத்த[த்*] தில் இந்த ராஜசூரிய வேளான் மனைக்கு மேற்கும் தெற்கும்
பழந் தெருவுக்கு வடக்கும் முசுகுந்த விண்ணகர் எம்பெருமான் கோயி
லுக்கும் திரு[விடை] யாட்டத்[துக்]கும்

10. நடுவுபட்ட மனை[க்*]கு நாற்பதும் இவர்கள் பக்கல் விலை கொண்ட படியே இத்திருத்தொண்டு செய்த[ரு]*ளுகி[ன்]ற ஆண்டார்(க்)கள் மூவர்[க்]கு இநிலத்தில் . . . உள்ளது ளதனையும் ஸ்ரீமா கேஸ்வரர் . . . நோக்கியரு . . .

11. இப்படி செலுத்தக்கடவதாகக் குடுத்தமைக்கு இவை [தாடி] குமரன் அ[ர]*யன் விக்கிரமசோழனான ராஜ கெம்பீர வேளானே யாந் .

-
1. 'மேஷ' என்றிருத்தல் வேண்டும்.
 2. பிரதமையும் - என்றிருத்தல் வேண்டும்
 3. நாயனார் தமக்களித்து - என்றிருத்தல் வேண்டும்.

த. ந. அ. தொல்லியல்துறை

தொடர் எண் : 181 / 1978

03

மாவட்டம் : தஞ்சாவூர்

ஆட்சி ஆண்டு :

17-ஆவது

வட்டம் : கும்பகோணம்

வரலாற்று ஆண்டு :

கி.பி. 1233

ஊர் : திருவலஞ்சுழி

இந்தியக் கல்வெட்டு

ஆண்டு அறிக்கை

204/1927-28

மொழி : தமிழ்

எழுத்து : தமிழ்

முன் பதிப்பு :

அரசு : சோழர்

ஊர்க் கல்வெட்டு

மன்னன் : முன்றாம் இராஜராஜன்

எண்

இடம் : கபர்தீஸ்வரர்கோயில் இரண்டாம் திருச்சுற்றின் வடக்குச்சுவர்

குறிப்புரை : திருவலஞ்சுழி உடையார்க் கோயிலில் உள்ள வினாயகப்பிள்ளையார் கோயில் வெள்ளைப்பிள்ளையார்க்கு திருநாமத்துக் காணியாக ஊர்க்கீழ் இறையிலியாக இட்ட நிலத்திலிருந்து அறுபது கலம் கொடுக்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.

Summary : Registers the gift of sixty kalam of paddy to the Vella Pillaiyar in the temple of Tiruvalanjuli Udaiyar from the land which was a Urkil iraiyili given by the members of Sri Parantaka Chaturvedi mangalam as Thirunamattukkani.

கல்வெட்டு :

1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனசக்ரவத்திகள் ஸ்ரீராஜ[ராஜ]தேவர்க்கு யாண்டு . . . வதின் எதிராம் ஆண்டு நாள் [இருபது]னான் பராந்தக சதுர்வேதிமங்கலத்துக் கற்கடகநாயற்று காஸ்ய [வரு]கிற கூட்டப் பெருமக்கள் எழுத்து உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயில் வினாயகப் பிள்ளையார் கோயில் தானத்தார் கண்டு வெள்ளைப் பிள்ளையார்க்கு திருநாமத்துக்காணி யார் விளாக நிலத்து முன்பு ஊர்க்கீழ் இறையிலி இட்ட ௫௨ வினால் ஒரு பூ ஒட்டுப்பட . . . இருநூற்றுக்கலம் நீக்கி இறுப்பதான ஹத இந்நிலம் முக்காலினால் [ஒ]ட்டுப்படி ௨௬பளு இந்நெல்லு அறுபதின் கலமும் ஊர்க்கீழ் இறையிலி ஆகவும் இந்நிலத்துக்கும் நெல்லுக்கும் தலைமாறு வரம்பறை பாழநு[ம்]* உள்ளிட்ட[ராலும்] திருத்திப்பாடு . . லொம் என்றார் போலே ஷ்ரீராவது தரிசு ஒரு பூவாக வேண்டும் நி[லம்] திருத்தி இறுப்பதாகவும் [திருநாமத்]

2. துக்காணியில் இறையிலி : நிலம் நீக்கி நின்றஃ : பிருமவாம்பறை
பாமும் திருத்தி ஊர்க்கீழ் இறையிலியாகவும் இப்படி
. எதிராம் ஆண்டு பசான முதல் ஊர்க்கணக்கு பட்டபிரிய
நும் உத்தம பிரியநும் நிறுத்திக்குடுக்க கடவதாவும் இந்நிலத்
தால் சில்வரி [பரு]வரியும் சபா வினியோகமும் நினைப்பிட்டு வரும்
கட்டை புஞ்சை நியோகப்படியே செய்யக்கடவதாகவும்
சொன்னோம் இப்படி செய்க பணியால் ஊர்க்கணக்கு பட்டப்பிரியன்
எழுத்து இவை உத்தமப் பிரியன் எழுத்து நெல்லு அறுபதின்
கலத்துக்கும் திருவரங்க தேவபட்டன் எழுத்து - நெல்லு அறுபதின்
கலத்துக்கும் ஒலி கொன்றை[க்காலா] பரணபட்டன் எழுத்து நெல்லு
அறுபதின் கலத்துக்கும் கோமடத்து தரை லோக்ய நாம[பட்ட]ன் எழுத்து
ஒலி கொன்றை நாராயண பட்டன் எழுத்து ஒலி கொன்றை
தாமோ

3. [தர] பட்டன் எழுத்து பாப்பார்குடி வெண்ணைக் கூத்தபட்டன் எழுத்து
ஒலி கொன்றை எழுத்து ஒலி கொன்றை மூத்த தாமோதர
பட்டன் எழுத்து . . . கிருஷ்ணதேவபட்டன் எழுத்து கோமடத்து
சீராமபட்டன் எழுத்து இருங்கண்டி க பட்டன் எழுத்து நம்பூர்
காட்டுக்கைவாமன பட்டன் எழுத்து கோமடத்து நாராயண பட்டன்
எழுத்து வெற் பட்டன் எழுத்து கோமடத்து சீராம பட்டன்
எழுத்து காரம்பிச்செட்டு சீரங்கநாம பட்டன் எழுத்து சிறு புள்ளுவில்
ஸ்ரீமாதவ பட்டன் எழுத்து மாங்களுர் தாமோதர பட்டன் எழுத்து .
. . . . ச்சந்திரசேகர பட்டன் எழுத்து காரம்பிச் செட்டு சூரிய தேவ
பட்டன் எழுத்து காரம்பிச் செட்டு அழகிய மணவாள பட்டன் எழுத்து
. . வற புறத்து சீராம பட்டன் எழுத்து வழகூர் நாராயண பட்டன்
எழுத்து சேரி நாராயண பட்டன் எழுத்து தி

4. [ரு]மிழலை இளைய சீரிளங்கோ பட்டன் எழுத்து திருமிழலை உய்யக்
கொண்டான் பட்டன் எழுத்து திருமிழலை நாராயண பட்டன் எழுத்து
ஆதநாராயன் பட்டன் எழுத்து இடையாற்றுக்குடி திருவரங்க நாராயண
பட்டன் எழுத்து ஆத்தூர் ஆளவந்தான் பட்டன் எழுத்து ஆதநூர்
நரசிம்ஹ பட்டன் எழுத்து ஆதநூர் அழகிய மணவாள பட்டன்
எழுத்து ஆதநூர் அளைந்த கோளரி பட்டன் எழுத்து இருங்கண்டி
சீதர பட்டன் எழுத்து திருமிழலை சீரிளங்கோ(கோ)பட்டன் எழுத்து.

5. இப்படி

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	18-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1234
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 200/1927-28
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 4
அரசு :	சோழர்		
மன்னன் :	மூன்றாம் இராஜராஜன்		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் திருச்சுற்றின் வடக்குச் சுவர்

குறிப்புரை : திருவலஞ்சுழி உடையார் கோயில் வெள்ளைப் பிள்ளையார்க்கு ஸ்ரீ பராந்தக சதுர்வேதி மங்கலத்தின் பிடாகை ஜனநாத நல்லூரில் திருநாமத்துக் காணியான நிலத்தில் இவ்வூர் சபையார் ஊர்க்கீழ் இறையிலி இட்ட செய்தியும் அதன்படி வருகிற நெல்லுக்கு தலைமாறாக வேறு பல இடங்களில் நில மளித்த செய்தியும் கூறப்பட்டுள்ளது.

Summary : Relates to the exchange of some lands belonging to the god vellai Pillaiyar in Thiruvallanjuli Udaiyar Temple in Jananatha nallur, which was a hamlet of Sri Parantaka chaturvedi mangalam for several other bits of land.

கல்வெட்டு :

1. திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு 18 ஆவது உய்யக் கொண்டார் வளநாட்டு ப[ரம்பூர்] நாட்டு உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயில் வெள்ளைப் பிள்ளையார்க்கு அகரம் ஸ்ரீ பராந்தகச் சருப்பேதி மங்கலத்து பிடாகை ஜனநாத நல்லூரில் திருநாமத்துக்காணியான நிலத்துக்கு இவ்வூர் சபையார் ஊர்க்கீழ் இறையிலி இட்டபடிக்கும் நெல்லுக்கும் தலைமாறு திடரு திருத்தி நெல் பயிர் செய்த நிலத்து குடிமக்களிசையந்து இறுக்க

தீட்டுக் கொண்டு கார் ஒரு பூவாக முதல் கொண்டு ஒழுகிலம்
 எழுதின நியோகப் படி வெள்ளைப் பிள்ளையார்க்கு ஜனநாத
 நல்லூரில் திருநாமத்துக் காணியான நிலத்து நியோகப்படி ஊர்க்கீழ்
 இறையிலி இட்ட யக ஆவதின் எதிராம் ஆண்டு நீக்கின ஒரு பூ .
 லினால் உக யாம் வதில் நீக்கின ஒரு பூ னுலினால்
 உ உளமும் னால் ஊர்ப்படி .

2. . . . கிரு ஊ னால் உஷ . யா இதுக்கு தலைமாறு திடரும் வரம்
 பறை பாழும் புன்பயிரும் நீக்கி நெற்பயிர் செய்(ய)த நிலத்துக்குடி
 மக்களிசைய இறுக்க தீட்டுக் கொண்டு ாசு ஒரு பூவில்
 முதல் கொண்டு ஒழுகலமாட்டறிந்து பேர் பழி கூட்டின அழகிய
 மணவாள நல்லூர் . ௫ மாவும் திருவரங்க நல்லூர் . ௮ மாவும் திரு
 வேங்கட நல்லூர் . ௫ மாவும் விக்கிரம பாண்டிய [நல்லூர்*] . . மாவும்
 மதுர மாவும் திரு வெள்ளறை நல்லூர் . ௫ மாவும் வானவன்
 மாதேவி நல்லூர் . ௫ மாவும் ராஜ தார நல்லூர் . ௫ மாவும் ஜன
 நாத நல்லூர் . ௫ மாவும் ஆக . ௫ . ௫ மாவுக்கு மாத்தால் ௫௫ . ௫
 ஆக ௫ஷ . . . ற்க்க இப்படிக்கு இவ் ஊர்கணக்கு உத்தம பிரியன்
 எழுத்து

த. நா. அ. தொல்லியல்துறை தொடர் எண் : 183/1978

மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 18-ஆவது
வட்டம் : கும்பகோணம் வரலாற்று ஆண்டு : கி. பி. 1234
ஊர் : திருவலஞ்சுழி இந்தியக் கல்வெட்டு } 2017/1917-28
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை }
எழுத்து : தமிழ் பதிப்பு : }
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு } 5-1-1978
மன்னன் : மூன்றாம் இராஜராஜன் எண் : }

இடம் : கபர்தீஸ்வரர்கோயில் இரண்டாம் திருசுகற்றின் வடக்குச் சுவர்.

குறிப்புரை : ஆதிதேவனான நாராயண பட்டன் என்பவன் வெள்ளைப் பிள்ளையார் கோயிலுக்கு நிலம் விற்றுக் கொடுத்த செய்தியும் இந்நிலத்திற்கு விலையாக வெள்ளைப்பிள்ளையார் கோயில் சீபண்டாரத்திலிருந்து [கருவூலம்] நாற்பதினாயிரம் காசுகள் பெற்றுக் கொண்ட செய்தியும் பலரும் கையெழுத்திட்டுள்ள செய்தியும் தெரியவருகிறது.

Summary : Registers a sale of land by Adidevan alias Narayanabhattan of Thiruvellarai nallur of Vira Chola Caturvedimangalam alias Peravur at Peravur nadu, a sub division of Jayam konda Valanadu, to the God Vellai Pillaiyar of Thiruvalanjuli Udaiyar temple. The land was purchased worth of forty thousand coins, which was paid by the temple authorities from the temple treasury. The name of the sale deed document is refered as Thiriva - tittu.

கல்வெட்டு :

1. திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு 18 அ பதின் எட்டாவது மகர நாயற்று பூர்வ பக்ஷத்து த்ருதியையும் புதன் கிழமையும் பெற்ற சதயத்து[நாள்] உய்யக் கொண்டார் வளநாட்டுப் பாம்பூர் நாட்டு திருக்குடமுக்கு உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயில்

வெள்ளைப் பிள்ளையார்க்கு ஜயங்கொண்ட சோழ வளநாட்டு பேராலுர்
நாட்டு பேராலுரான் வீரசோழச் சருப்பேதி மங்கலத்து திருவெள்ளறை
நல்லூர்] [ஆதி] தேவனாந நாராயண பட்டன்னேன் திரிவு தீட்டுக்
குடுத்த பரிசாவது வடகரை விருதராய பயங்கர வளநாட்டு நல்லாற்றுர்
நாட்டு துற்கையார் அகரம் ஆன் டிராஜந்திர சோழச் சருப்பேதி
மங்கலத்து புள்ள*] நல்லூர் வினாயக்பட்டன் பக்கல் இற்றைநாளில்
இவன் பக்கல் விலை கொண்ட நிலமாய் வெள்ளைப் பிள்ளையா[ர்*]க்கு
திருநாமத்துக் காணியாக திரிவு [தீ*]ட்டுக்குடுத்த நிலம் ஆ[ன] இவ்வூர்
பிடாகை பார்வதி வதிக்கு மேற்க்கு க்கு தெற்க்கு
இரண்டாங் கண்

2. ணாற்று முதல் சதிரத்து ௫௨ மாறாம் இங்கே இரண்டாம் சதிரத்துண்
டத்து ௫௨௫௫௫௫௫௫௫ ரை சபை விலை உள்ளதும் இங்கே
நாலாங்கண்ணாற்று முதல் சதிரத்து மாறா . ன்னமும் . .
கண் சபை விலை உள்ளதுவும் ஆக ஊர்படி ருசமாங்வுத . . இந்நிலம்
நாலுமா அரைக்காணி] காணி[உத்தொழு] நான் விலை கொண்ட பிர
மாணப்படி காசு சயசு இக்காசு நாற்பதினாயிரமும் வெள்ளைப்
பிள்ளையா[ர்*] சீபண்டா[ர*]த் வாங்கி பட்ட புள்ள
மங்கலத்து வினாயகன் பொன்னம்பல நம்பி கையில் குடுத்து நில
விலைப் பிரமாண திரிவு தீட்டுக் குடுத்தேன் உடையார் திருவலஞ்சுழி
உடையார் வெள்ளைப் பிள்ளையார்க்கு திருவெள்ளறை[நல்லூர்
ஆதிதேவனான] சங்கர நாராயண பட்டன்னேன் இப்படி சம்மதித்து
இப்பிரமாணப்படி காசு நாற்பதினாயிரமும் வெள்ளைப்பிள்ளையா[ர்*]
சீபண்டாரத்து நான் இற்றை நா(ள்)ளால் வாங்கி கீழ்ப்புனைப்பட
புள்ள மங்கலத்து வினாயகன் பொன்னம்பலநம்பி கையில் குடுத்து
இப்பிரமாண

3. ப்படி நிலம் நாலுமா அரைக்காணி . . . போல விற்று கொண்ட
பிரமாணப்படி இவ்வெள்ளைப் பிள்ளையார்க்கு திருநாமத்துக் காணி
ய[ாக] திரிவிட்டுக் குடுத்தேன் . . தேவன் . . . ராய பட்டன்னேன்
இவை என் எழுத்து இவர்கள் செய்ய இத்திரிவு தீட்டுப்
பா எழுதினேன் சுமந்தசம் ஆனாங்கூர் மத்தேயதன்
ஆனாங்கூர் உடையான் கணவதீசுரமுடையான் பொன்னம்பலக்

கூத்தன்னே[ன்*] இவை என் எழுத்து இப்படி அறிவேன் குரோவசிவ
நனைவாதி பட்டனேன் இப்படிக்கு இவை புள்ளனார் வினாயக
பட்டன்னே[ன்*] இவை என் எழுத்து இப்படி அறிவேன் புள்ள
மங்கலத்து வினாயகன் பொன்னம்பல நம்பி பட்டன்னேன் இப்படிக்கு
இ[வை புள்]ளனார் திருவலஞ்சுழி. உடையா[ன் பட்ட*]ன்னெழுத்து
இப்படி அறிவேன் அரண்போல² இவரய நாகுகுயண்² பட்டன் எழுத்து.

-
1. 'ராஜேந்திர' என்றிருத்தல் வேண்டும்.
 2. நாராயணபட்டன் என்றிருத்தல் வேண்டும்.

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	19-ஆவ்து
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1235
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 205/1927-28
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 6
அரசு :	சோழர்		
மன்னன் :	மூன்றாம் இராஜராஜன்		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகார வடக்கு மதில்

குறிப்புரை : திருவலஞ்சுழி உடையார் கோயிலில் அமைந்துள்ள வெள்ளைப் பிள்ளையார்க் கோயில் தானத்தார் [கோயில் நிர்வாகிகள்] பலவகையிலும் துன்பப்பட்டும் நோய்வாய்ப்பட்டும் வந்த காரணத்தினால் அந்த ஊரைக் காப்பதற்கும், உலகுடையப் பெருமாளாகிய அரசனின் உடல் நலன் சிறக்கவும், வெற்றி யடையவும், வெள்ளைப் பிள்ளையார்க்கு பூசைக்கும் திருப்பணிக்கும் திருநாமத்துக் காணியாக நிலம் தர வேண்டும் என்று ஆனாங்குரைச் சேர்ந்த ஒரு அதிகாரி வேண்டுகோள் விடுத்தமையால், சபையார் கூடி விவாதித்து சம்மதம் தெரிவித்து ஊர்க்கீழ் இறையிலியாக நிலம் கொடுத்த செய்தி கூறப் பட்டுள்ளது. நிலத்தின் அளவுகளும் அதிலிருந்து வரும் நெல்லின் அளவு களும் எண்ணாலும் எழுத்தாலும் கொடுக்கப்பட்டுள்ளன. நிலத்தின் எல்லைகளும், கையெழுத்திட்டுள்ள சபை உறுப்பினர்களின் பெயர்களும் காணப்படுகின்றன.

இவ்வாறு சபையோர் திருநாமத்துக்காணியாக நிலம் கொடுப்பதென்று விவாதம் செய்த இடமும் கூறப்பட்டுள்ளது. விருதராஜ பயங்கர வளநாட்டு நல்லாற்றூர் நாட்டு துற்கையார் அகரமான ராஜேந்திர சோழச் சதுர்வேதி மங்கலத்து அபிமுத்தீசுர முடையார் கோயில் திருமண்டபத்தில், பெருங்குறி சபை கூடி முடிவெடுத்தது. இவ்வாறு கூட்டம் கூடுவதை, தன்மிசெய்து அதாவது பறையறைந்து தெரிவிக்கப்பட்டது என்பதும் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு இடையிடையே சிதைந்துள்ளது.

Summary : States that - the assembly, having met in the mandapa of the Abimuk tisvaram Udaiyar Temple at Durgaiyar Agaram alias Rajendra chola Chaturvedi mangalam in Nallarrur Nadu, a Subdivision of Virudharaja bhayangara valanadu, gifted tax free Lands as urkkil-iraiyili to provide for the offerings to the god Vellaippillaiyar in the temple of Tiruvalanjul. Udaiyar at Tirukkudamukku in Pambur nadu, a sub division of Uyyakondar valanadu. This donation was made for the welfare of the village as well as the king.

This inscription also refers about the sufferings of the temple authorities. Just to mitigate the misery of the authorities the above arrangements were made for the offerings to the God Vellaippillaiyar.

கல்வெட்டு :

1. திரிபுவனச்சக்கர வத்திகள் சிரி ராஜராஜதேவர்க்குயாண்டு யக ஆ[வது] . . . த்து சத்தமியும் புதன் கிழமையும் பெற்ற உத்திராடத்து நாள் விருதராஜ பயங்கர வளநாட்டு நல்லாற்றூர் நாட்டு துற்கையார் [அகரமான] ரா(ஜ)செந்திரசோழச் சருப்பேதி ம[ங்]கலத்து உடையார் அபிமுத்தீசரமுடையார் கோயில் திருமண்டபத்தே தன்மி செய்து பெருங்குறி கூட்டம் குற்றவறக் கூடி இருந்து பணித்த எழுத்து உய்யக் கொண்டார் வளநாட்டு பாம்பூர் நாட்டு திருக்குடமுக்கு உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயில் வெள்ளைப் பிள்ளையார் கோயில் தானத்தார் நம்மூர் தேடுங்காலம் உமத்தாமங்கள் பட்டும் பழி பட்டும் நோவு பட்டும் வருகையாலே இக்கிராமத்துக்கு இரகூரத்த மாகவும் உலகுடைய பெருமரள் திருமேனி கல்லியாண திருமேனி ஆகவும் விசையாத்தம் ஆகவும் வெள்ளைப்பிள்ளையார்க்கு பூசைக்கும் திருப்ப[ண்ணி கார]த்துக்கும் உடலாக நம்மூரில் பலர் பக்கலிலும் விலை கொண்டு திருநாமத்துக் காணியாய் அனுபவித்து வருகிற நிலம் நாலுமாக்காணி முந்திரிகைச் சின்னமும் ஊர்கீழ் இறையிலி ஆக்கித்தர வேணும் என்று ஆனாங்கூர் . . . வேணும் பணி . . .

2. சொன்னமையில் - நாங்களும் இப்படி சம்மதித்து வெள்ளைப் பிள்ளையார்க்கு . . . திருநாமத்துக் காணியான . . . [வா]ய்க்காலுக்கு தெற்கு - உகை சதிரத்தும் இரண்டாஞ் சதிரத்தும் . . . ருப்சலுதபகூர் சதிரத்து ருநர்கூர்வடுமு ஆக சாடகி தோ . . . இந்நிலம் நாலுமாக்காணி முந்திரிகைக் கீழ் முக்காலே முன்று மா முக்காணியினால் [தரப்படி] மடக்கு . . . இம்மடக்கு

முந்திரிகைக்கீழ் அரையே ஒரு மாவரையினால் தர்ப்படி உலகாபகங் உ
இந்நெல்லு முப்பத்திருகலனே இருதூணிக்குறுணி அறுநாழியும் ஊர்க்
கீழ் இறையிலி யாக்கி இதுக்கு [ஊர்] மாவிந்த சில்வரி பெருவரியும்
பாசபா வினியோகமும் நினைப்பிட்டு வரும் வற்கங்களும் காவேரிக்குலை
உள்ளிட்ட வினியோகங்களுமும் மற்றும் எப்பேற்பட்டு வரு
விநியோகங்களும் உட்பட நம்வூர்மகாமடக்கு நிலத்து உடனே கூட்டி
இறுக்கக் கடவே லத்துக்கு [வெள்ளாள] செய்யும்
குடிமைகள் நம்மூர் வ[ர*]ழ் குடி[ம]க்கள் ஏற்றி செய்யக் கடவதாகவும்
இப்படி செய்யும் இடத்து சந்திராதித்த வரை செய்யக் கடவோமாகவும்
இந்நிலத்து தரப்பாயா

3. . . டியாலுள்ள நெல்லும் பூசைக்கும் திருப்பண்ணி காரத்துக்கும்
உடலா[க] னாம் இப்படி செய்க பணியால் அ[ரைக்] காணி
ருடையான் உத்தம பிரியநெழுத்து அழகிய மணவாள[பட்டன் எழுத்து
. வங்கிப் புறத்து குமாரசுவாமி பட்டஷ்ய பெரியாழ்வான் பட்டஷ்ய
வாமனபட்டஷ்ய இப்படிக்கு இவை திருநாகீசுரமுடையான் பட்டஷ்ய
ஸ்ரீகுமாரப[ட்ட*]ஷ்ய இப்படி குண்டுர் நாராயணபட்டஷ்ய
. சியச்சமுத்திபட்டஷ்ய பாடகத்து அக்[கி] குமரபட்டஷ்ய
நாராயணபட்டசிய குரோவி அழகிய மணவாளபட்டசிய பவமுண்டப்
பட்டசிய மதிசூதன பட்டசிய எருளுபட்டஸ்ய உருத்திரபட்டசிய எருளு . .
ற்ப்பட்டசிய பவபூண்டபட்டசிய குரோவி வினாயகபட்டசிய பிரேம
புறத்து அருளாளபட்டசிய இராயூர் பள்ளிப்புறத்து கேசவ பட்டசிய .
சேசுரபட்டசிய பெரியாண்டான் பட்டசிய சிகிரு[ஷ்*]ண பட்டசிய வரத
ராயபட்டசிய சிருமார ராவ பவகுண்ட[பட்டசிய ஆண்ட
பிர[ர*]ன்பட்டசீய சுவகநாத பட்டசிய சிவ சேன்னயப்பட்டசிய
திருவனந்த சீதர பட்டசிய நாராயணபட்டசிய இளைய நாராயண
பட்டசிய கேசவ பட்டசிய

4. சிபட்டசிய கு[ரே*]ரவி இளையசிவதவன வாசி பட்டசிய வக்ரை
வினாயக பட்ட[சிய] சரவாறாது நாராயண பட்டசிய பட்ட
. புறத்து திருவரங்கமானி பட்டசிய திருவரங்க காயண
பட்டஸ்ய இளைய பவநந்த பட்டஸ்ய இருஷி கேசவ பட்டசிய ஆம
. . . . கோவத்தனபட்டஸ்ய அருளாள பட்டஸ்ய சிவாபதி பட்டஸ்ய
வினாயக பட்டஸ்ய ஆண்டான் பட்டஸ்ய தேவ மணவாள
பட்டஸ்ய சங்கர பட்டஸ்ய திருவிராமீசுர முடையான் பட்டஸ்ய அழகிய
ஆழ்வான் பட்டஸ்ய இராசிங்க பட்டஸ்ய அவிரோக திருவெண்காடு
பட்டஸ்ய [தோட ரேவா] ஸாத்ரபி பட்டஸ்ய திருவெண்காடு பட்டஸ்ய

முந்திரிகைக் கீழ் அரையே ஒரு மாவரையினால் தர்ப்படி உருவாகுகிறது
இந்நெல்லு முப்பத்திருகலனே இருதூணிக்குறுணி அறுநாழியும் ஊர்க்
கீழ் இறையிலி யாக்கி இதுக்கு [ஊர்] மாவிந்த சில்வரி பெருவரியும்
சபா வினியோகமும் நினைப்பிட்டு வரும் வற்கங்களும் காவேரிக்குலை
உள்ளிட்ட வினியோகங்க[க*]ளும் மற்றும் எப்பேற்பட்டு வரு
வினியோகங்களும் உட்பட நம்மூர் மகாமடக்கு நிலத்துஉடனே கூட்டி
இறுக்கக் கடவே லத்துக்கு [வெள்ளாள] செய்யும்
குடிமைகள் நம்மூர் வ[ர*]ழ் குடி[ம]க்கள் ஏற்றி செய்யக் கடவதாகவும்
இப்படி செய்யும் இடத்து சந்திராதித்த வரை செய்யக் கடவோமாகவும்
இந்நிலத்து தரப்பாயா

3. . . டியாலுள்ள நெல்லும் பூசைக்கும் திருப்பண்ணி காரத்துக்கும்
உடலா[க] னாம் இப்படி செய்க பணியால் அ[ரைக்]காணி
ருடையான் உத்தம பிரியநெழுத்து அழகிய மணவாள[பட்டன் எழுத்து
. வங்கிப் புறத்து குமாரசுவாமி பட்டஷ்ய பெரியாழ்வான் பட்டஷ்ய
வாமனபட்டஷ்ய இப்படிக்கு இவை திருநாகீசுரமுடையான் பட்டஷ்ய
ஸ்ரீகுமாரப[ட்ட*]ஷ்ய இப்படி குண்டூர் நாராயணபட்டஷ்ய
. சியச்சமுத்திபட்டஷ்ய பாடகத்து அக்[கி]குமரபட்டஷ்ய
நாராயணபட்டசிய குரோவி அழகிய மணவாளபட்டசிய பவமுண்டப்
பட்டசிய மதிசூதன பட்டசிய எருளுபட்டஸ்ய உருத்திரபட்டசிய எருளு . .
ற்ப்பட்டசிய பவமுண்டபட்டசிய குரோவி வினாயகபட்டசிய பிரேம
புறத்து அருளாளபட்டசிய இராயூர் பள்ளிப்புறத்து கேசவ பட்டசிய .
சேசுரபட்டசிய பெரியாண்டான் பட்டசிய சிகிரு[ஷ்*]ண பட்டசிய வரத
ராயபட்டசிய சிருமார ராவ பவகுண்ட[பட்டசிய ஆண்ட
பிர[ர*]ன்பட்டசீய சுவகநாத பட்டசிய சிவ சேன்னயப்பட்டசிய
திருவனந்த சீதர பட்டசிய நாராயணபட்டசிய இளைய நாராயண
பட்டசிய கேசவ பட்டசிய

4. சிபட்டசிய கு[ரே*]ரவி இளையசிவதவன வாசி பட்டசிய வக்ளை
வினாயக பட்ட[சி]ய சரவாறாது நாராயண பட்டசிய பட்ட
. புறத்து திருவரங்கமானி பட்டசிய திருவரங்க . . . காயண
பட்டஸ்ய இளைய பவநந்த பட்டஸ்ய இருஷி கேசவ பட்டசிய ஆம . . .
. . . கோவத்தனபட்டஸ்ய அருளாள பட்டஸ்ய சிவாபதி பட்டஸ்ய
வினாயக பட்டஸ்ய ஆண்டான் பட்டஸ்ய தேவ மணவாள
பட்டஸ்ய சங்கர பட்டஸ்ய திருவிராமீசுர முடையான் பட்டஸ்ய அழகிய
ஆழ்வான் பட்டஸ்ய இராசிங்க பட்டஸ்ய அவிரோக திருவெண்காடு
பட்டஸ்ய [தோட ரேவா] ஸாத்ரபி பட்டஸ்ய திருவெண்காடு பட்டஸ்ய

சங்கரநாராயண பட்டஸ்ய பரசுராம தேவ பட்டஸ்ய உய்ய வந்தான்
 பட்டஸ்ய தெக்ஷணா மூத்தி பட்டஸ்ய வ்ணு பட்டஸ்ய நாராயண
 பட்டஸ்ய திருவனந்தீசுர பட்டஸ்ய சீதர பட்டஸ்ய சுவாமிதேவ
 பட்டஸ்ய சிங்கபாளிளபட்டஸ்ய . . . ப்பில் வினாயக பட்டஸ்ய
 இருங்கண்ட நாராயண பட்டஸ்ய திருநட்டப்பெருமாள் பட்டஸ்ய
 திருநாகசுரமுடையான் பட்டஸ்ய திருக்கோடிகாவுடையான் பட்டஸ்ய



மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	20-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1236
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 202 / 1927-28
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 7
அரசு :	சோழர்		
மன்னன் :	முன்றாம் இராஜராஜன்		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகார வடபுறச்சுவர்

குறிப்புரை : வெள்ளைப் பிள்ளையார் கோயிலுக்கு இராஜேந்திர சோழச் சதுர்வேதி மங்கலத்துக் காரம்பிச் செட்டு பாண்ட களதூதப் பட்டன் என்பவனும், இவன் தம்பி ஆளுடையான் பட்டனும், தாமோதிர பட்டனும் மனை, நிலம் ஆகியவற்றைத் திருநாமத்துக் காணியாக விற்றுக் கொடுத்து இரண்டாயிரத்து ஒரு நூறு காசு வெள்ளைப் பிள்ளையார் கோயில் சீபண்டாரத்திலிருந்து பெற்றுக் கொண்ட செய்தி கூறப்படுகிறது.

Summary : Registers the sale of house-site as Tirunamattukkani for two thousand one hundred Kasu by certain two brothers belonging to the Durgaiyar Agaram alias Rajendra chola Chaturvedi mangalam in Nallarrur nadu, a Sub devision of Virudaraja bhayankara-valanadu to the temple of vellai pilliyar in the temple of Tiruvalanjuli udaiyar at Tirukkuda mukku in Pambur nadu.

கல்வெட்டு :

1. திருபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜ ராஜ தேவற்கு யாண்டு உய ஆவது மகர நாயற்று பூர்வ பக்ஷத்து பஞ்சமியும் திங்கள் கிழமையும்

2. பெற்ற உத்திரட்டா[தி நா]ள் உய் [பு]*ரம்பூர் நாட்டு திருக்குடமுக்கு உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயில் வெள்ளைப் பிள்ளையார்க்கு விருதராய பயங்கர வளநாட்டு நல்லாற்றூர் நாட்டு துற்கையார் அகரம் ஆன ரா[ஜ*]ஜந்திர சோழ சருப்பேதி மங்கலத்து காரம்பிச் செட்டு பாண்டகள தூதப்பட்ட[*]ன்னேனும் எந்தம்பி ஆளுடையான் பட்டனும் [தா]மோதிர பட்டனேனும் இம்மூவோம் மனை நில விலைப்பிரமாண இசைவு தட்டு¹ குடுத்த பரிசாவது இற்றை நாள்ளில்² நான் வெள்ளைப் பிள்ளையார்க்கு³ திருநாமத்து காணியாக விற்புக் குடுத்த திடல் மனையாவது இவ்வூர் பிடாகை ஆலை வெலியில் பார்வதி [வதி]*க்கு மேற்கு ரா[ஜ*]ஜந்திர சோழவாய்க் காலுக்கு தெற்கு நாலாங் கண்ணுற்று முதல் ச[தி]*ரத்து கொள்கிற திருநாமத்து காணிக்கு தென்மேற்கு சார திடல் ௫ . சயஅ ஊர்ப்ப . . இந்நிலம் முந்திரிகை கீழ் அரையும் இதில் நிற்கும் தெங்கு இருபத் தேழும் மா ஆறும்

3. புளிநாலும் உள்பட விற்றுக்குடுத் [இ]ந்த விலைப்பொருள் அன்றாடு நற்காச உசூா இக்காச இரண்டாயிரத்து ஒரு நூறும் ஆவணக்களிகை காட்டேற்றி கைச்செலவறக் கைக்கொண்டு இத்திடல் ௫ . முந்திரிகை கீழ் அரையும் இதில் நின்ற தெங்கு இருபத்தேழும் மா ஆறும் புளிநாலும் உள்பட விற்று குடுத்தேன் உடையார் திருவலஞ்சுழி உடையா[ர்]* வெள்ளைப் பிள்ளையா[ர்]*க்கு காரம்பிச் செட்டு பாண்டகளதூத பட்டனேனும் இவர்தம்பி ஆளுடையான் பட்டனேனும் இவன்தம்பி தாமோதர பட்டனேனும் இம்மூவோம் இப்படி சம்மதித்து இந்நிலம் முந்திரிகை கீழ் அரையும் தெங்கு இருபத்தேழும் மா ஆறும் புளி நாலும் திருநாமத்துக்காணியாக விற்புக் குடுத்து இக்காச இரண்டாயிரத்து நூறும் ஒரு திரச்சிப்பட வெள்ளைப் பிள்ளையார் சீ பண்டாரத்தே கைக் கொண்டு விற்றுக்குடுத்தேன் இப்படிக்கு இவை கா[ர]*ம்பிச் செட்டு பாண்டகள தூதப்பட்டனேன் இவை என் எழுத்து இப்படர்கு⁴ இவை இவன் தம்பி ஆளுடையா⁵ பட்டனேன் எழுத்து இப்படிக்கு இவை தாமோதர பட்ட[*]னே(னே)ன் எழுத்து இவர்கள் இந்நிலை

4. ய் பிரமாண இசைவு தீட்டு எழுதினோ[ம்] இப்படி அறிவேன் [காசி] சிவதவனவாசிப்பட்டனேன் எழுத்து இப் பிரமாணப் படி காச

நாற்பத்துயிராத்து⁶ ஒரு நூலும் குடுத்தபடி கோனிலத்து திருநாமத்துக் காணியாக கோட்டுர் உடையான் மிகாம பல்லவரைய(ன்)னும் அன்பாயனும் உள்ளிராரா⁷ பக்கல் விற்று கொண்டு கல்வெட்டின நிலமாய் இறுக்க பற்றாமை இதுபலர்க்கும் விற்று இப்பிரமாணப்படி காசு துற்கையார் அகரத்து நிலம் ஊர்க்கீழ் இறையிலி செய்கையில் இந்நிலம் கொண்ட பிரமாணப்படி காசுக்கு குடுத்த^{*}து.

-
1. 'தீட்டு' என்றிருத்தல் வேண்டும்
 2. 'நாளால்' என்றிருத்தல் வேண்டும்
 3. 'பிள்ளையார்க்கு' என்றிருத்தல் வேண்டும்
 4. இப்படிக்கு - என்றிருத்தல் வேண்டும்
 5. ஆளுடையான் - என்றிருத்தல் வேண்டும்
 6. நாற்பத்தாயிரத்து - என்றிருத்தல் வேண்டும்
 7. உள்ளிட்டார் - என்றிருத்தால் வேண்டும்

மாவட்டம் : தஞ்சாவூர்
 வட்டம் : கும்பகோணம்
 ஊர் : திருவலஞ்சுழி
 மொழி : தமிழ்
 எழுத்து : தமிழ்
 அரசு : சோழர்
 மன்னன் : மூன்றாம் இராஜராஜன்

ஆட்சி ஆண்டு : —
 வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம் நூற்றாண்டு
 இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை } 203/1927-28
 முன் பதிப்பு :
 ஊர்க் கல்வெட்டு எண் } 8

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் திருச்சுற்று வடபுறமதில்

குறிப்புரை : துற்கையார் அகரம் ஆன ராஜேந்திர சோழச் சருப்பேதி மங்கலத்துப் பிடாகைகளான சிறுகடம்பூர், ஆரலூர், பாப்பநல்லூர், கூத்தனூர், கொடியாலி, மணக்குடி, ஆலைவேலி ஆகிய ஊர்களில் உள்ள நிலங்கள் வெள்ளைப் பிள்ளையார் கோயிலுக்கு அச்சதூர்வேதிமங்கலத்துப் பட்டர்கள் ஊர்க்கீழ் இறையிலியாக அளித்தார்கள். அவ்வாறு அவர்கள் கொடுத்த நிலங்களில் கடமை, குடிமை ஆகிய வரிகளை மேற்கூறிய பிடாகைகளாகிய ஊர்களின் ஊரவர்கள் இறையிலி செய்து கொடுத்து கையெழுத்தும் இட்டுக் கொடுத்தனர்.

Summary : The Bhattas [Sabha-members] of Durgaiyar Agaram alias Rajendra chola-chaturvedi mangalam, donated lands in Several hamlets as ur-kiḷ iraiyili for the merit of the king and the village. The Uravar of the above hamlets endorsed the tax exemptions [Kadami, Kudimai and Sennir vetti for the land].

கல்வெட்டு :

1. திரிபுவனச்ச[க்கரவத்திகள் ஸ்ரீ ராஜ] ராஜ தேவ[ற்]க்கு [யாண்டு] . . . [விருத-ராஜபயங்]கர வளநாட்டு நல்லாற்றூர் நாட்டு துற்கையார்

அகரம் ஆன ரா[^{*}]ஜந்திர சோழச் சருப்[^{*}]பேதி மங்கலத்து பிடாகை சிறுகடம்பூ(ர்)ரும் ஆரலு[^{*}]ரும் பாப்பநல்லூரும் கூத்தனார் கொடியாலி . . மணக்குடி ஆலைவேலியும் உள்ளிட்ட ஊரவரோம் உய்யக்கொண்டார் வளநாட்டு பாம்பூர் நாட்டு திருக்குட மூக்கு உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயில் வெள்ளை பிள்ளையார்க்கு உலகுடைய நாயனார் திருமேனிக்கு நன்றாகவும் எங்கள் ஊருக்கு இரு[^{*}]ருக்கும் ஆகவும் இவ்வூர் ரா[^{*}]ஜந்திர சோழச் சருப்பேதிமங்கலத்து பட்டர்கள் இவ்வெள்ளைப் பிள்ளையார்(ர்)கு இறையிலியாக ஆலைவேலியில் பார்வதி வதிக்கு மேற்கு ரா[^{*}]ஜந்திர சோழ வாய்க்காலுக்கு தெக்கு உசுமா . . ம் ி சதிரத்து ஸ்சூகூ இந்நாலுமாவின் சின்னத்த . . . த மடக்குக்கு குடிமை உள்பட ஊர்க்கீழ் இறையிலியாக விட்டா[^{*}]கள் மஹா ஸஹா நியோகமும் எழுதி குடுத்து கடமையும் குடிமை[^{*}]யும்] தல கழித்து குடுத்தமையில் [நா]ங்களும் இப்படியே குடிமை யாக தந்த மடக்கு எங்

2. கள் பேர்கள்ளி ஏறிட்டு கொண்டு குடிமை செய்வோம் ஆகவும் செய்யும் இடத்து காவேரிக் குலை அளைக்கு சென்னீர் வெட்டி உள்ளிட்டு தேவைகளும் உள்படவும் உடையார் திரிபுவன விரிசுர முடையார்க்கு செய்யும் திருநாள் குடிமை உள்பட்ட தேவைகளும் [ப]ற்று படி(டி)த்து வரும் வைகாள் . . . உள்பட வெரும் குடிமைக்கள்ளும் நாங்களே செய்யக் கடவோம் ஆகவும் இந் நிலத்தால் வந்த குடிமை நடும் உழுகுடி மக்களை சீபண்டாரத்தே கூட்டி கொண்டு வெள்ளைப் பிள்ளையார்க்கு திருப்பணி காரத்துக்கும் திரு அமுதுக்கும் உடலாக சந்திராதித்த வரையும் செய்யக்கடவதாக செய்து குடுத்தோம் இலூர்ரவரோம் . . . இவை குன்றமுடையானும் பாம்புரம் முடையானும் னும் எழுவன்னுடையானும் கைம்மாட்டாங்கானமைக்கு இவை இவ்வூர் பட்ட வாரியம் வண்டுவாடபெருமாள் எழுத்து இப்படி உடையானுக்கும் நக்குடையானும் [குடை]யானும் பருத்திக் குடையானும் வளத்தாமங்கல முடையானும் செக் னும் . . .

3. கைய மாட்டா[ங்கா]னமைக்கு இவை . . . வாரியம் திருவாயகப் பெருமாள் பட்டன் எழுத்து இவைகுமாரக் குடையானும் குன்ற முடையான் பாம . . ந்தனும் [கைமாட்]டாங்கானமைக்கு இவை கு[ன்றமு]டையான் எழுத்து இது கருப்புடையான் உடையானும் பருத்திக்குடையானும் முடையானும் கடுவங்குடையா னானும் கு ன்னும் பருத்திக் குடையான் கைம்மாட்டாங் க[ா]னமைக்கு இவை வண்டுவார் . . . த்துக்குடையானும் . . உடையானும் கைமாட்

டாங்கானமைக்கு . . செங்குடி குமரன் ஆதித்ததேவன் எழுத்து இது
 உடையான் எழும் போதும் உடையான் வெண்காடனும் ஆற்று
 ருடையானும் குறுக்கை தேவனும் கோட்டை உடை
 யானும் கழனிவாயில்லுடை[யான்] [கைமாட்ட] டாங்கானமைக்கு இவை
 முழை உடையான் எழுத்து திரைமுடையானும் கிழ . . . யல்லுடை
 யானும் கொங்கன்னுக்கும் இவை பெருங்கிழான் ஆதித்த தேவன்
 எழுத்து இது பாலவா டாங்கானமைக்கு இவை முழை
 உடையான்னெழுத்து மாங்குடையான் கை[மாட்டாங்கா]

4. னமைக்கும் ராமகூ . . முடையானும் இது . . . போல திருவரங்க
 மானி பட்டன்னெழுத்து இது மாரிமங்கல முடையானும் காயாக்குடை
 யானும் [கு]ளமங்கல முடையானும் ப் . . . தேவனும் வடுக குடை
 யானும் கடைக்கு இது¹

1. பிற்பகுதி கிடைக்கவில்லை

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	12-ஆவது
வட்டம் ;	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1228
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 9
மன்னன் :	மூன்றாம் இராஜராஜன்	எண்	

இடம் : கபர்தீஸ்வரர்கோயில் இரண்டாம் பிரகாரம் மேற்குச் சுவர்.

குறிப்புரை : இராயனூர் என்ற ஊரிலுள்ள வல்லங்கிழையார் என்பவரின் தேவியார் பெற்றுடையார் என்பவர் தமக்கு நன்மைகள் ஏற்படுவதற்காக இறைவனுக்கு திருவமுது படைப்பதற்காக நிலமும் மனையும் தானமளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.

Summary : States that the donation of land and house site for the offerings to the God Vellai pillaiyar by a lady called Kurval Perrudaiyar, deviyar (wife) of Vallankilaiyar of Rayunur. This village was mentioned as a Brahmadeya of Vikram Chola Valanadu.

கல்வெட்டு

1. திரிபுவனசக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவற்க்கு யாண்டு ௧௨௨௭ வெள்ளைப்பிள்ளையாற்க்கு விக்கிரம சோழ வளநாட்டுப் பிரமதேசம் இராயனூரில் வல்லங்கிழையார் தேவியார் கூற்றால் பெற்றுடையார் தமக்கு னற்றாக அமுது செய்தருள மனை உ ம் ஆக . வேலிக்கு எழுத்து இட்டுத் தந்தது ௨



மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 13-ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 207/1927-28
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 10
அரசு :	சோழர்		
மன்னன் :	மூன்றாம் இராஜராஜன்		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரம் மேற்குச் சுவர்

குறிப்புரை : நல்லாற்றாருடையான் திருவாய்க்குலத்துப் பிள்ளை என்பவன் வில்லியாழ் வானான சேனை மிகாமப் பல்லவரையன் என்பவன்மிருந்து பதினாராயிரம் காசுகளுக்கு நிலம் விலைக்கு வாங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு சிதைந்து காணப்படுகிறது.

Summary : Damaged: Registers the purchase of lands by a person called Nallarrur Udaiyan Thiruvayk kulattup pillai from Villiyalvan alias Senai mikamap Pallavaraiyan of Kottur for sixteen thousand couris.

கல்வெட்டு :

1. திரிபுவன சக்ரவத்திகள் ஸ்ரீ ராஜராஜ தேவற்கு யாண்டு உடையார் திருவலஞ்சுழி உடையார் விக்கிரம [சோழ வளநா]ட்டு மங்கலது
2. ன்னம் இப்படிக்கு இவை நல்லாற்றாருடையான் திருவாய்க்குலத்து பிள்ளை எழுத்து . . இத்தேவற்க்கு யாண்டு யசுர கோட்டு ருடையான் வில்லியாழ்வானான சேனை மிகாமப் பல்லவரையன்

பக்கல் தளிகையூரான குலோத்துங்க சோழ மங்கலத்து திரிபுவன மா
தேவி வதிக்கு கிழக்கு ராஜேந்திர வாய்க்காலுக்கு வடக்கு கூடு சதிரத்து
. . . ச்சானால் சூகா[ல்] சின்னத்துக்கும் பிரமாண விலைப்படி காசு
பறின இக்காசு பதிநாராயிரமும் ளிகைக்கு கல்லுகை
விலை வில்லியாழ்வானான சேனைப் பல்லவரையன்
எழுத்து

., . . . எழுத்து



மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	16-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1232
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	} 208/1927-28
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 11
மன்னன் :	மூன்றாம் இராஜராஜன்	எண்	

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரம் மேற்குச் சுவர்

குறிப்புரை : திருவலஞ்சுழி உடையார்க் கோயில் தானத்தார்க்கு நில பரிவர்த்தனை செய்து கொடுத்த ஆவணம் இது. வெள்ளைப் பிள்ளையார்க் கோயில் தானத்தார்க்கு முன்னூற்று முப்பத்தெட்டு குழி நிலத்தைக் கொடுத்து விட்டு, பிரம்மீஸ்வர முடையார் கோயில் தானத்தாரும், திருவிடைமருதுடையார் கோயில் தானத்தாரும் அதற்கு தலைமாறாக வெள்ளைப் பிள்ளையார்க் கோயில் திருநாமத்துக் காணி நிலமாகிய மாரயன்தடி என்ற பெயருடைய நிலத்தை பெற்றுக் கொண்ட செய்தி கூறப்பட்டுள்ளது. பிரம்மீஸ்வரமுடையார் கோயிலுக்கும் திருவிடைமருதுடையார் கோயிலுக்கும் எந்தெந்த ஊரில் திருநாமத்துக்காணி நிலம் எவ்வளவு இருந்தது போன்ற செய்திகளும், தானத்தார் கையெழுத்திட்டுள்ள செய்திகளும் உள்ளன. கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது.

Summary : Registers an exchange of lands between the trustees of Brahmisvaram udaiyar Temple, Thiruvudai Marududaiyar temple and Vellaippillaiyar temple. The trustees of the first two temples gave 338 kuli of land, situated in many places, to Vellaippillaiyar temple, and got back the land called Marayanthadi as exchange. Very badly damaged.

கல்வெட்டு :

1. திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு யிருபதினைந்தாவது ஆண்டு [எதிராமாண்டு கும்பநாயற்று] அபரபகூத்து [பஞ்சமியும் [பெற்ற த்துநாள் குலோத்துங்க [சோழ வளநாட்]டு

2. நாட்டு பாம்பூர் நாட்டு திருக்குடமுக்குடையார் திருவலஞ்சுழி உடையார் கோயில் வெள்ளைப் பிள்ளையார் கோயில் தாநத்தார்க்கு நிலம் பரிவத்தனைப் பிரமாண இசைவு தீட்டு குடுத்த பரிசாவது . . . உடையார் வரமுடையார்க்கும் கீழ்பா தேவர்க்கும் உடையார் திரு க்கு மங்கல[த்து]க்கு தெற்கு இந்த க்கு ஆர நிலத்து வெள்ளைப்[பிள்ளையாற்] துக
3. . . . கிடக்கும் குழி பத்து நீக்கி குழி ஈயஅ ஆக ஈ குழி ஈாஈயஅ னால் ஈஈாஈயஅ இக்குழி முன்னூற்று முப்ப[ப*]த்தெட்டும் வெள்ளைப் பிள்ளையார்க்கு சேர விட்டு இதுக்கு தலைமாறு [ஏ]ற்றின மாரயன் தடி என்று பேர் கூவப்பட்ட நிலத்து வெள்ளைப்பிள்ளையார் திருநாமத்துக்காணி பல பக்க[க]லும் கொண்டு அனுபவித்து வருகிற நிலம் ய [இந்நாயன்மார்க்கு] உடையார் திருவிடை மருதுடையார்க்கு தென் கீழை மூலையில் ட்ட குழி
4. பரிவத்தனைப் பிரமாண இசைவு தீட்டு குடுத்தோம் வெள்ளைப் பிள்ளையார் கோயில் தானத்தார்க்கு¹ இ பிரமீஸ்வர முடையார் கோயில் தாநத்தாரும் கோயில் உடையார் திருவிடை மருதுடையார் கோயில் தாநத்தோ[ம்] கள் அருஷச் செய்ய திருநின்ற ஒருடையானேன் இவை என் எழுத்து உ தந்த இக்குழி [அ]டயல் கை த்தெட்டும்
5. திருத்தாந் தோன்றீச்சுரமுடையான் ஆன ராஜராஜ தேவன் ஆன விஸ்வேஸ்வர பட்டனேன் இவை என் எழுத்து இப்படிக்கு இவை பிரமீசுர முடையார் கோயில்[ல்*] காணி உடைய சிவப்பிரா[ம]ணன் பிரமீசிரபட்டனேன் இவை என் எழுத்து விஸ்வேஸ்வர தே காணி உடைய சிவப்பிராமண]ர் சீபவனவன்னாயகள் இப்படி
6. த்துக்கு தலைமாறு கீழகராஞ் சேரியில் உடையார் பிரமீசிரமுடையார் திருநாமத்துக் காணியாய் இறுப்பு ஊர்படி ஈஈஈத இந்நிலம் அரைமா முந்திரிகையும் வெள்ளைப் பிள்ளையார்க்கு[செ] . . பரிவத்தித்து குடுத்த இந்நிலத்தால் தரமு[ம்] மடக்கும் இச்சி[ங்]கமங்கலத்து நிலத்தே இறுக்க வெள்ளைப் பிள்ளையார் கோயில் தானத் தார்க்கு கீழகராஞ்சேரியில்

1. 'தானத்தார்க்கு' என்றிருத்தல் வேண்டும்.

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 13-ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 12
மன்னன் :	முன்றாம் இராஜராஜன்	எண்	

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரம் மேற்குச் சுவர்

குறிப்புரை : திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப் பிள்ளையாருக்கு திருநாமத்துக் காணியாக நிலம் விற்கப்பட்ட செய்தி கூறப்பட்டிருக்கிறது. ஏழாயிரத்து அறுநூறு காசுகளுக்குச் சில நிலங்களும், இருபதினாயிரம் காசுகளுக்குச் சில நிலங்களும், முப்பதினாயிரம் காசுகளுக்குச் சில நிலங்களும், பதினையாயிரம் காசுகளுக்கு சில நிலங்களும் திருநறையூர் நாட்டு அகரம் ஸ்ரீராஜராஜசதுர்வேதிமங்கலத்துச் சபையார் விற்றிருத்தல் வேண்டும். கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. இக்கல்வெட்டு 16-ம் ஆட்சியாண்டு கல்வெட்டாக இருக்கலாம்.

Summary : Registers the sale of land to the Vellaippillaiyar in the temple of Thiruvallanjuli Udaiyar by the Sabha of Sri Rajaraja Chaturvedi mangalam which was a Agaram of Thirunarayur nadu. The lands were situated in four different places and the price of the four lands were also mentioned.

கல்வெட்டு :

1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜதேவற்க்கு யாண்டு ஆறாவது முதல் பதினொன்றாவது வரையும் விலை கொண்ட

உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயில் : வெள்ளைப்
 பிள்ளையார்க்கு குலோத்துங்க சோழ வளநாட்டு [திருநை]றயூர்
 நாட்டு அகரம் ஸ்ரீராஜராஜ சதுர்வே[திமங்கல]த்து தெ . க்கல மங்கல
 தெற் வாஸ்து மேசத்து
 ராசகெம்பீர திருநாமத்துக் காணிக்கு மேற்[கெ]ல்லை
 அம்பட்டன் ராசகெம்பீரன் வாய்க்காலு

2. த்தாண்ட ஸ்ரீபண்டாரத்துக் கைக்கொண்டு இந்நிலம் ஆறு
 மாக்காணி முந்திரிகைச் சின்னமும் விற்றுக் குடுத்தமைக்கு இவை . .
 . . . ய்க்கனெழுத்து மேலெழுத்தும் இட்டது இவ்வூரில் வாஸ்து
 மேஷத்து இருங்கண்டி வெள்ளைப்பிள்ளையாற்கு திரு
 நாமத்துக் காணியாக வி பிரமாணப்படிக்க
 ஏழாயிரத்திருநூறும் ஸ்ரீபண்டாரத்[தேக்]கைக் கொண்[ட]
 றுக்கு தெ இவை இருங்கண்டி முதலிபட்டன் எழுத்து
 மேலெழுத்து இட்டது உ இவற்றுடையேனாய் வேண்டிய ஸர்வஞ்ச
 பிடாரர் பிள்ளை வி . . .

3. கொண்ட செற்றூர் மாராஜனேனும் மாரும் இவ்வனைவோம்
 வெள்ளைப்பிள்ளையார்க்கு திருநாமத்துக் காணியாக விற்ற குழி நாலு
 . னால் நிலம் நாலுமாக்காணிக்கு பிராணப்படிக்கு . . . இக்காசு
 இருபதினாயிரமும் ஸ்ரீ பண்டாரத்து கொண்டு இந்நிலம்
 நாலு மாக்காணியும் விற்றுக் குடுத்தமை த்து
 திருவிடை மருதுடையானா மாரும் மேலெழுத்து இட்டது
 இவ்வூர் குரவ[சரி] மகன் நா . . . ன்ன வெள்ளை[ப் பிள்ளை]
 யாற்க்கு திருநாமத்துக் காணியாக குழிநீர் . யனால் று
 ஷுக்கு புதி கொண்டு இந்நிலம் இக்காசு பதின் ஐய்யாயிர

4. [த்]துக்கு பிராமாணப்படிக்கு . இக்காசு முப்பதினாயிரமும் ஸ்ரீபண்ட
 ரத்துக் கைக் கொண்டு டு . ம் அரையும் விற்றுக் குடுத்தமைக்கு இவை
 ஸிஹ்ரைசைக் கிடாரங் கொண்ட சோழப் பிரமாராய னெழுத்து உ இவ்வூர்
 வாஸ்து மேஷ ஞ்சியா தருளிவித்த உடையார் சோம
 னாத காணியிலும் கீழ் முக்காலா திருநாமத்துக்
 காணியாக இக்கோயில் தாநத்தாரும் நம்பிமாரும் த்து
 உமாபதிபட்டனும் பட்டனும் வெள்ளைப்பிள்ளை . .
 வங்கிப்புறத்தானும் உள்ளிட்டாரும் காசரை திருநட்டமா . .

5. மா[ய]த்து இட்டது இவ்வூரில் வாஸ்து மேஷத்து மேலை ஊர்
 குளத்துக்கு தெற்க்கில் பாழுக்கு தெற்கும் கீழ்பாற்கெல்லை இக்
 குளத்துக்கு நீர்பாய்கிற உட்சிறு வாய்க்காலுக்கு மேற்கும் தென்பாற்

கெல்லை ராஜராஜீஸ்வ திருநாமத்துக்காணி ஆக் க்கும்
 மேல் பாற்கெல்லை டிக்கும் இன்
 . . . நிலமும் இட்ட உடையார் திருவலஞ்சுழி
 உடையார் விக்கிரம

6. . . வெள்ளைப்பிள்ளையாற்க்கு திருநாமத்துக்காணியாக திரிவிட்டு தந்த
 றுபக்கு பிரமாணப்படி . . . இட்டகாச மருகு இக்காச பதினைய்யா
 யிரமும் . . . இட்டுக் கொண்டு இந்நிலம் காலும் தந்தமைக்கு இவை
 எழுத்து வில்லிப்பிள்ளை கீழைமங்கல . .
 உடைய தென் வடல் வேலி இட்டது-

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	14-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி. பி. 1230
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 13
மன்னன் :	மூன்றாம் இராஜராஜன்	எண்	

இடம் : கபர்தீஸ்வரர்கோயில் இரண்டாம் திருச்சுற்றின் மேற்குச் சுவர்.

குறிப்புரை : நல்லாற்றுருடையான் திருவாய்க் குலத்துப் பிள்ளை என்பவன் கோட்டுருடையான் வில்லியாழ்வான் என்பவனிடமிருந்து பதிநாராயிரம் காசுகள் கொடுத்து நிலம் விலைக்கு வாங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. இந்நிலம் திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப்பிள்ளையார் கோயிலுக்காக வாங்கப்பட்டிருத்தல் வேண்டும்.

Summary : Damaged. Registers the purchase of land for 16,000 Kasus to the temple by Thiruvaykkulattuppillai of Nallarrur from Villiyalvan alias Senaimikamap pallavaraiyan of Kottur.

கல்வெட்டு :

1. திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவற்க்கு யாண்டு யச உடையார் திருவலஞ்சுழி உடையார் விக்கிரம [சோழ வளநா]ட்டு . . நல் மங்கலத்து
2. ன்னம் இப்படிக்கு இவை நல்லாற்றுருடையான் திருவாய்க் குலத்துப்பிள்ளை எழுத்து . . இத்தேவற்க்கு யாண்டு யச கோட்டுருடையான் வில்லி யாழ்வானான சேனை மிகாமப் பல்லவரையன்

பக்கல் தளிகையூரான குலோத்துங்க சோழ மங்கலத்துத் திரி[புவன மா]
தேவி வதிக்கு கிழக்கு ராஜேந்திர வாய்க்காலுக்கு வடக்கு ஓர் சதிரத்து
. . . ச்சானால் ஓ கா[ல்] சின்னத்துக்கும் பிரமாண விலைப்படி காசு
யிசூ இக்காசு பதிநாராயிரமும் ளிகைக்கு கல்லுகைய்
விலை வில்லியாழ்வானான சேனைப் பல்லவரையன்
எழுத்து

3. எழுத்து.

— 34 —

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	15-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1231
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 209/1927-28
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 14
அரசு :	சோழர்		
மன்னன் :	முன்றாம் இராஜராஜன்		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகார மேற்குச் சுவர்

குறிப்புரை : திருவலஞ்சுழி வெள்ளைப்பிள்ளையார் கோயிலுக்குத் திருநாமத்துக் காணியாக, திருவையாறு உடையாராகிய காடுவெட்டிகளுடைய பிள்ளைகளும் அவர்களை முதுகண்ணாக [Guardian] உடைய அவர்கள் மாதுக்களும் சேர்ந்து முப்பத்தாறு கோல் மனையை நாற்பத்தாறாயிரம் காசுகளுக்கு விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.

Summary : Records to sale of House site measuring thirty six kol to the Vellaipillaiyar in the temple of Thiruvallanjuli Udaiyar, by the sons of Kaduvettigal and also their mothers for 40,000 katus. It is mentioned that the sons were the guardians of their mothers.

கல்வெட்டு :

1. திரிபுவனச் ச[க்கர]வத்திகள் ஸ்ரீராஜராஜ தேவற்கு யாண்டு ய்கு உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயில் வெள்ளைப்பிள்ளையார்க்கு திருநாமத்துக் காணியாக விலை கொண்ட கீழ் மாந்தூருடையார் திருவையாறு உடையாரான காடுவெட்டிகள் அபாவத்து இவர் பிள்ளைகளும் [அவர்களை] முதுகண்ணாக உடைய

இவர்கள் மாதாக்களும் பக்கல் விலை கொண்ட இன்னாயனார்
எதி[ரி]லிப்]பெருமாள் . . . திருநந்தவனத்துக்கு தெற்கில் ஒருச்
சற்க . ல்ல விலை கொண்டும்

2. லை தெருவுக்கு தெற்கும் நடுவுபட்ட கீழ்மேல் கோல்
(கோல்) முப்பத்தாறுக்கு பிரமாண விலை[ப்படி]கா]ச சுகேது இக்காச
நாற்பத்தாறாயிரமும் நாங்கூர் திருமேனி இந்நாள் முதல் என் காசில்
கைக் கொண்டு விற்றுக் குடுத்தமைக்கு பிள்ளைகள் எழுத்து இட்டது-



சுமரி
நா
பாபி

பாணம்
பு
ய

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு	12-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு	கி.பி. 1228
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	} 210/1927-28
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 15
மன்னன் :	மூன்றாம் ராஜராஜன்	எண்	

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகார மேற்குச் சுவர்

குறிப்புரை : திருவலஞ்சுழி உடையார் கோயிலுக்கு மனை விலைக்கு வாங்கப்பட்டிருத்தல் வேண்டும். மனைக்கு எல்லைகள் கூறப்பட்டிருக்கின்றன. கோயில் ஆதி சண்டேசுவர தேவகன்மிகளும், கணக்கமை தேவகன்மிகளும், ஸ்ரீமாதேசுவர கண்காணி செய்வார்களும் கையெழுத்திட்டுள்ளனர். கல்வெட்டின் நடுவில் சில பகுதிகள் சிதைந்துள்ளன.

Summary : Damaged. Registered the purchase of house site to the temple. Signatures of the temple authorities are seen.

கல்வெட்டு :

1. [திரிபுவ]ன சக்கரவத்திகள் சிரிராஜராஜ தேவற்(க்)கு யாண்டு யெ ஆவது இஷப நாயற்று அபர ப[க்ஷ]த்து பிரதமையும் வெள்ளிக் கிழமையும் பெற்ற மூலத்து நாள் உடையார் [தி*]ருவலஞ்சுழி உ
2. விலை மதுராந்தகப் பிரமராயர் மனைக்கு வடக்கும் மேல் பார்க்கெல்லை அகரம் வண்டுவாழ்குழலிச் சருப்பேதிமங்கலத்து கீழை மங்க[லத்து கீ]ழ் சிறகுக்கு புழைக்கடை வர நீளத்துக்கு கிழக்கும் வட பாற்கெல்லை அகரத்துக்கு வதிக்குத் தெற்கு நடுவு

பட்ட மேல் சிறகு தென் வடல் கோல் உயெம் இத்திருவீதி கீழ் சிறகில்
விற்ற மனைக் லைகுச் ம்மத்தாண்டா
சாரியனும் க்கு மேற்க்கும் தென்பார்கெல்லை தச்சா . .
. . க்கைக்கு வடக்[கும்] மேல் பார்க்கெல்லை வடபார்
கெல்லை வண்டு வாழ் குழலிச்சருப்பேதி மங்கலத்

3. திருவஞ்சுழி உடையார் கோயில் ஆதிசண்டேசுர தேவர்
கன்மிகள்ளோம் இப்படிக்கு கோயில் கணக்கமை தேவர் கன்மியும்
ஸ்ரீமாகேசுர கண்காணி செ[ய்வானும்] சீகாரியம் செய்வானும் எழுத்து
இட்டது.

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	14-ஆவது ¹
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1230
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 211/1928
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 16
அரசு :	சோழர்		
மன்னன் :	மூன்றாம் இராஜராஜன் ²		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகார மேற்குச் சுவர்

குறிப்புரை : தொடக்கம் காணப்படாத சிதைந்த கல்வெட்டு. வெள்ளைப்பிள்ளையார் கோயில் தானத்தார் தங்களுக்கும் மன்னனுக்கும் நன்மையும் வெற்றியும் ஏற்பட வேண்டும் என்பதற்காக செய்த தானம் பற்றியதாக இருத்தல் வேண்டும்.

Summary : Badly damaged. Beginning lost. This inscription refers the gift of a land to the temple for the welfare and victory of both king and the officers of the Vellaippillaiyar Temple.

கல்வெட்டு :

1.
2. . . . பெற்ற இரேவதி நாள் விக்கிரம சோழ வளநாட்டு அ
கூற்றத்து அகரம் கீழாந
3. திருவலஞ்சுழி உடையார் கோயில் வெள்ளைப்பிள்ளையார் கோயில்]
தானத்தார் கண்டு எங்கள் இனமற்றுக்கு இரக்
4. கிஷாத்தமாகவும். உலகுடைய பெருமாள் திருமேனிக்கு விஜயாத்த
[மாகவும் இப்]படி எங்கள் போக

5. திருநாமத்துக் காணியாக சீ பண்டாரத்துக் காசு புறப்படுக் கொள்ளக்
கடவதாகவும் கொண்ட நிலத்தால் . . .
6. மடக்கால் [நா]ங்களும் திரு நாட்
. . .
7. இப்படிக்கு மரவிடை[ட]பத்தரப்படியே செய்யக் கட
வனாகவே இந்நிலத்து
8. வினாயகபட்டந்நெழுத்து பெ . . . ண ப[ட்*]டன்நெழுத்து நெராட்டுர
. . . . தக்டி[ணா]*முத்தபட்ட
9. . . டசி இப்படிக்கு இப்படிக்கு திருப்போனி சாப . . .
. . கோமடத்து சீமா . . .
10.

1, 2. இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையின்படி தரப்பட்டுள்ளன.

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	13 ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1229
ஊர் :	திருவலஞ்சுழி		
மொழி :	தமிழ்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
எழுத்து :	தமிழ்		
அரசு :	சோழர்	முன் பதிப்பு :	—
மன்னன் :	முன்றாம் இராஜராஜன்	ஊர்க் கல்வெட்டு எண்	} 17

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகார தெற்குச்சுவர்.

குறிப்புரை : உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப்பிள்ளையாற்கு திருநாமத்துக்காணியாக, நாலாயிரத்து எண்ணூறு காசுகளுக்கு நிலம் விற்றுக் கொடுத்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது. மேலும் பிள்ளையார் திருநாமத்துக்காணி நிலம் நீக்கி, பிற நிலங்களில் இருந்து, எண்பத்து அறுகலனே இருதூணி நெல் ஊர்க்கீழிறையிலியாக வசூலிக்கப்பட்டது. இது உலகுடைய பெருமாளாகிய மன்னன் திருமேனிக்கு நன்றாகவும் விசையாத்தம் ஆகவும் கிராமத்துக்கு இராக்கிஷம் ஆகவும் கொடுக்கப்பட்டது என்றும், மேலும் சில வரிகள் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. வரிகள் இடையிடையே சிதைந்துள்ளன.

Summary : Records the sale of land to the Vellaippillaiyar in the Thiruvalanjuli Udaiyar Temple as Thirunamattukkani for four thousand eight hundred Kāsus. It is told that eighty six kalan and two thuni [எண்பத்தறு கலனே இரு தூணி] of paddy were collected from the lands other than Thirunamattukkani lands as Urkkiliraiyili, and donated it to the temple for the Welfare and Victory of the king as well as the village. Damaged in the middle of every lines.

1. திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ[ராஜராஜ] தேவற்கு யாண்டு யௌ¹ பதின் மூன்றாவது இ[ஷப] நாயற்று அபரபக்ஷத்து த்வாதசியும் திங்கள் கிழமையும் பெற்ற [குலோ]த்துங்கசோழ வளநாட்டு வேளா நாட்டு சருப்பேதி மங்கலத்து அருமொழி தேவச்சேரி காராம்பி செட்டு உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயில் வெள்ளைப்பிள்ளையாற்கு
2. தெற்கு முதல் கண்ணாற்று தெற்கடைய நிலம் . . . ௨௬ நீக்கி தேவர் கிழக்கு தானத்தாலும் விலையாலும் பெற்றுடையே என்னும் தென் வடல் முப்பத்திருகோலும் விற்ற வதிக்கு கிழக்கு இவ்வாய்க்காலுக்குத் தெற்கு . . . சதிரத்து மேற்கு திருநாமத்துக்காணி நீக்கி தென் கிழக்கு என்னுதாந நிலம் . . இதில் திரு[நாமத்துக்]காணியும்
3. . . தார் இக்காசு நாலாயிரத்து எந்நூறும் காட்டேற்றக்கைச் செல வறக் கொண்ட இந்நிலம் அரைக்காணிக் கீழா[று] முக்காணியரைக்காணியும் திருநாமத்துக் காணியாக விற்றுக்குடுத்தேன் வெள்ளைப் பிள்ளையாற்கு காரம்பிச் செட்டு தூற்பில் [இ]ன்னிலம் அரைக்காணிக் கீழாறு . முக்காணி அரைக்காணியும் விலை காசு ந நூறும் கைக்கொண்ட காரம்பிச் செட்டு இப்படிசம்
4. ரையன் எழுத்து இவர்கள் அநு கிணேன் நிர்நன்றா
5. அறுகலனே இருதூணியும் ஊர்க்கீழ் இறையிலியாக பெற வேணும் என்று ஆனாங்கூர் ஆண்டார் அரநென்னும் பணிவல்லவர் அபேக்கிஷத்தமையில் இப்படி சம்மதித்து உலகுடைய பெருமாள் திருமேனிக்கு
6. நன்றாகவும் விசையாத்தம் ஆகவும் கிராமத்துக்கு இரக்கி ஷாத்தம் ஆகவும் இந்நெல்லு எண்பத்து அறுகலனே இரு தூணியும் ஊர்க்கீழ் இறையிலியாக கழித்து பிள்ளையார் திருநாமத்து[க் காணி] நீக்கி நீக்கின றி ஊர்மாவிந்த குடி

7. மை குடிமையும் சில்வரி பெருவரியும் . . வினியோகமும் மற்றும் எப்பேர் பட்டனவும் இறுக்க[கடவத]வும் இப்படி சந்திராதித்தவர் உ[ள்ளளவு]ம் ஆக இந்நெல்லு அமுதுபடி அமுது செய்தருள ன்னோம் பணியால் ஊ
8. ர் கணக்கு உடைய[ர*]ர் காணி க்கு டையான் னெழுத்து இப்படிக்கு இழக்க ன் எழுத்து. இப்ப[டிக்கு] ப்பிரான் பட்டன்னைழுத்து இப்ப[டி] முண்டசர் போசன் பட்டஸ்ய இவை
9. . . தேவ பட்டஸ்ய . ஐய்ய தேவ பட்டஸ்ய இப்படிக்கு இவை குண்டுர் நா பட்டனைழுத்து இப்படிக்கு இவை ஆலி[கொன்றை] எழுத்து இப்படிக்கு இராயூர் சித்ர ப
10. . ரு ததேவ பட்டனேன் இவை எ எழுத்து இப்படிக்கு திருப்பெ பட்டன் எழுத்து இப்படிக்கு இராயூர் பெ பட்டந் எழுத்து இப்படிக்கு இவை குரோவி வ பட்ட(ட்ட)ஸ்ய
11. [எ]ந் எழுத்து இப்படிக்கு கலசை ச . ன் எழுத்[து] சுவாமி பட்டனேன் இவை சுந்தரத்தோளுடையாந் பட்டஸ்ய திருநாகீசுர முடையான் பட்டஸ்ய ஜாதவேத பட்டஸ்ய இப்படிக்கு இவை பெருவல திருமா இவை
12. ஸ்ரீதர பட்டஸ்ய இ[ப்*]படிக்கு (இ) இவைத் . துறு முண்டி சாதவேத பட்டஸ்ய [பட்ட]ஸ்ய இவை சித் இப்படிக்கு இவை துறு முண்டுர் சாதவேத பட்டஸ்ய இவை நம் உக்கிர அகில நாயக பட்டஸ்ய இ[ப்படிக்கு இ]வை
13. . . . ண்டி ஜனத வேத பட்ட . . யகபட்ட இப்படிக்கு இவை அதி இப்படிக்கு இவை எழுத்து இப்படிக்கு இவை காவசே . . இவ் . . ஆளுடையான் பட்ட[ட*]ன் எழுத்து இப்படிக்கு இ ம்பூர்
14. முத்து இப்படிக்கு இவை இப்படிக்கு காக்கண்டுர் சங்கர பட்டன் எழுத்து இப்படிக்கு இவை ஆஹாரி சரிந் நந்திகேசுர [பட்ட] கதாத்தியேன் எழுத்து இப்படிக்கு இ

15. யக பட்டன் எழுத்து இப்படிக்கு [இவை] பட்டன்
எழு[த்*] இப்படிக்கு இவை திருப்போஜாதற ம[ர]ட்டட பட்டஸ்ய
இப்படிக்கு இவை சிவதேவ பட்டஸ்ய இப்படிக்கு இவை செய்யப்
பிரான் பட்டஸ்ய இப்ப
16. க்கு இவை அருளாள பட்டன் எழுத்து இப்படிக்கு இவை
. . . எழுத்து உ.



மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	12-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1228
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} -
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 18
அரசு :	சோழர்		
மன்னன் :	மூன்றாம் இராஜராஜன்		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரத் தெற்குச் சுவர்.

குறிப்புரை : அண்ணன் தம்பி இருவர், தங்கள் தந்தையிடமிருந்து பெற்ற நிலத்தினை நாற்பதினாயிரத்து ஐஞ்ஞாறு காசுகளுக்கு விற்ற செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் பங்காக முக்காணி அரைக்காணி நிலமென்றும், விற்ற காசுகளில் தனித்தனியே இருபதினாயிரத்து இருநூற் றையம்பது காசுகள் பெற்றுக் கொண்டு கையெழுத்திட்ட செய்தியும், இன்னும் சிலரும் கையெழுத்திட்ட செய்தியும் தெரிய வருகிறது. சில இடங்களில் கல்வெட்டு சிதைந்துள்ளது.

Summary : Registers the sale of lands by two brothers, which was received from their father. Each of them got Mukkani Araikkani measure of land and paid twenty thousand two hundred and fifty Kasus as the prices. Many witnesses signed at the end of the record.

கல்வெட்டு :

1. திரிபுவன சக்கரவத்திகள் சிரி [ராஜ]ராஜ தேவர்க்கு யாண்டு ௧௨ ஆவது சிங்ங நாயற்று அபர பக்(க)ஷத்து சதுத்தியும் திங்கள் கிழமையும் பெற்ற உத்தி

2. குலோத்துங்க சோழ வளநாட்டு
 ராஜேந்திர சோழ சருப்பேதி மங்கலத்து ரா[^{சே}]ஜந்திர சோழச்சேரி
 [எங்]
3. கள் பிதாக்கள் பக்கல் கூற்றால்லும் எங்க அபா
 வத்தாலும் பெற்று உடையோம் ஆய நாங்கள் அனுபவித்து வருகிற
 ரூம சூ இந்நிலம் ஒரு மா முக்காணி[யும் தி]ருநாமத்துக் காணியாக
 பெற்று வதி
4. சு சயத்தொ இக்காசு நாற்பதினாயிரத்து முன்னூறும்* ஆவணக்களி
 கை காட்டேற்றி கொண்டு விற்று விலைப்பிரமாண இசைவு
 தீட்டுக் குடுத்தேன் உடையார் திருவ[லஞ்சுழி] உடையார் வெள்ளைப்
 பிள்ளையாற்கு வேலி [வேட்டி]
5. அகில நாயக பட்டனும் இவ்விருவோம் இப்படி சம்மதித்து என்னோ
 பாதி நிலம் மு[க்காணி அரைக்கா]ணியும் விற்று குடுத்து என்னோ
 பாதி காசு இருபதினாயிரத்து இருநூற்று ஐம்பதும் கைக்[கொண்டு]
 விற்று குடுத்தேன் வேலிவட்டி திரு
6. த்து இப்படி சம்மதித்து என்னோபாதி நில முக்காணி அரைக்காணியும்
 விற்று குடுத்தேன்] காசு இருபதினாயிரத்து இருநூற்று
 ஐம்பதும் கைக்கொண்டமைக்கு இவை வேல்வட்டி அகில நாயக
 பட்டன்னேன் இவை என் எழுத்து இவை அருளிச்செய்ய
7. : : திருநின்றவூர் உடையார் கூத்த இவை [எ]ன்
 எழுத்து இப்படிக்கு [இ]வை இவர்கள் தம் வேலி விட்ட திருச்சிற்றம்
 ான் பட்டனேன் இப்படி
8. ன்ன இப்படி அறிவேன் தேவதேவ பட்டனேன் இப்படி
 அறிவேன் காரம்பிச் செட்டு பாலாசரண எஞ்ஞாம்ப பட்டனே[ன் இப்படி]
 அறிவேன் மாங்கள்னார் திவாகர[பட்டனேன்] எழுத்து-

* 'ஐஞ்ஞாறும்' என்றிருத்தல் வேண்டும்

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	12-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 13-ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 19
மன்னன் :	—	எண்	

இடம் : கபர்தீஸ்வரர்கோயில் இரண்டாம் பிரகாரத் தெற்குச் சுவர்.

குறிப்புரை : திருவலஞ்சுழி உடையார்க் கோயிலில் உள்ள வெள்ளைப் பிள்ளையாருக்கு திருநாமத்துக் காணியாக ஒரு மா நிலத்தினை விற்றுக் கொடுத்து இருபத்து நாலாயிரம் காசுகள் பெற்றுக் கொண்ட செய்தி கூறப்பட்டுள்ளது.

Summary : Records the sale of one ma of land as Thirunamattukkani to the Vellaippillaiyar in the temple of Thiruvалан்ஜுலி Udaiyar for twenty four thousand kasus. Name of the king is lost. Badly damaged.

கல்வெட்டு :

1. . . . திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ . . . ற்கு யாண்டு ௧௨௭௧௧ . . .
2. . . . சோழ வளநாட்டு . . ப்ரம்மதேயம் இராஜேந்திரசோழச் சருப்பேதி மங்கலத்து [மேல் வெட்டித்]திரிச் சிற்றம்பலமுடையான் பட்டன் பக்கல் உடையார் திருவலஞ்சுழி உடையார்கோயில் வெள்ளைப்பிள்ளையார்க்கு திருநாமத்துக் காணியாக கொண் வதிக்கு கிழக்கு இராஜராஜ வாய்க்காலுக்கு தெற்கு உசுரி சதிரத்துரு ௩௨௪௫ மேற்கடை . . .

3. . [எ]ன்னுதாய் [நான்] அனுபவித்து வருகிற . . . + மா . . . இந்நிலம் ஒரு மாவும் திருநாமத்துக் காணியாக விற்று குடுத்து கொள்வதான எம்மில் இசைந்த விலைப்பொருள் அன்றாடுநற்காசு உய்ச்சு [இக்காசு இருபத்துநா]லாயிரமும் ஆவணக்களிகைகாட்டேற்றி . . . வும் திரு நாமத்துக் காணியாக விற்று விலைப் பிரமாண இசைவு தீட்டு குடுத்தேன்
4. இப்படி சம்மதித்து, இக்கா[சு இருப]த்து நாலாயிரமும் கைக்கெ[ரண்டு இந்]நிலம் ஒரு மாவும் விற்றுக் குடுத்தேன் வேல்வெட்டித் திரிச் சிற்றம்பலமுடையான் பட்டனேன் இவை என் எழுத்து இப்படி திருபட்டசுரமுடையான் பட்டன் நெழுத்து . . . கள் அருளிச் செ ப் பிரமான இசைவுதீட்டு எழுதினேன்
5. ட்டை ரக்ஷாபட்டனேன் இப்படி அறிவேன் . . . த்து நாயகபட்டனேன் ஆழ்வான் பட்டனேன் இப்படி அறிவேன் [காரம்பி]ச்செட்டு வி வெண்காடு பட்டனேன்

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 13-ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	—
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 20
அரசு :	சோழர்		
மன்னன் :	—		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரத் தெற்குச் சுவர்

குறிப்புரை : உடையார் திருவலஞ்சுழி உடையார்க் கோயிலில் உள்ள வெள்ளைப் பிள்ளையாருக்கு, முன்னர் ஆண்டுகளில் நூற்றுக்கல நெல் கொடுத்த செய்தி யைக் குறிக்கும் இக்கல்வெட்டு, திருநாமத்துக் காணியாக அப்போது கொடுக்கப்பட்ட நிலம் அதிலிருந்து பெற்ற நெல் ஆகியவற்றைக் குறிக்கிறது. கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது.

Summary : Badly damaged. Refers to the gift of land as Thirunamattukkani, made in previous days, by the sabha of Rajendra Chola Chaturvedi mangalam of Velanadu in Kulottunga Chola Valanadu.

கல்வெட்டு :

1. திரிபுவனச் சக்கரவத்தி . .
2. . . . அபர பக்ஷத்து ஏகாதசியும் புதன் கிழமையும் உத்தரட்டாதியும் பெற்ற நாள் ஈா[உ]யக மு[ன்னா]ற்றிருபத்து முன்றினால் குலோத் துங்க சோழ வளநாட்டு வேளாநா[ட்டு] பிரம்மதேயம் ராஜேந்திர சோழச் ச[துர்வேதி]மங்கலம் கிற கூட்ட சபையோம் திருக்குடமுக்கு உடையார் திருவலஞ்சுழி

3. ப்பிள்ளையார் திருவமுதுபடிக்குடலாக முன் பிலர்ண்டுக்கும் ஆட்டைக்கு
நூற்றுக் கலநெல்லு நம்முர் ஸபா வினியோகத்திலே [நி]யோகம்
எழுதி வரக் கொண்டு இக்கோயில் [வெள்ளைப்பி]ள்ளையார்க்கு
திருநாமத்துகாணி ஸ்ரீ லம் பக்கலே ஒரு

4. கொண்ட . . . ஒரு மாம்ப லனேய் பதக்கு
நானாழியும் எதிராமாண்

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 13-ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 21
அரசு :	சோழர்		
மன்னள் :	—		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகார தெற்குச் சுவர்

குறிப்புரை : உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப் பிள்ளையாருக்கு, ஒரே குடும்பத்தில் உள்ள பலரும் திருநாமத்துக் காணியாக நிலம் லிற்றுக் கொடுத்து மொத்த காச இருபத்தெண்ணாயிரத்தை அவரவர்கள் லிற்றுக் கொடுத்த நில அளவிற்கேற்ப பிரித்துக் கொண்டு கையெழுத்திட்டுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது.

Summary : Registers the sale of lands by the members of a single family, as Tirunamattukkani to the Vellaippillaiyar in the temple of Tiruvalanjuli udaiyar. The total price of the sold land was shared among them selves, according to the measurements of their lands. Badly damaged.

கல்வெட்டு :

1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் அபர பக்ஷத்து த்வர்திசை¹ கிழமையும் பெற்ற சோதிநா[ள்] இரா[ஜ] மளநாட்டு [மதன] மஞ்சரிச் சரு[ப்பேதிம]ங்கலத்து மகாசபை ன் பட்டநும் ம[ர]ந்தை பெருங்கண்ணாக உடைய மகள் [சாகடன] சங்கர நாராயண த்தும்

. . . . பாரிகை கிழக்கடைய நின்றாள் முது
கண்ணாக உடைய இவன் மா டாள் சாதி கோதிலா
பொச்ச

2. கோயில் வெள்ளைப் பிள்ளையார்க்கு எங்கள் திருநாமத்துக்
காணியாக [விற்றுக்குடுத்]த நிலமாவது வி[க்ளே]சுவதிக்கு
தெற்க்கு கசு துண்டத்தும் துண்டத்தும் எங்கள் பி
. பெற்று உடையோம் கொண்டு உடை . யா . . ஆயம் சுற்ற
. . தால் பெற்று உடை னையும் நாங்கள் அனுபவித்து வருகிற
. லை டஇ கொ . . த்து ஆழிமங்கை
. . . . கணாக உடைய இவன் மாதா உடைய எஞ்ஞோஸ்வர பட்டநேந்
இவ்வாண்டாள் சாநி விலைக் கொண்டு அனு சூபகப இதந்
கிழக்கும்

3. காசரை சங்கர நாராயண முக்காணி
. ல் மா அரைக்காணி கீழாரும் ஆக ங்கெ
. . . . க்கு குடுத்த நிலம் அரைமா நிலம் ஒருமா அரைக்கா
. ராமுக்காணியும் இதந் கிழக் சிவசரண பட்டனை
முதுகண்ணாக உடைய இவந் பாரிகை கிழக்கடைய நின்றாள் சாநியெ[ன்]
நாங்கள் மாமநா லகற்கத்தா டையேநா ம்மல்
இதை விலைப்பொருள் அனுபவித்து வருகிற ஸூயகை அன்றாடு
நற்காச இருபத்தெண்ணாயிரத்தில் சிவதவனவாசிப்பட்டந் நிலம் ஒரு
மாவும்

4. நமர்க்கு ழாறுமா முக்காணிக்கும் காச
. காச பத்து நாலு ந்தமெய் ராதியிதும்
. அரைக்காணிக் காச நாலாயிரத்தை
ன்பத்து நாலும் ச்சை சிவசரண பட்டரை முதுகண்ணாக
உடைய கிழக்கடைய நின்றான் சாநி நிலம் இரண்டு மா ணி
முந்திரிகைக் கீழ்அரைக்கும் காசபகைச் செலவிறக் கைக்கொண்டு
விலைப்பிரமாண இசைவு இவர் அருளிச் செய்ய இது எழுத்திட்டிக்
குடுத்தோம் உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயில் வெள்ளைப்
பிள்ளையாற்கு இவை

5. பட்டனும் வித்தாரும் காமகைக்
. த்து இவ சூபக து து
காச அ யரில் உடையார் எங்கள்
பிதாக்கள் முதுகண்டப்பட்டு சனாஉயசம் கைக்கொண்டு
எங்கள் திரு

6 அறச்ச முதுகண்பட்டு இக்காசு மீதுசாம் கைக்கொண்டு . . .
. க்கு இவை மகாசுரை சிவசரண பட்டந்நெழுத்து
இப்படிக்கு இவை சுரை சக்கரபாணி பட்டநும் க
கரதேவி பட்டந் எழுந்து இவர் மகந் ச்சாதந்மைக்கு
காதிலா பொ சிவதவநவாசி பட்டந்நெழுத்து இப்படிக்கு இவை
சங்கர நாராயண பட்டந் மகந் மகாதேவ பட்டந் எழுத்து இப்படிக்கு
இவை சிவசரண பட்டந் மகந் கரதேவ பட்டந் எழுத்து இப்படிக்கு
இவை சருப்பேதிமங்கலத்து கு காஸுண சக்கர
பாணி ப[ட்ட] அறிவேன் வண்டுவார்குழலிச் சருப்பேதி . .
. னூர் ஆக டைநந்தாந் . .

7.

1. த்வாதசி - என்று படிக்கவும்



மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 13 - ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன். பதிப்பு :	—
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 22
அரசு :	—		
மன்னன் :	—		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகார தெற்குச் சுவர்

குறிப்புரை : சநநாதச்சேரி கோமடத்தைச் சேர்ந்த கோவிந்த பட்ட சோமயாசி என்பவன், உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப் பிள்ளையாருக்கு திருநாமத்துக் காணியாக நிலம் விற்றுக் கொடுத்து பதிநாராயிரம் காசுகள் பெற்றுக் கொண்ட செய்தி கூறப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சில எழுத்துக்கள் காணப்படவில்லை.

Summary : Beginning lost. Registers the sale of land to the Vellaippillaiyar in the temple of Thiruvaniuli Udaiyar, as Thirunamattukkani for 16,000 kasus.

1. அபர பகூத்து [த]சமியும் நாயற்றுக் கிழமையும் பெற்ற சதையத்து நாள் இ ச்சருப்பேதி மங்கலத்து [ச]நநாதச் சேரி கோமடத்து கோவிந்த பட்ட சோமயாசியேன் உடையார் திருவலஞ்சுழி உடையார் வெள்ளைப் பிள்ளையாற்கு] திருநாமத்துக் காணியாக் விற்றுக் குடுத்த நிலமாவது இவ்வூர் பிடாகை சுரவதிக்கு கிழக்கு ஆதித்த வாய்க்காலுக்கு தெற்கு ச[ச]துண்டத்தும் [ய] துண்டத்தும் நீரவின் நிலத்து மேற்கு யரு வம வடக்கு தெந்

6 அறச்ச முதுகண்பட்டு இக்காசு மீதுசாம் கைக்கொண்டு . . .
. க்கு இவை மகாசுரை சிவசரண பட்டந்நெழுத்து
இப்படிக்கு இவை சுரை சக்கரபாணி பட்டநும் க
கரதேவி பட்டந் எழுந்து இவர் மகந் ச்சாதந்மைக்கு
காதிலா பொ சிவதவநவாசி பட்டந்நெழுத்து இப்படிக்கு இவை
சங்கர நாராயண பட்டந் மகந் மகாதேவ பட்டந் எழுத்து இப்படிக்கு
இவை சிவசரண பட்டந் மகந் கரதேவ பட்டந் எழுத்து இப்படிக்கு
இவை சருப்பேதிமங்கலத்து கு காஸுண சக்கர
பாணி ப[ட்ட] அறிவேன் வண்டுவார்குழலிச் சருப்பேதி . .
. னார் ஆக டைநந்தாந் . .

7.

1. த்வாதசி - என்று படிக்கவும்



மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 13 - ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன். பதிப்பு :	—
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 22
அரசு :	—		
மன்னன் :	—		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகார தெற்குச் சுவர்

குறிப்புரை : சநநாதச்சேரி கோமடத்தைச் சேர்ந்த கோவிந்த பட்ட சோமயாசி என்பவன், உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப் பிள்ளையாருக்கு திருநாமத்துக் காணியாக நிலம் விற்றுக் கொடுத்து பதிநாராயிரம் காசுகள் பெற்றுக் கொண்ட செய்தி கூறப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சில எழுத்துக்கள் காணப்படவில்லை.

Summary : Beginning lost. Registers the sale of land to the Vellaippillaiyar in the temple of Thiruvaniuli Udaiyar, as Thirunamattukkani for 16,000 kasus.

1. அபர பகூத்து [த]சமியும் நாயற்றுக் கிழமையும் பெற்ற சதையத்து நாள் இ ச்சருப்பேதி மங்கலத்து [ச]நநாதச் சேரி கோமடத்து கோவிந்த பட்ட சோமயாசியேன் உடையார் திருவலஞ்சுழி உடையார் வெள்ளைப் பிள்ளையாற்கு] திருநாமத்துக் காணியாக விற்றுக் குடுத்த நிலமாவது இவ்வூர் பிடாகை சுரவதிக்கு கிழக்கு ஆதித்த வாய்க்காலுக்கு தெற்கு ச[ச]துண்டத்தும் [ய] துண்டத்தும் நீரவின் நிலத்து மேற்கு யரு வம வடக்கு தெந்

. . கேதாரீசுர முடையார் கோயில் ல் சண்டேசுரர்
தெற்கடைய கோதிலா தநகிழக்கு ஸூஸவில் உட்கடைய
திடல் நில . . நீக்கி ஸூ . . . ம் இதன் கிழக்கு ஆதனா

2. . . திருநாமத்துக் காணியாக விற்றுக் குடுத்து கொள்வ
[இ]சைந்த விலை இக்காசு பதிந்நாராயி
ஆவணக் களிகை காட்டேற்றி செலவற கொண்டு விற்று
குடுத்தேன் வெள்ளைப் பிள்ளையார்க்கு சோமயாசியேன்
இப்படி சம்மதித்து இக்காசு பதிநாராயிரமும் கைக்கொண்டு இந்நில
. . . [று]மா முந்திரிகைக் கீழரையே ஒரு மாவும் விற்றுக் குடுத்தேந்
இப்படிக்கு இவை கோமடத்து [கோ]வித்த பட்ட ன்னெழுத்து
இப்படி சம்மதித்து [மங்கராம]பட்டேன் இவை எந்நெழுத்து
டையான் திருவரங்கப்பிரியன்னைழுத்து இப்படி அறிவேன் மாங்கள்னார்
சீரங்க



மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	10-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1226
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	}
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	}
மன்னன் :	மூன்றாம் இராஜராஜன்	எண்	
இடம் :	கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரம் வடக்குச் சுவர்.		

குறிப்புரை : மிகவும் சிதைந்தக் கல்வெட்டு- உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப் பிள்ளையாருக்கு திருநாமத்துக் காணியாக நிலம் விற்றுக் கொடுத்ததைக் குறிப்பனவாக இருத்தல் வேண்டும்.

Summary : Records the sale of land to the Vellaip pillaiyar in the temple of Tiruvalanjuli udaiyar as Thirunamattukkani

கல்வெட்டு :

1. திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு 10 வது மிதுன நாயற்று அபர பக்ஷத்து [வியா]ழக்கிழமையும் பெற்ற உத்திரட்டாதி நாள் பதி மங்கலத்து நின்றும் வேறு பிரி நாராயண பட்டனேன் உடையார் திருவலஞ்சுழி உடையார் வெள்ளைப் பிள்ளையார்க்கு
2. நாராயண பட்டனேன் இப்படி அறிவேன் பாற் வேன் பொன்ன[ம்பலத்து] பட்டனேன் இப்படி அறிவேன் மாங்கள்னார் ண் னே இப்படி அறி[வேன்] திருவிடை முடையான் பட்டனேன் இப்படி அறிவேன் ளின திடல்காடு ராய தேவ் பட்டனேன்

. . கேதாரீசுர முடையார் கோயில் ல் சண்டேசுரர்
தெற்கடைய கோதிலா தநகிழக்கு ஸூஸவில் உட்கடைய
திடல் நில . . நீக்கி ஸூ . . . ம் இதன் கிழக்கு ஆதனா

2. . . திருநாமத்துக் காணியாக விற்றுக் குடுத்து கொள்வ
[இ]சைந்த விலை இக்காசு பதிந்நாராயி
ஆவணக் களிகை காட்டேற்றி செலவற கொண்டு விற்று
குடுத்தேன் வெள்ளைப் பிள்ளையார்க்கு சோமயாசியேன்
இப்படி சம்மதித்து இக்காசு பதிநாராயிரமும் கைக்கொண்டு இந்நில
. . . [று]மா முந்திரிகைக் கீழரையே ஒரு மாவும் விற்றுக் குடுத்தேந்
இப்படிக்கு இவை கோமடத்து [கோ]வித்த பட்ட ன்னெழுத்து
இப்படி சம்மதித்து [மங்கராம]பட்டேன் இவை எந்நெழுத்து
டையான் திருவரங்கப்பிரியன்னெழுத்து இப்படி அறிவேன் மாங்கள்ளுந்
சீரங்க



மாவட்டம் : தஞ்சாவூர்

ஆட்சி ஆண்டு : 10-ஆவது

வட்டம் : கும்பகோணம்

வரலாற்று ஆண்டு : கி.பி. 1226

ஊர் : திருவலஞ்சுழி

இந்தியக் கல்வெட்டு

மொழி : தமிழ்

ஆண்டு அறிக்கை

எழுத்து : தமிழ்

முன் பதிப்பு :

அரசு : சோழர்

ஊர்க் கல்வெட்டு

மன்னன் : முன்றாம் இராஜராஜன்

எண்

23

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரம் வடக்குச் சுவர்.

குறிப்புரை : மிகவும் சிதைந்தக் கல்வெட்டு- உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப் பிள்ளையாருக்கு திருநாமத்துக் காணியாக நிலம் விற்றுக் கொடுத்ததைக் குறிப்பனவாக இருத்தல் வேண்டும்.

Summary : Records the sale of land to the Vellaip pillaiyar in the temple of Tiruvalanjuli udaiyar as Thirunamattukkani

கல்வெட்டு :

1. திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு 10 வது மிதுன நாயற்று அபர பக்ஷத்து [வியா]ழக்கிழமையும் பெற்ற உத்திரட்டாதி நாள் பதி மங்கலத்து நின்றும் வேறு பிரி நாராயண பட்டனேன் உடையார் திருவலஞ்சுழி உடையார் வெள்ளைப் பிள்ளையார்க்கு
2. நாராயண பட்டனேன் இப்படி அறிவேன் பாற் வேன் பொன்ன[ம்பலத்து] பட்டனேன் இப்படி அறிவேன் மாங்கள்னார் ண் னே இப்படி அறி[வேன்] திருவிடை முடையான் பட்டனேன் இப்படி அறிவேன் ளின திடல்காடு ராய தேவ பட்டனேன்

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	6-ஆவது
வட்டம் ;	கும்பகோணம்	வசலாற்று ஆண்டு :	கி.பி. 1222
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	}
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	}
மன்னன் :	முன்றாம் இராஜராஜன்	எண்	

இடம் : கபர்தீஸ்வரர்கோயில் இரண்டாம் பிரகாரம் தெற்குச் சுவர்.

குறிப்புரை : உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப் பிள்ளையாருக்கு மதனமஞ்சரி சருப்பேதி மங்கலத்து கோவிந்தபட்டன் என்பவன் திருநாமத்துக் காணியாக நிலம் விற்றுக் கொடுத்து காசுகள் பெற்றுக் கொண்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு இடையிடையே மிகவும் சிதைந்துள்ளது,

Summary : Registers the sale of land as Tirunamattukkani to the Vellaip pillaiyar, by the person called Govinda bhattan of Madanamanjari chaturvedimangalam. Badly damaged.

கல்வெட்டு :

1. சக்கரவத்திகள் ஸ்ரீராஜ 6 ஆவது¹ மிதுன நாயற்று ஒரு நாள் . . . [நெடு]மணல் ஆன [ம]தன மஞ்சரிச் சருப்பேதி மங்கலத்து கோமடத்து எ . . னனா புருஷன் கோவிந்த பட்டன் த்தடை பரிவத்தனையர் கொ சுர வதிக்கு கிழக்கு ஆத்து க்கு சய்கும் ப . . ந்து நிலத்து மேற்கடைய நிலத்து மேற்கடைய இதன் கிழக்கு குடபகூலகு²உச . . விலை

கொண்டு உடையனாய் அனுபவிக்கிற ரூபகூட வசு இதில்
பரிவத்தனை இவனை ன்று திருநாமத்துக் காணியாக
ஊர்க்கும் இறையிலி க்கு த்தித்த ரூபகூட ல் நீக்கி
விலையாகக் கொண் ரூபகூட இந்நிலம் முந்திரிகைக் கீழ் அரைக்
காணியும் வெள்ளைப் பிள்ளையார்க்கு திருநாமத்துக் காணியாக
விற்றுக் குடுத்துக் கொள்வதான த்து
ஒருனூறும் ஆவணக்களியே காட்டேற்றிக்கைக் கைச் செலவறக்
. க்கீழ் அரைக்காணியு [வெள்]ளைப் பிள்ளையார்க்கு
திருநாமத்துக் காணியா

2. னன் கோமடத்து ஞர் புருவி நேந் இவை என்
எழுத்து

1. ஆவது என்பது அடையாளக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	8-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1224
ஊர் :	திருவலஞ்சுழி	இந்திடக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 25
மன்னன் :	முன்றாம் இராஜராஜன்	எண்	

இடம் : கபர்நீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகார தெற்குச்சுவர்.

குறிப்புரை : வெள்ளை விநாயகச் சருப்பேதி மங்கலத்து காராம்பிச் செட்டு சிங்கபிரான் பட்டனின் மனைவி அல்லியங் கோதைச்சாணி என்பவள், தன் மகளின் கணவனாகிய [மருமகன்] கோதிலா போசன் சிவதவனவாசிப்பட்டனை முதுகண்ணாகக் [guardian] கொண்டு தன்னுடைய நிலம் அரைக்காணியை எண்ணூறு காசுகளுக்கு, உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப் பிள்ளையாருக்கு வீற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. அல்லியங்கோதை சாணி என்பவரும் அவள் மருமகன் கோதிலா போசன் சிவதவனவாசிப்பட்டனும் இன்னும் சிலரும் கையெழுத்திட்டுனர். கல்வெட்டு இடையிடையே சிதைந்துள்ளது.

Summary : Records the sale of land to the Vellaippillaiyar in the temple of Thiruvallanjuli Udaiyar for 800 kasu by a brahmana lady called Alliyangothai Sani wife of Singabiran bhattan of Karambichettu. Her son-in-law called Gothila bosan Siva davana Vasi bhattan was mentioned as her guardian of this sale deed. Damaged in the middle portions.

கல்வெட்டு

1. திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜராஜ தேவர்க்கு யாண்டு ஏழாவதின் எதிராமாண்டு இஷப நாயற்று அபர பகஷத்து பஞ்சமியுய புதன்

கிழமையும் பெற்ற உத்திரட்டாதி நாள் [உ]டையார்
திருக்கண்ணோக்கு வெள்ளை விநாயகச் சருப்பேதிமங்கலத்து
கரம்பிச் செட்டு சிங்கபிரான் பட்டன் [பி]ராமணி அல்லியங்
கோதை[ச்சானி]யேன் என் மகள் அகமுடையான் கோதிலா போசன்
சிவதவனவ[ாசிபட்டனை முதுகண்ணாக] கொண்டு திருநாமத்துக்
காணியாக பிடாகை சேனை மேல்கரை திருநாராயண
வதிக்கு மேற்கு ஆதித்த [வாய்]க்காலுக்கு வடக்கு எச் . . திரச
பிள்ளையார்கெல்லை வடக்கில் தெருவில் தென்சிறகில் வெள்ளைப்
பிள்ளையாருக்குத் திருநாம[த்துக் காணியாக] இந்நிலம்
அரைக்காணியும் விற்றுக் குடுத்துக் கொள் வர னப்படி
காசு ளா இக்காசு எண்ணூறும் ஆவணக் கிளகை* காட்டே

2. வாங்க கொண்டு இ அரைக்கா வெள்ளைப்
பிள்ளையார்க்கு கோதிலாபோச[ன்சிவ]தவநவாசி பட்டனை முது
கண்ணாக உடைய அல்லியங் கோதை சானியேன் இப்படி சம்மதித்து
எங்கள் மாமியார் அல்லியங் கோதை[சானி]க்கு முதுகண்[ணாக] . . .
. . க்கு இந்நிலம் அரைக்காணி விற்றுக் குடுத்தேன் கோதிலா போசன்
சி[வதவனவாசிபட்டனேன்] இவை என் எழுத்து இப்படி அறிவேன்
வங்கிபுறத்து எ னேன் இப்படி அறிவேன் வேல்வெட்டி
தாமோதர பட்டனேன் இப்[படி அறிவேன்] . . கிஷ்ண த்தம
. . . வித சோழச் சருப்பேதி மங்கலத்து கரம்பிச் [செ] மகா
தேவப்படா மாத பட்டனேன்

* ஆவணக் களிகை என்றிருத்தல் வேண்டும்.

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு	8 ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு	கி.பி. 1224
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 212/1928
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 26
மன்னன் :	மூன்றாம் ராஜராஜன்		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகார தெற்குச் சுவர்

குறிப்புரை : இராயூர் சொட்டை சிங்கபிரான் என்பவன் அரைக்காணி நிலத்தை வெள்ளைப்பிள்ளையாருக்கு திருநாமத்துக் காணியாக விற்றுக் கொடுத்து தொளாயிரம் காசுகள் பெற்றுக் கொண்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது.

Summary : This damaged two lined inscription reveals that an individual named Sottai Singapiran of Rayur sold his land as Thirunamattukkani to the Vellaippillaiyar for 900 Kasu.

கல்வெட்டு :

1. திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜராஜ தேவர்க்கு யாண்டு அ வதின் எதிரா ஆண்டு கற்கடக நாயற்று அபர பஷத்து திங்கள் கிழமையும் பெற்ற [திருவோணத்து] நாள் கோம பேதி மங்கலத்து குரவசேரி திருவெண்காடு பட்டன் பக்கல் இக்க
. . தரத்து
2. வெள்ளைப் பிள்ளையார்க்குத் திருநாமத்துக் காணியாக விற்ற எ. . .
. வரி நிலங் கொல்லையில் கீழ் மே ன் தெருவில் வட

சிறகில் விற் . . . னை * ரு ரு இந்நிலம் . . . அரைக்காணிக்கும்
 பிரமாண விலை . . . காசு கூா இக்காசு தொளாயிரமும் . . .
 [ஆவணக் களிகை காட்டேற்[றி கைச்]செலவற கொண்டு
 நிலம் அரைக்காணியும் வெள்ளைப் பிள்ளையார்க்குத் திருநாமத்துக்
 காணியாக இராயூர் சொட்டை சிங்கப்பிரான்
 வாசியோன் இவை என் எழுத்து இப்படி சம்மதித்தேன் இவர் மகன்
 சங்கர நாராயண பட்டனேன் இவை [என் எழுத்து] இவர் மகன்
 நாராயண பட்டனேன் இப்படி அறிவேன் இராயூர் [கு]மார
 பட்டனேன் இப்படி அறிவேன் சுந்தர ட்டஸ்ய

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 13-ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 27
அரசு :	சோழர்		
மன்னன் :	மூன்றாம் இராஜராஜன்		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரத் தெற்குச் சுவர்.

குறிப்புரை : தொடக்கம் மட்டுமே உள்ள துண்டுக் கல்வெட்டு.

Summary : Damaged bit inscription.

கல்வெட்டு :

1. திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜராஜ தேவர்க்கு யாண்டு . . . வது கும்ப நாயற்று பூர்வ பக்ஷத்து சதுதசியும் புதன் கிழமையும் பெற்ற திருவோணத்து நாள் அகரம் பேதிமங்கலத்து குரவசேரி திரு வெண்காடு பட்டன் பக்கல் தரத்து.
2. மேற்கு

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	11-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1227
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 28
மன்னன் :	மூன்றாம் இராஜராஜன்	எண்	

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரத் தெற்குச் சுவர்.

குறிப்புரை : உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப் பிள்ளையாருக்கு திருநாமத்துக்காணியாகவும் ஊர்க்கீழ் இறையிலியாகவும் மதனமஞ்சரி சதுர்வேதிமங்கலத்துச் சபையார் நிலமளித்த செய்தி கூறப் பட்டுள்ளது. கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது.

Summary : Badly damaged. This inscription refers the gift of land as Thirunamattukkani with the special privilege of Urkil-iraiyili to the Vellaipillaiyar in the temple of Thiruvālanjuli Udaiyar by the sabha of Madanamānjari Caturvedimangalam.

கல்வெட்டு :

1. திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு யக கற்கடக நாயற்று பெற்ற திருவோணத்து . இராசேந்திர சோழ வளநாட்டு நெந்மலி நெடுமணலான மதன மஞ்சரிச்சருப்பேதி மங்கலத்து பெருங்குறிப் பெருமக்கள் எழுத்து [உய்யக் கெ]ரண்டார் வளநாட்டு பாம்பூர் நாட்டு திருக்குடமுக்கில் உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயில் வெள்ளைப் பிள்ளையார் கோயில் தேவர்கன்மி கோயில் கணக்கு க்கு திரு[நாமத்துக்காணி]யாக

. னேன் ழுவது கார் முதல் ஊரா எற்ற இறுக்க ஊர்கைத்
. ஒன்றாவது முதல் பிள்ளையார் சீபண்டாரத்து
இறுக்க னதிரி குடிமை சபா
வினியோகம் உள்ளிட்ட படைக்கு
கின்றும் கூட்டிக்கொள்ளும் வெ உட்பட
தங்களுக்கு

2. இவ்வரி கழித்துக் கொண்டபடிக்கு ஊர்க்கீ
. செய்யக் க களாகவும் னப்பிட்டு இறுக்க வருவன
இ திருத்த வான குடிமையாக பிட்டு இறுக்க
வருவன இறுக்கவும் [குடி]மையில் இவ செலவிட்டுக்
கடமை கொள்ளக் கடவர்களாகவும் வெள்ளைப் பிள்ளையார்க்கு ச்
சயித்த நெல் வெள்ள ரைக் கூட்டிக் கொள்ளும்
திகை தல்லாதாகவும் இப்படி சன்திராதித்த வரை இறையி
லியாக கொ டக்க க்கவும் சொன்னோம் பணியால் ஊர்க்
. ஆதனூர் தாமோதர பட்டன் கன் [கேசவ] பட்டன்]
இப்படிக்கு இவை சீராம பட்டஸ்ய இப்படிக்கு
கோமடத்து கோவிந்த

3. சி கேசவ பட்டனேன் மாற
பட்டஸ்ய நாகதேவ பட்டன் எழுத்து இப்படி அறிவேன் மாங்களூர்
. ப த்தி பட்டனேன் இப்படிக்கு கோமடத்து பாசுர
பட்டனேன் யாஜி யார் மகன் சுதர பட்டஸ்ய
இப்படிக்கு இவை ஸ்ரீகண்டன் பட்டசி ஆதனூர்
மஹா பன்யேரகீஸ்வர பட்டஸ்ய இப்படி அறிவேன்
. மகரது [யாஜி] பட்டனெழுத்து இவை ஆதனூர்
ஸ்ரீகண்ணன் தாமோதர பட்டனெழுத்து இ பட்டன் மகன்
ஸ்ரீகண்ட பட்டஸ்ய இப்படிக்கு புறசுன சாரதி பட்டசி
இப்படிக்கு இவை யாற்றுக்கு புவனதசத்தி பட்ட எழுத்து
இப்படிக்கு னெழுத்து இப்படி

4. அ காம வரங்க இப்படிக்கு இவை மகாமட
. ணன் ப்படிக்கு [ராயதேவ பட்டஸ்ய சி
இப்படிக்கு இவை சி:-

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	11-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 13-ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	} -
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	பதிப்பு :	-
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 23
மன்னன் :	—	எண்	

இடம் : கபர்தீஸ்வரர்கோயில் இரண்டாம் பிரகாரத் தெற்குச் சுவர்.

குறிப்புரை : நெடுமணலான மதனமஞ்சரி சருப்பேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்கள் உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப் பிள்ளையாருக்கு திருப்படிமாற்றுக்குடலாக நலம் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.

Summary : Registers the gift of land to the Vellaippillaiyar, in the temple of Tiruvalanjuli Udaiyar by the mahasabha member of the Madana manjari Chaturvedi mangalam alias Medumanal.

கல்வெட்டு :

1. க வது மீன நாயற்று பூர்வ பகஷத்து தசமி
 ரழவளநாட்டு நெடுமண ஆன மதன மஞ்சரிச் சருப்பேதி
 மங்கலத்து பெருங்குறிப் பெருமக்கள் [உ]ய்யக் கொண்டார் வளநாட்டு
 பாம்பூர் நாட்டு திருக்குடழுக்கு உடையார் திருவலஞ்சுழி உடையார்
 கோயில் வெள்ளைப் பிள்ளையார் கோயில் தேவ கன்மி கோயில்
 கணக்கர் [இவ்வாட்டைக்] வெள்ளைப் பிள்ளை
 யார்க்கு திருப்படி மாற்றுக்குடலாக மகா நியோகமெழுதின

யெவது கார் முதல்லாக [வத்தியெல்] கழித்த மடக்கு ஞ . . . ஞ . . .
 உவ இம்மடக்கு நிலம் முந்திரிகை கீழ் எட்டு மாவுக்கும் வெட்டி . கூலி
 உள்ப்பட கழித்த ஈசன இந்நெல்லு . . நாற்பதின் கலத்துக்கு மேலோ
 . . றி குடுத்த ௨ உடையவை இந்நெல்லு இருபத்திரு கலனே தூணிப்
 பதக்கு மலைக்குடையபெருமாளுக்கு விஜயரத . . . சக்கரமத்துக்கு
 . . . த்தம் . . . தின் முதன் . . . கழித்த மடக்கு உகி ஞப
 இம்மடக்கு நிலம் . . . க்காலே ஒரு

2. யாக வெள்ளை பாரதா நாமத்துக் கழித்து குல . .
 ரிலே ஏற்றி இறுக்கக் கடவதாகவும் இந்நிலத்துச் சென்னீர்
 வெட்டி கு . . . மலையா வினியோகம் உள்ளிட்டெப்பேர்ப்பட்ட வினி
 யோகங்களாய் வருவனவும் தி . . . கடவதாகவும் இப்படி சந்திராதிந்
 தவர் சாதுதிகமாக இப்படி கீழ் வார் கைக்
 கொண்டு இறுக்கக் கடவதாகவும் சொன்னோம் இப்படி
 ணக்கும் மாதேவி உடையான் ஐஞ்ஞாற்று நாற்பதில் பிரிய
 னெழுத்து ஆதனார் தாமோதர பட்டன்னேன் ஸுந்தரவாகு பட்டஸ்ய
 உழுத பெருமான் பட்டஸ்ய கோமடத்து திருவரங்க முடையான் பட்டஸ்ய
 பெருமங்கலத்து சீராம பட்டஸ்ய கோமடத்து அற ஜன சாரதி பட்டஸ்ய
 சகாரிமாற் பட்டஸ்ய இராயூர் சீராம பட்டஸ்ய அன்பில் சீராமன் சந்திர
 சேகர பட்டஸ்ய துக்கை எஜஞாம பட்டஸ்ய பாஸ்கர பட்டஸ்ய கோமடத்து
 நாராயண பட்டஸ்ய ணன் தாமோதர பட்டன் எழுத்து மாங்
 கள்ளார் [தர] புருஷன் தோவண்ய ப[ட்டஸ்ய] . . முத்து எட

3. டிக்கு இவை மாக்கள்ளார் னெழுத்து
 சிறுபள்ளார் புண்டரி காஷி . . . இப்ப ட்டஸ்ய மாக்கள்ளார்
 ப்ரம் . . தத்த பட்டஸ்ய இப்படி அறிவேன் இவ்வூர் கொட்டை
 சர்வதேவ பட்டர் மகன் ஆதித்த பட்டஸ்ய இப்படிக்கு இவை இரா
 . . ட்டை எஞ்ஞபாத பட்டஸ்ய இப்படிக்கு இவை மாக்கள்ளார் ஸ்ரீப . .
 . . . டிக்கு இவை மாக்கள்ளார் அனந்த நாராயணன் சீபாத தேவ
 பட்டன் எழுத்து ஆதனார் ஸ்ரீகிருஷ்ண பட்டர் மகன் தெய்வங்க

நாராயண பட்டன் எழுத்து பாலகுமார பட்டஸ்ய இப்படி அறிவேன்
 இராயூர் சொட்டை பவவருத பட்டஸ்ய இப்படிக்கு இவை சீராமபட்டன்
 மகன் மீக்கு மண பட்டசி குமார பட்டஸ்ய இராயூர் சொட்டை எஞ்ஞ
 வாத பட்டன் மகன் குமார விஷத்து பட்டஸ்ய இப்படிக்கு இவை
 மாங்கள்னூர் [மாகஜ]த்த பட்டஸ்ய மாங்கள்னூர் செட்ட சீராம பட்டஸ்ய
 இப்படிக்கு இவை நரசிங்க பட்டஸ்ய மணலூர் சா . . . தாத பட்ட . .
 எழுத்து இப்படிக்கு ஸ்ரீமாதவ பட்டஸ்ய புறத்து
 நாராயண பட்டஸ்ய ருஷ பட்டஸ்ய

3. பட்டஸ்ய கோமடத்து இராமபிரான் ஆதனூர் [எஞ்ஞ]
 பட்டஸ்ய கோமடத்து அமுதமொழி மாங்கள்னூர் மகா
 தேவ பட்டசி இன் . கோவிந்த பட்டசி பார்க்கர பட்டசி . கோவிந்தன்
 சீராம பட்டஸ்ய . . . [வரி]சுவாமி பட்டஸ்ய ஸ்ரீகுமார பட்டஸ்ய:-



மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	12-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1228
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 30
அரசு :	சோழர்		
மன்னன் :	முன்றாம் இராஜராஜன்		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரத் தெற்குச் சுவர்

குறிப்புரை : வெள்ளைப்பிள்ளையார்க்கு திருநாமத்துக்காணியாக நிலம் கொடுக்கப்பட்ட செய்தியும் அதன் அளவுகளும் கூறப்பட்டுள்ளன. நெடுமணலான மதந மஞ்சரி சருப்பேதி மங்கலத்து கிராம காரியம் செய்கின்ற கூட்டப் பெருமக்கள் கூடியிருந்து முடிவெடுத்தது தெரியவருகிறது.

Summary : Records the gift of land as Tirunamattukkanī, as per the decision taken by the Sabha members who was incharge of grama karya of Madanamanjari Chatuvedi mangalam alias Nedumanal.

கல்வெட்டு :

1. [திரி]புவனச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவற்கு யாண்டு [பன்] இரண்டாவது தனு[நாயற்று] [அபர] பக்ஷத்து த்வாதெசியும் திங்கட் கிழமையும் பெற்ற உத்திரட்டாதி] நாள் ராஜேந்திர சோழ வள நாட்டு நென்மலி நாட்டு நெடுமணலான மதந மஞ்சரி சருப்பேதி மங்கலம் [மீன்] நாயறு முதல் [கிராம]காரியம் செய்கிற கூட்டப் பெருமக்கள் எழுத்து உய்யக் கொண்டார் வளநாட்டு பாம்பூர் நாட்டு

திருக்குடழுக்கு உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயில்
 வெள்ளைப் பிள்ளையார் கோயில் தேவர்கன்மி கோயில் கணக்கன்
 கண்டு எங்களுரில் முன்பு வெள்ளைப் பிள்ளையாற்கு
 நியோகப்படி திருநாமத்துக்கார்ணியாக

2. சக்கு வெட்டிக் கூலி உட்பட கழித்து குடுத்த
 கா . . வாக இந்நெல்லு அறுபத்து இ . . . கலநே தூணிப்
 பதக்கும் பின்பு வெள்ளைப் பிள்ளையார் திருநாமத்துக் கொண்ட
 நிலத்தால் மடக்கு ரு . ச இம்மடக்கு நிலம்கீழ் நாலு மாவும்
 இரண்டாவது பசான முதல் கழிக்கவும் முன்பு கழித்த மடக்கு
 முன்பு கழித்த நா க்களம் இட்டமைக்கு நிலம் கீழ் நாலு
 மாவும் [இம்]மடக்கு ரு மடக்கு நிலம் அரைக்காணிக் கீழ்
 எப்பேர் . . . நமக்கறு என நெல்லு
 த்துக்கழித்து வெள்ளை பிள்ளையாரே பெரிய
 ஊர்க்கணக்கு திருவரங்க [உ]டையார் நெடுமணலு
 கோமடத்து அரிஸ்யவரம் பட்டன் எழுத்து இ

3. கோமடத்து திரு ன் எழுத்து இவை ஆதனார் தாமோதரன்
 சுந்தரவாகு பட்டன்னெழுத்து மகாசுரை எஞ்ஞ முத்தி பட்டஸ்ய
 மாங்களனார் சீரங்க பாத பட்டஸ்ய கோமடத்து . . . சுவாமி நிலக்கர
 பட்டஸ்ய மாங்கன்னார் பட்டஸ்ய கலித

மாவட்டம் : தஞ்சாவூர்
 வட்டம் : கும்பகோணம்
 ஊர் : திருவலஞ்சுழி
 மொழி : தமிழ்
 எழுத்து : தமிழ்
 அரசு : —
 மன்னன் : —

ஆட்சி ஆண்டு : —
 வரலாற்று ஆண்டு : —
 இந்தியக் கல்வெட்டு
 ஆண்டு அறிக்கை } —
 முன் பதிப்பு : —
 ஊர்க் கல்வெட்டு
 எண் } 31

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் - தெற்கு மொட்டை கோயுறம் - அதிஷ்டான கிழக்கு
 வடக்கு குமுதம் - ஜகதி.

குறிப்புரை : துண்டுக் கல்வெட்டு

Summary : Damaged, bit inscription.

கல்வெட்டு :

1. ர . ஸ்வரம் முடைய செம்பியன் இராஜா
 தித்தன் அரையன் ம்பூர் நாட்டுத் தேவதாந திருக்
 குடமுக்கில் திருவல ற்கடைய ஈரடி ஸ்ரீ[லம்] வடக்கும்
 மேல்பால் கொ இவ்வசைத்த பெருனான்கெல்லையிலு
2. எனம் தமக்கள் முவர்க்கும்

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	4-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1220
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	}
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு	-
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	}
மன்னன் :	முன்றாம் இராஜராஜன்	எண்	

இடம் : சுபர்தீஸ்வரர், கோயில் - முன்றாம் பிரகாரம் கிழக்குச் சுவர் வாயிலின் இடப்புறம்.

குறிப்புரை : உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப் பிள்ளையாருக்கு திருநாமத்துக் காணியாக நிலம் விற்றுக் கொடுத்ததைக் கூறுகிறது. கல்வெட்டு இடையிடையே சிதைந்துள்ளது.

Summary : Registers the sale of land as Tirunamattukkani to the Vellaippillaiyar in the Temple of Thiruvallanjuli udaiyar. Damaged at the end of every line.

கல்வெட்டு :

1. ஸ்வஸ்திஸ் திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜராஜ தேவற்கு யாண்டு ச நாலாவது துலா நாயற்று அபர பக்ஷத்து திரியோதசியும் திங்கட் கிழமையும் பெற்ற உத்திரத்து நாள் குலோத்துங்க சோழ வளநாட்டு திரு நறையூர் நாட்டு அகரம் ஸ்ரீராஜராஜச் சருப்பேதி மங்கலத்து இராஜராஜ யிரம் யபட்ட கருதையாக பாக

2. தோயில் வெள்ளைப் பிள்ளையாற்கு திருநாமத்துக் காணி [கொ]ண்ட
இவ்வூர் வய்கை வனங்கன் . ய்யாயிர தரணி முழுதுடை வதிக்க மேற்கு
இராஜராஜ வாக்காலுக்கு தெற்கு. [சதிரத்துக்கு] தெற்கடைய
மேற்கடைய புறவூர் நல் . . அரைக்காணி நீக்கி தென்கிழக்கும்
வடக்கும் [வவியூர்] திருவிராம . . . முடையாந் . . . யார்
.
3. . . சத்திருவெண்காடுபட்டனுக்கு நான் விற்று விலையாக [கல்லு
வெட்டி] கரணமே புள்ளலூர் ஆளவந்தான் பட்டன் பாரியை உய்யக்
கொண்டாள் சாநி பக்கல் விலை கொண்டு . . . வேண்டற்கு தா . . .
. . . ண்டங்கைச்சாநி எந் . . இவர்கள் பக்கல் . . நம் பெற்ற குலமாய்
என் பக்கல் விலை கொண்டு [என்]னுதாய் இ[சை*]சந்த விளைநிலம்
குளமுங் கரையும் உள்பட உள்ளிட்டு
4. முக்காலே முற்று மாவிந் ஹதேசமும் வென ஈச
. . . ங்கடைய தெற்கடைய படுவத்திக்கு தெந்வடக்கு வட
புறத்து . . . முடையா . . . வேண்டுந் . . . முடையாந் குடி இருந்து
வருகிற வெண்காடு பட்டன் . . . ஆக . . . இத . . . உலொசமும்
மிகுதி உள்பட இந்நிலம்
5. . ம இந்நிலமும் குளமும் திடலும் மனையும் மனை . . தெங்கு . . .
திருநாமத்துக் காணியாக விற்றுக் குடுத்துக் கொள்வதாந எம்மிலி
சைந்த விலைபொருளந்றாடு நற்காச உசூடுா இக்காச
ஆவணக்களரியே காட்டேற்றி கைச்செலவற . . . குடு . . . செல
முக்கா திருநாமத்துக்காணி . . . விற்றுவிலை திட்டுக்
குடுத்தே
6. ப்பிள்ளையார்க்கு இச்சுப்பிரமண்ணிய பட்டன் சாவக்கிருதையாக . .
திருநாமத்து . . . இந்நிலம் மாகாணி முந்திரிகைக் கீழ் முக்காலே

மூன்று மாவும் மிகுதிக் குறைவு குடுத்தமைக்கு இவை
 சுப்பிரமணியப் பட்டன் எழுத்து இப்படி
 அறிவேன் முனை தேவபட்டன்

6. திருவெண்காடு பட்டனேன் இப்படி அறிவேன் இராயர் உவாமக்கு
 சித்தனேன் இப்படி அறிவேன் கோமடத்து ஸீதர பட்டநேந்
 இப்படி அறிவேன் செறுமா கொ . . . காச பட்டனேன் இப்படி
 அறிவேன் காணி இப்படி அறிவேன் ண இகை . .
 . . . நாய் பட்டனேன்

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 13-ஆம் தூற்றாண்டு
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 33
அரசு :	சோழர்		
மன்னன் :	முன்றாம் இராஜராஜன்		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் தெற்கு மொட்டைக் கோபுரம் அதிஷ்டான கிழக்கு வடக்கு மற்றும் குமுதம் ஜகதி.

குறிப்புரை : உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயில் வெள்ளைப்பிள்ளையாருக்கு திருநாமத்துக்காணியாக இருவர் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை, தங்களது பாதி பாதி பாகங்களை விற்றுக் கொடுத்து விலையாக காசுகள் பெற்றுக் கொண்டு கையெழுத்திட்டுள்ள செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு இடையிடையே சிதைந்துள்ளது.

Summary : Records the sale of land as Tirunamattukkani to the Vellaippillaiyar, which was owned by two individuals. Damaged in the middle portions.

கல்வெட்டு

1. ஸ்ரீராஜராஜதேவற்கு அபர பகஷத்து மியும் திங்கள் கிழமையும் பெற்ற அத்தத்து நாள் குலோத்துங்க சோழ வளநாட்டு திருநறையூர் நாட்டு அகரம் இராஜராஜச் சருப்பேதி மங்கலத்து.....
• தஷ்ண பட்டநும் விலை விலைப்பிரமாண இசைவுத்தீட்டு உய்யக் கொண்டார் வளநாட்டு பாம்பூர் நாட்டு திரு[க்குடமுக்கு உடையார் திருவலஞ்சுழி]

2. உடையார் வெள்ளைப் - பிள்ளையாற்கு "திருநாமத்துக்காணியாக்
 நாங்கள் விற்றுக் குடுத்த நிலமாவது இவ்வூர் பிடாகை தரணி முழு
 துடைய வதிக்கு மேற்கு இராஜராஜ வாய்க்காலுக்குத் தெற்கு [சலாஞ்]
 சதிரத்து தெற்கடைய ... சபு தத்தத்துக்கு மேற்கும் பட்டாங்
 க்கள் பக்கலும் வாய்க்காலும் உற்றாலும்
 யாலும் தன்ம தானத்தாலும் பரிவந்தனையாலும் ம ...

3. ண்டாங்களு ... மொலுசி தெற்கடைய நிலத்தில் ... ட்டி எங்களு
 தாயிருந்த குள .. ஆக ரு ... பொடாதீ பிரமாண விலைப்படி
 காச சூளா இக்காச ஆயிரத்து எழுநூறும் ஆவணக்களியே காட்டேற்றி
 கைச்சிலவறக்கொண்டு இன்னிலம் அரைக்காலே முந்திரிகைக்
 கீழரையே இரண்டு மா அரைக்காணி முந்திரிகையும் விற்றுக் குத்
 தோம் வெள்ளைப் பிள்ளையாற்கு இக்கோயி ஆழ்வான் பட்ட
 சோமையாஜி விராம

4. இத்த .. சந்திர பூறு .. இவ்விருவோம் இப்படி சம்மதித்து
 என்னோபாதி காச முவாயிரத்தெண்ணூ கைக் கொண்டமைக்கு
 நிலம் காணி முந்திரிகை முக்காலே ஒருமா முந்திரிகை அரையும்
 மிகுதி குறைவு உட்பட ஆழ்வான் பட்டஸோமயாஜியாரும்
 ஸ்ரீக்ருஷ்ண பட்டனேன் [பட்டச்ய] என் எழுத்து இப்படி சம்மதித்து
 என்னோபாதி காச முவாயிரத்தெண்ணூ கைக் கொண்டு ...

5. குடுத்தேன் இக்கோமடத்து ஆழ்வான் பட்டஸோம
 யாஜியார் மகன் சேந்தந்பூவண பட்டன் எழுத்து இப்படி அறிவேன்
 காரம்பிச்சேட்டு அரண உய்யக் கொண்டான் பட்டனேன் ..

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	4-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1220
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன்பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 34
மன்னன் :	மூன்றாம் இராஜராஜன்	எண்	

இடம் : சுபர்தீஸ்வரர் கோயில் 3-ஆம் பிரகாரத்தின் கிழக்குச் சுவர், மற்றும் வாயிலுக்கு இடப்புறம்.

குறிப்புரை : உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப்பிள்ளை யாருக்கு, பாதி பாதி பாகமுள்ள தங்கள் நிலத்தை இருவர் விற்றுக் கொடுத்து மொத்த காசுகள் எண்ணாயிரத்து இருநூற்று ஐம்பதை ஒவ்வொரு வரும் நாலாயிரத்து ஒரு நூற்றிருப்தினைத் தீர்த்து விதம் பிரித்துக் கொண்டு கையழுத்திட்டுக் கொடுத்ததைக் கூறுகிறது. இக்கல்வெட்டு இடையிடையே சில இடங்களில் சிதைந்துள்ளது.

Summary : Registers the sale of land by the two individuals and got 8,250 Kasu as the price of that land. It is told that they shared the amount and each of them have got 4125 Kasu. Damaged in the middle of the lines.

கல்வெட்டு :

1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனிச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவற்கு யாண்டு சுவது மகர நாயற்று அபர பகஷத்து தசமியும் புதன் கிழமையும் பெற்ற விசாகத்து நாள் அகரம் ஸ்ரீராஜராஜச் சருப்பேதி மங்கலத்து

ராஜராஜ சேரல . . . தை திருச்சிற்றம்பலமுடையான் பட்டனும் வென்
 திமச் சிவதவனவாசி பட்டனும் [உடையார் திரு]வலஞ்சுழி உடையார்
 கோயில் வெள்ளைப்பிள்ளையார்க்கு திருநாமத்துக் காணியாக விற்றுக்
 குடுத்த நிலமாவது இவ்வூர் கு இராஜராஜ
 வாய்க்காலுக்கு தெ

2, ற்கே சு சதிரத்து வடக்கடைய ரு[சப]மாவில் கீழ்க்கடைய இரு மாவில்
 திடரும் குளமும் உள்பட எங்கள் பிதாக்கள் கொண்டுடையார்
 . . . அபாவத்து சந் . . . தியயிருந்த இருமாவும் . . [கெல்லை] பிள்ள
 சேரி நத்தம்] டைய குரோவி ஆவு மானபட்டன்
 முளைக்கு ம் ஆக ரு வு மா . ரை நிலம் அரைமா
 வின் கீழ் அரைக்கும் ஆக காசு அசுஉாருய இக்காசு எண்ணா
 யிரத்திருநூற்று [ஐம்பதும்] ஆவணக்களியே] காட்டேற்றகைச் செலவறக்
 கொண்டு இந்நிலம்

3. ஏழரையும் திருநாமத்துக் காணியாக விற்றுக் குடுத்தேன் வெள்ளைப்
 பிள்ளையாற்கு இவ்விருவோம் இப்படி சம்மதித்து என்னோபாதி நிலம்
 காணிக்கீழ் கால் விற்றுக் குடுத்து என்னோபாதி காசு நாலாயிரத்தொரு
 நூற்று[இரு]பத்தைஞ்சும் கைக்கொண்டமைக்கு சகதைத் திரிச்சிற்றம்பல
 முடையான் பட்டன் விலை என்னோபாதி நிலம்
 காணிக்கீழ் காலும் விற்றுக் குடுத்து என்னோபாதி காசு நாலாயிரத்
 தொரு நூற்றிருபத்தைஞ்சும் கைக் கொண்டு னேந் இவை என்
 எழுத்து இவர்கள் சொல்ல

4, நிலவிலைப் பிரமாண இசைவுத் திட்டெழிதினேன் விழியருடையான்
 திரும[ழ]வாடி உடையானேன் இவர் எழுத்துப்படி அறிவேன்
 போய் நம்பி பட்டனேன் படிக்கு திருஞானசம்பந்த
 பட்டனேன் கென
 . . . பட்டனேன் இப்படி அறிவேன் இராயூர் சுவரம் குமார பட்டனுக்கி
 . . த்தனேன்:-

மாவட்டம் : தஞ்சாவூர்
 வட்டம் : கும்பகோணம்
 ஊர் : திருவலஞ்சுழி
 மொழி : தமிழ்
 எழுத்து : தமிழ்
 அரசு : சோழர்
 மன்னன் : முன்றாம் ராஜராஜன்

ஆட்சி ஆண்டு 4-ஆவது
 வரலாற்று ஆண்டு கி.பி. 1220
 இந்தியக் கல்வெட்டு }
 ஆண்டு அறிக்கை } -
 முன் பதிப்பு } -
 ஊர்க் கல்வெட்டு } 35
 எண் }

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் 3-ஆம் பிரகாரம் கிழக்குச் சுவரில் வாயிலுக்கு இடப் புறம்.

குறிப்புரை : திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைபிள்ளையாருக்கு திருநாமத்துக் காணியாக நிலம் விற்றுக் கொடுத்த செய்தி கூறப் பட்டுள்ளது. கல்வெட்டு இடையிடையே சிதைந்துள்ளது.

Summary : Records the sale of land as Tirunamattukkani to the Vellaipillaiyar in the temple of Tiruvalanjuli udaiyar temple. Damaged in the middle.

கல்வெட்டு :

1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜராஜ தேவற்கு யாண்டு நாலாவது [மீ]ன நாயற்று அபர பக்ஷத்து [தச]மியும் நாயற்றுக் கிழமையும் பெற்ற அகரம் இராஜ
2. ராஜச் சருப்பேதி மங்கலத்து கொள்ளந் காசந் [உடையார் கோயில் வெள்ளைப் பிள்ளையாற்கு திருநாமத்துக் காணியாக நான் விற்றுக் குடுத்த [ஏ]

3. முலகம் முழுதுடைய வதிக் த கிழக்கு இராஜராஜ வாய்க்காலுக்கு
 த்து வடக்கடைய ரு நிலம் மாவில் மேற்கடைய
 டைய நான் விற்ற ரு
4. தான் எம்மிலிசைந்த விலைப்பொருள் லாயிரத்தெழு
 நூறும் ஆவணக்களியே காட்டேற்றிக் கைச் செலவறக் கொண்டு . .

5. உடையார் திருவலஞ்சுழி உடையார் வெள்ளைப் பிள்ளை
 யாற்கு இராயூர் சுவாமி குமார பட்டன்
6. இசைவுத் தீட்டு எழுதினேன் என் எழுத்து இப்படி
 சம்மதித்தேன் வெ . . . கன் சாதமாந பட்டனேன் இவை என் எழுத்து



மாவட்டம் : தஞ்சாவூர்
 வட்டம் : கும்பகோணம்
 ஊர் : திருவலஞ்சுழி
 மொழி : தமிழ்
 எழுத்து : தமிழ்
 அரசு : சோழர்
 மன்னன் : —

ஆட்சி ஆண்டு :
 வரலாற்று ஆண்டு :
 இந்தியக் கல்வெட்டு }
 ஆண்டு அறிக்கை }
 பதிப்பு : —
 ஊர்க் கல்வெட்டு } 36
 எண் }

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் - தெற்கு மொட்டை கோபுரத்தின் கீழ்க்கு வடக்குப்புறப் பட்டி.

குறிப்புரை : சிதைந்த துண்டுக் கல்வெட்டுகள். கோயிலில் மெய்காவல் வேலைசெய்யும் மூவர்க்கு நெல் கொடுத்தது பற்றி இளமுக்கரையர் மகனார் செம்பியன் மாதேவியார் என்பவர் குறிக்கப்படுகிறார்.

Summary : Registers the gift of paddy for the maintenance of three temple guards [மெய்காவல்] by Sembiyan Madeviyar, daughter of Ela mukkaraiyar. Badly damaged.

கல்வெட்டு :

- A 1. ஈஸ்வரம் முடையா செம்பியன்
2. னம் தமக்கள் மூவர்க்கும் முக்கா தளிகையில்
3. லனெ இருதாணி இருநா . . . நெல்லு இருதா
4. காக ஓராட்டைக்கு நெல்லு . . . னுக்கு நிசதிந்நா . . .

- B 1 தித்தன் அரையணும்பு
2. து நாங்கள் கொழு
 3. காட்டன் நிவந்தஞ்செய்தபடி கல்லுமேல் வெட்டியது
 4. த்தலுட்பட்ட நிசத் னெல்லு தூணி நானாழியாக ஓராட்டை
- C 1. ம்பூர் நாட்டுத் தேவதாநந்திருக்குடமுக்கில்த் திருவல் . . . மேற்கு
கடைய ஈரடி . . . க்கும் மேல்பால் கெ . . . த்த பெருநான்கெல்லை
யிலு
2. தொம் இள முக்கரையர் மகளார் செம்பியன் மாதேவியார்க்கு இம்
முவோ னட்டுங் கொண்டு னேன் இ[வை]
யென்னெழுத்து
 3. நூற்றையம்பதின் கலம் இன்னெல்லுக்கு கலத்துவாய் மூன்று நெல்லு
முன்னாழியாக ஓராட்டை நெல்லு அறுபதின்கலம் . . . பிடியரைக்கு
நெல்லு முன்னாழியாக ஓராட்டைக்கு
 4. னொருவனும் புறத்திருமெய்காவல் தலைவாயனொருவனுமாக
இருவர்க்கும் செம்பாக நெல்லில் இரண்டு கூறு[நெல்]லுக் குறுணியும்
நி ருபத்தெண் கல்ளை இருதூணிக் குறுணி இந்நெல்லில்
 5.

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 13-ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	}
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	}
அரசு :	—		
மன்னன் :	—		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் - தெற்கு மொட்டைக் கோபுரம். வடக்கு மேற்குப் பட்டி.

குறிப்புரை : கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. இறைவனுக்குத் திருவழுதுக்கும் சந்தி விளக்கு இடவும் நெல்லளித்த செய்தியைக் குறிப்பதாகத் தெரிகிறது. பெர்தியன் பிசங்கனான கேத்திர பால்ப் பேருவச்சன் ஒருவனும், பெருந் தட்டான் ஒருவனும், வியாபாரி ஒருவனும் குறிக்கப்படுகின்றனர்.

Summary : Registers the gift of paddy for offerings and a Sandhi lamp to the god. Also states that the amount of paddy was given to the Musicians called Uvachchas. Badly damaged.

கல்வெட்டு :

1.
2. தேவன் நிலெருமான்னான புக்குப் பால்லெருமான் செய்க்கு லனாராயணன் செய் துத்திடலு மகப்பட்ட நிலம் மிகுதிக் குறைமை உள்ளடங்க காது பதினா ற்க்கு விற்றுக் குடுத்த நி
3. த்து இப்படி அறிவேன் இவ்வூர் வியாபாரி நதி ஆகியேன் ப மாதேவியார்க்கு பாம்பூர் . . . எழுகணாய் ளின்று விற்று வி

ராசாதித்தன் பாம்பூர்னாட்டு அறிவேன்
மாங்கராமுடையான் ப்ரக்ருதி தேவனேன் இவையென்னெ
. . பெருந்தட்டானேன் இவையெ த்தார் தளி வியாபாரி
நக்கடி விக்கி

3. தக்குப் பதினைஞ்சாக வெற்றிலையுட்பட பதக்கும் பலகாய்
மூன்று போதை அமுது மூன்று பொழுதைக்கு இரு ல்லு
பதினொரு கலனே முக்கு சந்தி விளக்குச் சிறுகாலைபத்து
உச்ச லு பதினொரு கலனே முக்குறுணி அடைகாயமுது
மூன்று மொ நாற்பதுக்கெண்ணை ப்பமுது நிசதி
நாழியாவதாக

4. லில் நொபாதியுங் சக்கொட்டக் கடவானாகவும் நின் யாக
ஓராட்டைக்கு நெல்லு முந் பாளுக்குப் பேரால் நெல்லு
எழு யாக யாகக் கொட்டுமா நின்றார்கு
நெல்லு கொ என்னோபாதி கொண்டு பொதியன் பிசங்கனான
கேத்திர பாலப் பேருவச்சன் இக்கொயில் நிசதிகுறுணி
மகாளம் மிரண்டுஞ் சங்கு



மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 13-ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 38
அரசு :	சோழர்		
மன்னன் :	கோனேரின்மை கொண்டான்		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் - தென்புற மொட்டைக் கோபுரத்தின் கிழக்கு வடக்குக் குழுதப்படை.

குறிப்புரை : ஊர்கல்வெட்டு எண். 39க்குத் தொடர்புடையதாய்க் காணப்படுகிறது. நில எல்லைகளே பரந்த அளவில் கூறப்பட்டுள்ளன. பிரம்மதேயங் கலிய நல்லூர் என்றொரு ஊர் குறிக்கப்படுகிறது.

Summary : This inscription seems to be a direct order of the king for the gift of land to the temple. Badly damaged.

கல்வெட்டு :

1. ஸ்வஸ்திஸ்ரீ கோனோன்இன்மை கொண்டான் ந பரு கிழவன் பெரு யோ டையான் ஒற்றி தாமவன்
2. ன் தனூத்தமநிதியான் உத்த நக்கனும் பேர் அரசூர் உடைய ளார் எமக்குஞ் சோ இறுப்பதான காணிக்கட நெல்லும். ஆயிரத்து நானூற் காயதேவ கடவ

நெல் ௨ இரு[நா]ழி மூவே பல நீராவிதான் வடக்கில்
மண்டபத்து நாம் இருந்து

3. வே துடங்கித் திருக்கி தேவதானத்துக்கும் பெருங்குடி
[நி]லத்து வெள்ளான் வகையாய் நத்தத்து வாய்க்காலேய்
மெனடை நிரப் சென்று கால்மெனடை நீர்பரப்பப் பெறு
வதாக இதனை

4. மேற்கும் வடக்கு என்னு நடுவுபட்ட நிலமும் இன்னும்
ஐய்யூர் குறும்புக்கு மேல்பாற்கெல்லை வாய்க்காலே யுற்று
. [கி]ழக்கு ரசினீரோடு காலே உற்று ஐய்யூர் நியமத்து
வெள்ளான் உற்று இதனை உட்சித்த வெல்லையேவடக்கு
நோக்கிச் சென்று ஓடையை உற்று இத வாக்காலே
. சென்று ஐய்யூர் நியமத்து நாடா

5. றைக்கவும் நிலங் முடையான் திண்டிகன் பெற்றான்
காடும் பொது பெறுவதாகவும் திட்டை பல மாடமாளிகையெடுக்கப்
பெறுவதாகவும் துரவு கிணறிழிச்சப் பெறுவதாகவும் காவும் கிடயும்
குசக்காணமு நீர்க் கூலியும் இலைக் கூலமும் கழம்பு ன்றப்
பெறாதாகவும் பெருஞ்செக்கிடப் பெறுவதாகவும் இப்படிப் பெற்றதற்கு
பெற்ற வழியுங் வேலியும் பெறாதவும் பெறுவதாகவும்
பின்

6. சேட்டன் பரடியு எழுத்து இப்படி அறிவோம் இந்நாட்டு
சிறுகுறுக்கையாளரோம் ஊரேவ எழுதினேன் ஓகையூருடையானுதாய்
. ப்ரம்ஹதேயங் கலையநல்லூராகிய அரிரையே
இவையென்னெழுத்து இப்படி அறிவோம் நந்திபுரத்து நகரத்தோம்
நகர யிரவன் சபை பணியால் குன்றவை சேரி

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	13-ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவல்லூர்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 39
அரசு :	—		
மன்னன் :	—		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் - தெற்கு மொட்டை கோபுரத்தின் மேற்கு குழுதம்.

குறிப்புரை : திருவமுதுக்கும், வழிபாடு செய்வார்க்கும் நிலம் கொடையளித்திருந்த செய்தியைத் தருகிறது. மிகவும் சிதைந்துவிட்ட கல்வெட்டு இது.

Summary : Damaged bit inscription.

கல்வெட்டு :

1. து மஹாதேவர்க்கு திருவமிர்துக்கு [அர்]ச்சனா போகமும்
. ரார்க்கும் யாண்டு
2. லத்தியும் அயாண்டு முடைன்தனடிகள்
3. னும் இந்த நிலன் கிழக்கு நேர்சென்று குறுக்கைக்கு
. வாய்காலின்
4. படும் கலை நல்லூர்க்கு நாவாயும் கரம்மை
வாக்காலுக்கு கிழக்கு

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 13-ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 40
அரசு :	சோழர்		
மன்னன் :	—		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் - தெற்குப்புற மொட்டை கோபுரத்தின் வடக்கு மேற்குக் குழுதம்

குறிப்புரை : கல்வெட்டின் தொடக்கம் இல்லை. அரசன் இக்கோயிலின் மேலை மண்டபத்தில் வீற்றிருந்து ஆணையிட, எழுதப்பட்டதாகத் தெரிகிறது. தேவதானமாகக் கொடுத்ததைக் குறிப்பதாக இருக்கலாம். எல்லைகள் மிகப் பரந்த அளவினதாகத் தெரிகிறது. மூன்றாம் ஆண்டுமுதல் இத்தானம் அமல் செய்யப்பட்டது போலும்! வரி நீக்கம் செய்யப்பட்டதால் பல வரிகளின் பெயர்கள் குறிக்கப்படுகின்றன. ஐய்யூர் நியமம், அரசநீரோடுகால், வெள்ளான்வகை நிலங்கள் ஆகியனவும் சுட்டப்படுகின்றன.

Summary : Registers the gift of land as Devadana to the temple by the king when he was seated in the western mandapa of this temple. Names of the land marks and the signatories are given in detail.

- கல்வெட்டு :
1.
 2. குறுணி இருநாழியாக

3. ற்றூட்டு வெட்டப் பேற்றூர்களிலாகவும் ந நாமகதேவரை . .
இவர்க் லமுடைய ண்டபத்து மேலை மண்டபத்திருந்து
நம்முடையரர் ஸ்ரீ தர ராவமுடையபடாரர்க்கும் ப்ரஹ்மதேயக்
கிழவர்க்கும் தேவதானப்ப சந்தராணி . .
4. யள இ[மரக்]காலால் இத்தேவர்க்கு இறுத்து வேலி
யினாலும் புறக்கேழ்வி யுடைய இறையிலி
யாக யாண்டு முன்றாவது முதல் வாயலில் கொள்க வென ண்
பத்தைங்கலனேயிரு தூணி நானாழியும் இன்னிலம் இருவேலியுமுட்பட
நிலம் பதினால் வேலிக்கும் இசை
5. தெற்கு நோக்கிச் சென்று சிறுவாய்க்காலிலே
. சென்று வெ வ்வே று தான பிணம்
போ(ர)கி [பெருவ]ழிக்கு வடக்கே துக்கு மேக்கின்னும்
தெற்கின்னும் இவ்வழி வடக்கு இன்னும் இவ்வாய்க்
காலிலேயிட்டு தென்கரைக்கே ஏறி இவ்வூர் வெள்ளான்வகை
நிலத்தின் மில
6. மயகுடித் தெற்குமாக இவ்விசைத்த பெருனான்கெல்லையுள்
யுள் வெள்ளான் வகையாக கைக்
மின்னும் ஐய்யூர் நியமத்துப் பறவைத் துடவை நிலத்துக்கே
நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை அரசினீரோடுகாலின் நடுவேய்
கிழக்கு நோக்கிச்சென்று முன்றுடங்கின வி
7. டியும் வா சாடியு உல்கும் வேலியும் [காறையு] வுதாகவும்
ஐய்யூர் தெங்கும் றுவதாகவும் இப்படிப்பட்டவ்யவஸ்தை
யும் பரிஹாரமும் பெற்ற இடைப்பாட்டமும் மன்று பாடும்
விறையும் யரியு நல்லாந் நல்லெருதும் நாடுகாவலும்
யூடுபோக்கும்
8. நடுவாங்க னான் யென் எழுத்து தண்ட
இரட்டமுடையான் னைவயார் சதுர்வேதி மங்கலத்து
ஸபையோம் ஸபை பணிக்க எழுதினேன் இவ்வூர் மத்யஸ்தன்
அனந்தய



மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 13-ஆம் தூற்றாண்டு
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	—
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 41
அரசு :	சோழர்		
மன்னன் :	மூன்றாம் இராஜராஜன்		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரத் தெற்குச் சுவர்.

குறிப்புரை : அகிலநாயக பட்டன் பிராமணியாகிய நின்றாள் சானி என்பவள் தன் பிதா வாகிய கோடி புறத்து அகிலநாயகபட்டனை முதுகண்ணாகக் கொண்டு தன்னுடைய நிலத்தை வெள்ளைபிள்ளையாருக்கு திருநாமத்துக்காணியாக விற்றுக் கொடுத்து இப்பத்து நாலாயிரம் காசுகள் பெற்றுக் கொண்ட செய்தி கூறப்பட்டுள்ளது.

Summary : Records the sale of land to the Vellaippillaiyar, in the temple of Tiruvalanjuli udaiyar, as Thirunamattukkani for twenty four thousand kasu by a brahmana lady called Ninral Sani, who was the wife of Ahilanayaka bhattan, with the guardianship of her father.

கல்வெட்டு :

1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கர வத்திகள் ஸ்ரீராஜராஜ [தேவற்கு யாண்டு] பெற்ற அபர பக்ஷத்து கிழமையும் உத்திரட்டாதி நாள் உய்யக்கொண்டார் வளநாட்டு பாம்பூர்நாட்டு உடையார் திருவலஞ்சுழி உடையார் அகில நாயக

சருப்பேதி மங்கலத்து அகில நாயக பட்டன் ப்ரா[ஹ்மணி] [என்னுதாய]
 அகரம் நெறி உடைச்சோழ சதுர்வேதி
 மங்கலத்து கோமடத்து . . . நாயக பட்டன் எழுத்து [இவனைமுது*]
 கண்ணாக உடைய கிழக்கடைய நின்றான் சானியேன்
 [இசை]வு தீட்டு உடையார் திருவலஞ்சுழி உடையார்
 வெள்ளைப் பிள்ளையார்க்கு திருநாமத்துக்காணியாக விற்றுக்குடுத்த
 நிலமாவது இவூர்ப்பிடாகை . காறங்குடியில் பார்வதி வதிக்கு மேற்கு
 குலோத்[துங்க சோழ] வாய்காலுக்கு தெற்கு தரமும்
 நாவின நிலத்து ஸீபிராந்தகப் பெருவழிக்கு மேற்கு
 ஸூபஹிதை வைத்தோம் நீக்கி இக் கோமடத்து
 பரிவத்தனையால் என்னுதாய இந்த ஸூபஹிதையே . . . ச சதிரத்து

2. ப்பரிவத்தனையால் கொண்டு உடைய ஸூபஹிதையே
 என்னு திக்கு விலை மா அரைக்
 காணி கீழ் முக்காலே காணி திருநாமத்துக்காணியாக விற்று
 குடுத்தேன் வெள்ளைப்பிள்ளையார்க்கு என்பிதா
 கொ[டிபு]றத்து அகில நா[யகபட்டனை] முது[கண்ணாக உடைய
 நின்றான் சானியேன் இவர் அருளிச்செய்ய இப்பிரமாண இ[சைவு
 தீட்டுஎழு]தினேன் ஜயங்கொண்ட சோழ வளநாட்டு பேராலூர் ஆன
 உ கலத்து மத்தியஸ்த[ன்] பிராலூர் உடையான்
 திருவகத்தீசுர முடையான் எழுத்து இப்படி சம்மதித்து முதுகண்பட்டு
 இக்காசு இ[ருப]த்[திநாலா]யிரமும் இவளுக்கு வாங்கி குடுத்தேன்
 அரைக்காணிக் கீழ் முக்காலே காணி [முந்]திரிகை
 [மிகுதிக்கு]றவு உள்பட விற்று குடுத்தமைக்கு
 கபட்டன்னேன் இவை என் எழுத்து இப்படி அறிவேன் அகரம் நெறி
 உடை[ச்சோழசது]ர்வேதி மங்கலத்து க்ரா[யூர்] சேரி உடை இரங்கா
 . . . ன்னேன் இ[வை என் எழுத்து]



மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	4-ஆவது
வட்டம் ;	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1230
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 42
மன்னன் :	முன்றாம் இராஜராஜன்	எண்	

இடம் : கபர்தீஸ்வரர்கோயில் இரண்டாம் பிரகாரத் தெற்குச் சுவர்.

குறிப்புரை : திருவலஞ்சுழி உடையார்க் கோயிலில் உள்ள வெள்ளைப்பிள்ளையார்க் கோயில் பூஜைக்காக, ஸ்ரீபிராந்தகச் சதுர்வேதி மங்கலத்து கிராம காரியம் செய்கின்ற கூட்டப் பெருமக்கள் நிலமளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இந்த நிலதானம், அவ்வூர் நெடுநாட்களாக பயிர் செய்ய முடியாமல் அழிந்து கிடந்ததால், ஊர் நன்மைக்காகவும் மன்னனின் நலனிற்காகவும் ஆனாங்கூர் ஆண்டார் ஒருவர் கூறிய ஆலோசனையின் பேரில் கோயிலுக்கு தரப்பட்டது. இந்நிலம் ஊர்க்கீழ் இறை செய்து திருநாமத்துக்காணியாக தரப்பட்டிருந்தது. சபை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

Summary : Registers the gift of land to the Vellaippillaiyar for the daily worship as Urkil iraiyili by the Sabha members of Sri Pirantaka Chaturvedi mangalam in Vikrama chola valanadu. It is told that the gift was made for the welfare of the king and their village, because the village was suffered for a long time without any cultivation.

கல்வெட்டு

1. திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு ௦௪ பதினாலாவது விக்கிரமசோழ வளநாட்டு ஸ்ரீபிராந்தகச் சருப்பேதி

யங்கலம் கற்கடக நாயறு முதல் கிராம காரியம் செய்கிற கூட்டப் பெருமக்கள் எழுத்து உய்யக் கொண்டார் வளநாட்டு பாம்பூர்நாட்டு திருக்குட மூக்கு உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயில் தானத்தார் கண்டு நம்மூர் நெடுநாள் பட அழிந்து பயிர் செய்யவும் பெறாதே க்கவும் பெறாதே அழிந்தமையில் நம்மூரில் ஸ . . .

2. த்திரமங்கள் ஸமிக்கவும் உலகுடைய பெருமாள் திருமேனிகல்லியாண திருமேநியாகவும் விசையாத்தம்மாகவும் நம்மூர்க்கு ரெஷாத்தமாக வெள்ளைப்பிள்ளையார்க்கு பூசைக்கும் திருப்பண்ணிகாரத்துக்கும் உடலாக சிறிது நிலம் ஊர்க்கீழ் இறையிலியாக இட வேண்டும் மென்று ஆனாங்கூர் ஆண்டார் . . . பன்னு . . ணி[ந]ல்லவர் சொன்ன மையில் இப்படி வெள்ளைப் பிள்ளையார்க்கு ஊர்க்கீழ் இறையிலியாக ஒருபூ நூற்று கலவரி வரிசை இட்டுக்கொண்ட நிலத்திலே ஊர்க்கீழ் இறையிலியாகவும் இந்நிலத்துக்கு திருநா

3. மத்துக்காணியாக ஸ்ரீபண்டாரத்து காசு புறப்படு நிலம் தாங்கள் கொண்டு கொள்ளும்மளஉம் தங்களுக்கு இறுக்க சேந்த பேரிலே ஊர்க்கணக்கு உத்தமப்பிரியன் எழுத்தால் உள்வரி எழுதிவித்துக் கொ[ள்] ளாமரவிந்த கடமை குடிமை இறுவித்துக் கொள்ளக் கடவர்களாகவும் திருநாமத்துக்காணி கொண்டால் கொண்ட நிலத்தில் இந்நிலம் இருவேலியும் ஊர்க்கீழ் இறையிலியாக திருநாமத்துக் காணியிலே நிறுத்தி ஒழுகில் மாட்டு எறியக் கடவதாகவும் இந்நிலம் இருவே[லி] இருநூற்று கலத்துக்கும் புனப்பரி

4. [ய]னும் தரிசு திருத்தி நெல் பயிர் செய்கிற நிலத்திலே மகவது தரிசு ஒரு பூ ஒட்டுக்கும் வேண்டும் நில ஒட்டுக்கு முதல்லாக இறுப்பதாக ஊர் உடனே கூட்டக் கொண்டது இந்நிலம் இருவேலியினால் நெல்லு இருநூற்று கலத்துக்கும் சில்வரி பெருவரி நினைப்பிட்டு வரும் கடமை குடிமைகளும் சபா விநியோகமும் உள்ளிட்ட குடிமைகளமாய் ஊரும் பேர் கூட்டி வருவன தவிரக் கடவதாகவும் திரு[நாமத்துக் கா]ணி தொண்டால் ஊர்க்கீழ் இறையிலி ஆக

5. இறுக்க செற்ற இந்நிலம் ஊற்கீழ் இறையிலி ஆக ஒழுகில் மாட்டேற்றியும் இடத்து ஊற்கணக்கு உத்தமப்பிரியன் இதுவே நியோகமாக மாட்டெறியக் கடவனாகவும் இப்படி செய்யும் இடத்து சந்த்ராதித்தவல் . ஸ்வதிகமாகவும் இப்படி நியோகம் கைக்கொண்டு இப்படி செய்யக் கடவர்களாகச் சொன்னோம் இ[ப்ப]டி செய்க பணியால் குடிமைக் க[ண]க்கு திருநறையூரு
6. டையான் நல் பிரியன் எழுத்து இந்நிலம் இருவேலிக்கும் நெல்லு இருநூற்றுக் கலத்துக்கு இவை இருங்கண்டி அழகிய மணவாள பட்டன் எழுத்து நெல்லு இருநூற்றுக்கலத்துக்கும் இவை பெரிய நம்பி பட்டஸ்ய உ நெல்லு இருநூற்று ன்றை ஆராவமுது பட்டஸ்ய நெல்லு இருநூற்றுக் கலத்துக்கும் இவை கோமடத்து திருவாய் [பா]டிகள் பட்டஸ்ய இப்படிக்கு இவை
7. வ பணியால் ஊர்கணக்கு உத்தமப்பிரியன் எழுத்து கோமடத்து நாராயண பட்டன் எழுத்து இவை ஸ்ரீரங்க பட்டஸ்ய இப்படிக்கு இவை முமேபியத்து தக்ஷிணாமூர்த்தி பட்டஸ்ய இவை நரசிம்ம பட்டஸ்ய இராயூர் ஆராவமுது பட்டன் எழுத்து காராம்பிச் செட்டு திருவரங்க நாராயண பட்டன் எழுத்து திருமிழலை உய்யக் கொண்டான் பட்டனேன் எந் எழுத்து இவை
8. வ ருத்ர பட்டஸ்ய இப்படிக்கு இவை கரு[ணா]கர பட்டஸ்ய திருமிழலை [சீரி]ளங்க , பட்டஸ்ய கொறுவட்டி மகாதேவ பட்டஸ்ய இவை ப்புறத்து மஹாதேவ பட்டஸ்ய இவை காஞ்சிக்குடி திருவே[கம்ப] பட்டஸ்ய இவை க[ருணா]கர பட்டஸ்ய இவை இருங்கண்டி அழகிய மணவாள பட்டன் எழுத்து திருமிழலை சீரிளங்கு பட்டஸ்ய வேங்கட பட்டஸ்ய காராம்பிச் செட்டு கருநாகர பட்டஸ்ய
9. நெல்லு இருநூற்று கலத்துக்கும்

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு	—
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு	கி.பி. 13-ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	}
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	}
மன்னன் :	முன்றாம் ராஜராஜன்	எண்	

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரசாரத் தெற்குச் சுவர்.

குறிப்புரை : திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப் பிள்ளையார்க்கு திருநாமத்துக்காணியாக நிலம் விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. இடையிடையே கல்வெட்டு சிதைந்துள்ளதால் விற்றுக் கொடுத்தவர் பெயரை அறிந்துகொள்ள முடியவில்லை. மூன்றே முக்காலுக்கும் மேற்பட்ட அளவுள்ள நிலம் விற்றுக்கொடுக்கப்பட்டு அதற்கு விலையாக நாற்பதினாயிரம் காசுகள் வெள்ளைப்பிள்ளையார் கருவறையிலிருந்து பெற்றுக் கொண்ட செய்தி கூறப்பட்டுள்ளது.

Summary : Registers the sale of land to the Vellaippillaiyar in the temple of Thiruvalanjuli udaiyar as Thirunamattukkani by a private person for fortythousand Kasu. Badly damaged.

கல்வெட்டு :

1. திரிபுவனசக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவற்கு யா[ண்டு] . . . வது உடையா[ர் திருவலஞ்சுழி உடையார் கோயில் வெள்ளைப்பிள்ளையார்க்கு ஈங்கை குடையான் அரையன்

காரியனும் என் . . பவளவதி . . பனும் - [திருநாமத்]துக்
காணியாக வளநாட்டு

2. [பிராந்]தகச் சருப்பேதி மங்கலத்து விற்ற நிலத்துக்குகீழ்
பாற்கெல்லை வட சிற[கில்] நிலத்துக்குக் கி[ழக்கும்]
மேல்பாற்கெல்லை உடையார் திருப்புறம்பியம் . உடையார் : திரு
நாமத்துக்காணியான நிலத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை
பாற்க்கு தெற்கும் [இந்நான்] கெல்லையுள் நடுவுபட்ட .

3. மூன்றே முக்காலே
. காசு நாற்ப்பதினாயிரமும் ஸ்ரீ பண்டாரத்து இந்நிலம்
விற்றுக் குடுத்தமைக்கு இவை கனகராயன் எழுத்து இப்படிக்கு
இவை வள்வதரயன் எழுத்து அறிவுக்குப்பலரும் எழுத்து இட்டது உ:

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 13-ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	}
மொழி :	தமிழ்	பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	}
அரசு :	சோழர்		
மன்னன் :	மூன்றாம் இராஜராஜன்		

இடம் : கபர்ஜிஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரத் தெற்குச் சுவர்.

குறிப்புரை : திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப் பிள்ளையார்க்கு நிலம் விற்றுக் கொடுத்த செய்தியைக் குறிப்பனவாக இருந்தல் வேண்டும். கல்வெட்டின் ஆரம்பவரி மட்டுமே மிகவும் சிதைவுடன் இடைத்துள்ளது.

Summary : This inscription refers the sale of land to the Vellaippillaiyar, in the temple of Thiruvallanjuli Udaiyar. Damaged bit inscription.

கல்வெட்டு :

1. ஸ்வஸ்திஸ் திரிபுவனசக்கர வத்திகள் ஸ்ரீ இராசராசதேவற்க் [குயாண்டு] உடையார் திருவலஞ்சுழி உடையார் வெள்ளைப் பிள்ளையார்கு னாயனான தென்கரை நா[ட்டு]வேளா திருந[ந்*]தவநத்து எந்காணியான வாய்க்காலுக்கு கிழக்கு வண்டு வாழ் குழலி சருப்பேதி மங்கலத்து விலைகொண்டு இவ்வெள்ளைப்பிள்ளையார்க்கு திருநாமத்துக்காணியும் இறையிலியும்மாகக் குடுத்தமைக்கு இவை அரையன் திருவனந்த[புரமு]டையானான மலைய ராஜனெழுத்து என்று இப்படி அறிவேன் வரலூர் உடையான் தேவர்கள் தெய்யனன் என்று இப்படி அறிவேன் அறங்க[ன்] [திரு]வெண்காட்டு

மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 7-ஆவது
 வட்டம் : சும்பகோணம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1223
 ஊர் : திருவலஞ்சுழி இந்தியக் கல்வெட்டு
 மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை }
 எழுத்து : தமிழ் முன் பதிப்பு : }
 அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு } 45
 மன்னன் : மூன்றாம் இராஜராஜன் எண் }

இடம் : கபர்தீஸ்வரர் கோயில், இரண்டாம் பிரகாரத் தெற்குச் சுவர்.

குறிப்புரை : திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப்பிள்ளையார்க்கு திருநாமத்துக் காணியாகவும் இறையிலியாகவும் நிலம் விற்றுக் கொடுக்கப் பட்டது. இந்நிலத்தை விற்றுக் கொடுத்தவர் [சிறறம்]பல பட்டனை முது கண்ணாகக் கொண்ட உமையாண்டாள் சாநி என்ற பெண்ணாவார். இவர் விற்ற நிலம் இரண்டு மா என்றும் இதற்கு விலை முப்பத்தோராயிரம் காசுகள் என்றும் தெரிய வருகிறது. இடையிடையே சிதைந்துள்ள இக்கல்வெட்டில் பல்ரும்சூகையெழுத்திட்டுள்ளனர்.

Summary : Registers the sale of two ma of land as Thirunamattukkani and Iraiylili to the Vellaippillaiyar in the temple of Thiruvаланjuli Udaiyar by a brahmana lady called Umaiandal Sani, with the guardianship of Chirrambalabhattan, for thirty one thousand Kasu. Damaged.

கல்வெட்டு :
 1. ஸ்வஸ்திஸ் திரிபுவன்சக்கரவத்திகள் சீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு
 வதின எதிரா ஆண்டு கற்கடக நாயற்று அபர பகஷத்து ப்ர
 தெமயும் வெள்ளிக் கிழமையும் பெற்ற திருவோணத்து நாள் ராஜேந்திர
 சோழ வளநாட்டு புறங்கரம்பை நாட்டு குழலூர் உடையான் . . .

திரு [உடையார்] திருவலஞ்சுழி உடை[யார் கோயில்] வெ[ள்ளைப்பிள்ளையா]ர்க்கு
. குடுத்த இந்நாட்டு

2. அகரம் அகில நாயகச் சருப்பேதி மங்கலத்து வாஸ்துவுக்கு
. ச்சா . ராஜ கெம்பீரன் வாய்க்காலுக்கு மேற்கு திருப்
. பக்கல் திருப்பேர் நிகரிலி சோழப் [இ]றயிலி
யுமாக விலை கொண்டு இவர் திருவலஞ்சுழி
உடையா[ர்] க்கு கூறாய் இவ்வை பத்து இளைபாரி
. யான் லும் இவள் மகன் குடு

3. த்து . கன்னான திருச்சிற்றம்பல முடையான் பட்டன் அங்கி
. பக்கல் இவன் பாரியை உவமனாண்டாள் சாநி காணியாய்
த]ற்க்கமாக பெற்றும் இ க்கள் தம்பிரான் பிரமாதராஜ
. இவன் பக்கல் பரிவத்தனையா [பெற்றும்] அனுபவித்து வந்த
. கள் பக்கல் இ [சிற்றம்]பலமுடையான்
பட்டனை முது கண்ணாக கொண்டு இவ்வெள்ளைப்பிள்ளையார்]
கோயில் தானத்தார் திருனா

4. மத்துக்காணியும் இறையிலியுமாக விலை கொண்ட நிலத்துக்கு பிரமாண
விலைப்படி காசு முப்பத்தோராயிரமும் இப்பிள்ளையார் கோயில்ச்
சீ[பண்]டாரத்து [நான்] ஒடுக்க இவர்கள் ப
காணியும் இறையிலியும் ந க்க திருநாமத்துக்
காணியும் இறையிலியும் பக்கல் மிகுதி குறைவற
உள்

5. ளடங்க ஊற் விளைநிலமும் கேச வும் ஓ உமா இந்நிலம்
இரண்டு மாவும் நான்

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	7-ஆவது
வட்டம் ;	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1223
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 46
மன்னன் :	மூன்றாம் இராஜராஜன்	எண்	

இடம் : கபர்தீஸ்வரர்கோயில் இரண்டாம் பிரகாரத் தெற்குச் சுவர்

குறிப்புரை : பிராமணப் பெண் ஒருவர் தனது உடன்பிறந்த சகோதரராகிய எதிரிலாப் பெருமாள் என்பவனை முதுகண்ணாகக் (guardian) கொண்டு தன்னுடைய மனைக்குழி பதின்மூன்றரையை பத்தாயிரம் காசிற்கு திருவலஞ்சுழி உடையார் கோயில் வெள்ளைப்பிள்ளையார்க்கு விற்றுக் கொடுத்த செய்தியும் அம் மனைக்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன.

Summary : Records the sale of house site land. 13½kuli to the Vellaippillaiyar, in the temple of Thiruvallanjuli Udaiyar for 10,000 Kasu, by a brahmana lady [name damaged] with the guardianship of her brother. Badly damaged.

கல்வெட்டு

1. திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு கூ வதின் எதிரா ஆண்டு கற்கடக நாயற்று [அபர] பஷத்து துவாதசி[யு]ம் பெற்ற..... [மே]ஷத்து நாள் உய்யக்கொண்டார் வளநாட்டு பா[ம்பூர் நாட்டு] உடை[யார்] திருவலஞ்சுழி உடையார் திருக்கண்ணோ அகிலநாயக சருப்பேதிமங்கல அகில நா[ய*]கச்சேரியில்

மனைக் காணி . . . ஜெயங்கொண்ட சோழமண்டலத்து [க]ரியூர்
கோட்டத்து [உத்தமநல்]லூர் ஷவந்நன் ஆண்ட பிள்ளை பட்டன்
பாரியை என் உடன் பிறந்தான் உத்தமநல்லூர் சவ[ந்*]நன் கா . . .
[எதி]ரிலாப் பெருமாள் ஆன திரு

2. வு தீட்டு உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயில் வெள்ளைப்
பிள்ளையார்க்கு மனை உ . . பிர[ர*]மண இசைவு தீட்டுக் குடுத்த
பரிசாவது விற்றுக் குடுத்த மனையாவது இவ் அகில
நாயகச் சருப்[பேதிமங்க]லத்து அகில நாயகச்சேரிக் கீ(ழ்)ழை மங்கல
வீதியில் ம்பலவர் பக்கலான பத்தா[யிரம்] கொண்டு உடை
யராய் பத்து என்னுதான நத்தம் இறையிலி பணியாய் இவர்
அ [என்]னுதாய் நான் அனுபவித்து வருகிற மனைக்கு கீழ்பாற்
கெல்லை இவ்வெள்ளைப் பிள்ளையார் திருநாமத்துக்காணி விளை
நிலத்துக்கு மே

3. வுக்கு கிழக்கு வட[பாற்கெல்லை] சோழ குலரத்த ந மங்கல . ராயர்
மனைக்கு தெற்கும் ஆக இசைந்த பெருநான்கெல்லையுள் நடுவு
பட்ட[நில]ன் இக்(கு)ழி பிரமாணபடி காசு வாராய . . .
. குழி பதின்முன்றரையும் விற்று குடுத்தேன்
[தி]ருவையாறு உடைய[ர*]ர் வீரமங்கணகை உடைய
[சா]னியேன் இப்படி சம்மதித்து என்னுடன் பிறந்த என்
. . முதுகண்பட்ட காசு முன்னூற்று எழுபதும் கைக் கொண்டு இவள்
கை இம்மனை குழி பதின் முன் றரையும்

4. இவர்கள் எழுதினேன்
திருவலஞ்சுழி உடையான் எழுத்து இ[ப்படி அறி]வேன் ஸவந்நன்
குலே[ர] என்று இப்படி
.

மாவட்டம் : தஞ்சாவூர்
 வட்டம் : கும்பகோணம்
 ஊர் : திருவலஞ்சுழி
 மொழி : தமிழ்
 எழுத்து : தமிழ்
 அரசு : சோழர்
 மன்னன் : மூன்றாம் இராஜராஜன்

ஆட்சி ஆண்டு : 6-ஆவது
 வரலாற்று ஆண்டு : கி.பி. 1222
 இந்தியக் கல்வெட்டு
 ஆண்டு அறிக்கை } -
 முன் பதிப்பு : -
 ஊர்க் கல்வெட்டு
 எண் } 47

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரத் தெற்குச் சுவர்.

குறிப்புரை : நிலவிலைப் பிரமாணம் பண்ணிக் கொடுத்தது குறிக்கப்படுவதால் கோயிலுக்கு நிலம் வீற்றுக் கொடுத்த செய்தியைக் குறிப்பனவாக இருத்தல் வேண்டும். மிகவும் சிதைந்துள்ளது.

Summary : Registers the sale of land to Vellaippillaiyar by an individual called chirrambalamudaiyan son of Panchanadivanan. Badly damaged.

கல்வெட்டு :

1. திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ[ராஜராஜ] தேவற்கு யாண்டு ௫ வதின் எதிரா ஆண்டு இஷப நாயற்று பூர்வ பக்ஷத்து சதுர்தசியும் புதன் கிழமையும் பெற்ற அனுழத்து நாள் ஜயங்கொண்ட சோழவளநாட்டு பஞ்சநெதிவாண ன் மகன்ச் சிற்றம்பல முடையான் பேதி மங்கலத்து கீழ்மை தர்கள் விலை கொண்டு யிலி நத்தம் மனையில் நான் க்கு இவை

2. ரைக்கு . . மேல்வாய் தினம் ழியநுக்கு பிரமாணப்படி
காசு கா காசு [ப]தின்மூன்று அரையும] . . .
. . குடுத்தேன் இப்படிக்கு இவை திருச்சிற்றம்பலமுடையான்
. இப்ப னான முடிமன்னதம்பிர
. ர் எழுத்து இவர்கள் சொல்ல இந்நில விலை[பிரமாண இசைவு தீட்டு
எழுதினேன் திருநின்ற இக்காசு நானூற்று இரு
. அரையும் விற்று குடுத்தமைக்கு இவை
.

3. இழக்க . ம் திறத்து யஞ்ஜேஸ்வர இப்படி அறிவேன் . . .
மேலார் ஸ திருவையாறு உடையாள் பட்டன்
எழுத்து

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 13-ஆம் தூற்றாண்டு
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 48
அரசு :	சோழர்	மன்னன் :	

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரம் தெற்குச் சுவரில் உள்ளது.

குறிப்புரை : திருநாமத்துக் காணியாகவும் இறையிலியாகவும் எட்டு குழி நிலம் திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப்பிள்ளையாருக்கு விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது.

Summary : Records the sale of land [eight Kuli] as Thirunamattukkani and Iraiylili to the Vellaippillaiyar in the temple of Thiruvalanjuli Udaiyar. Badly damaged.

கல்வெட்டு :

1. திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜராஜ தேவற்கு யாண்டு
. ஸீம்ஹ நாயற்று பூர்வப[க்ஷத்து] கிழமையும் பெற்ற
சதயத்து நாள் உடையார் திருவலஞ்சுழி உடையார் திருக்
கண்ணோ[க்கு அகில நாயக சருப்பேதி]மங்கலத்து திருப்[பேர்]திருக்
. ஸ்ரீநாக [பட்டன் பக்கல்] வெள்ளைப்பிள்ளையார்க்கு
திருநாமத்துக்காணியாக கொண்ட இவ்வகிலநாயக சருப்பேதிமங்

2. . . இவர்கள் பிதாக்கள் திரு
நாமத்துகாணி [யாகவும் இறையிலியாகவும்] கொண்டகுழிக்கும்
. குழி எட்டு . திருநாமத்துக்காணியாக விற்று குடுத்
தமைக்கு இவை திரு [௭]சால்ல இந் நில
விலைப்பிரமாணம் இசை[வுதீட்டு] திருநந்
.

3. நேந் எந்றும் இப்படி அ[றி]வேன்



மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	12-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1228
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 49
மன்னன் :	முன்றாம் இராஜராஜன்	எண்	

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரத் தெற்குச் சுவர்.

குறிப்புரை : திருநாமத்துக் காணியாக அறுநூறு காசினுக்கு மனைநிலம் வீற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது.

Summary : This inscription refers the sale of house site to the temple.
Badly damaged.

கல்வெட்டு :

1. திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ இராசராசதேவற்க்கு யாண்[டு]
. மிதுந நாயற்று பூர்வ பக்ஷத்து தசமியும் திங்கள் கிழமையும்
பெற்ற விசாகத்[து நாள்] [அகிலநாயக] சருப்பேதி மங்கலத்து திருப்பேர்
ஸ்ரீ தர[ந்] ஸ்ரீ நாகபட்டந் பக்கல் இவ்வகி
[திருவ]லஞ்சுழி உடையாந் மனைகு[ழி]
2. ணப்பிள்ளை நிலத்துக்கு த் தெற்க்கு திருவலஞ்சுழி
உடையார் மனைவாய் மனைவாய் நீளத்துக்கு

வடக்கு ஆக இசைந்த பெருநாற்கெல்லை குழி
உய்க்கு விலைப்படி அந்நாடு நற்க்காசு கா இக்காசு அறுநூறு[ம்] . .
. [திருநா]மத்துக் காணியாக விற்று கு
. னூற்றுக்கும்

3. ப்பேர் திருவலஞ்சுழி இப்படி அறிவேந் வங்கி
புறத்து நயந . . பட்ட ல்லூர் ஜயங்கொண்ட சோழ
பட்டநேந் என்றும்—



மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	7-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1223
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	}
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 50
மன்னன் :	முன்றாம் இராஜராஜன்		

இடம் : கபர்தீஸ்வரர்கோயில் இரண்டாம் பிரகாரத் தெற்குச் சுவர்.

குறிப்புரை : திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப்பிள்ளையாருக்கு திருநாமத்துக்காணியாக அகில நாயகச் சருப்பேதி மங்கலத்து சபையோரால் நிலம் விற்றுக் கொடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். அவற்றிற்கு விலையாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காசுகள் கொடுக்கப்பட்டன என்றும் பலரும் கையெழுத்திட்டுள்ள செய்தியும் தெரிய வருகிறது.

Summary : Records the sale of land to the Vellaippillaiyar in the temple of Thiruvalanjuli Udaiyar as Thirunamattukkani by the Sabha members of Ahilanayaka Chaturvedimangalam. Damaged.

கல்வெட்டு :

1. திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜராஜ தேவற்கு யாண்டு ஆறாவதின் எதிராமாண்டு மகரநாயற்று[பூர்வ]பக்ஷத்து [உய்ய] கொண்டார் வளநாட்டு பாரம்பூர் நாட்டு [உ]டையார் திருவலஞ்சுழி உடையார் அகிலநாயகச் சருப்பேதி மங்கலத்து

2. த்த பரிசாவது
. னும் இவர் பேரன்மார் பக்கலும் இவர்கள் காணியும் இறையிலியுமாய் இந்நிலம் இறையிலியும்ஆய்
விறற்ற நிலத்துக்கு கீழ்[பாற்க்கெல்]லை [ெ]பருமாள்
நத்த[த்*]துக்கு [மெற்க்கும் தென்பார்கெ[ல்லை]
நிலத்துக்கு வடக்கும் மேல்பார்கெல்லை [கொள்கின்றாள்] திருநாமத்
துக்கும்
3. நிலம் அரைக்காணிக்கு ஈக்கு விலைப்படிக்காசு
உசு[சா] இக்காசு இரண்டாயிரத்து நானூற்றுக்கும் இந்நிலக்குழி
எண்(ப)பதினால் [அ]ரைக்காணி தென்
கூர்த்தாலிக்கொநறை திரிலோசன பட்டன்னேன் இப்படி சம்மதித் . .
. து நானூறு [திருநா]மத்துக்காணியாக
விறற்று குடுத்தமைக்கு இவை[வ] ன் பட்டன்னேன் இ[வை
என் எழுத்து] இவர்[கள் சொல்ல இந்] நில விலைப்பிரமாண இசைவு
தீட்டு எழுதி[னேன் கு]லோத்துங்க சோழவள நாட்டு திருநறையூர் நா
4. கல கோகுதுலோசனபட்டந் எழுத்து எந்றும் இப்ப[டி]
அறிவேன் திருநின்றவூர் உடையாந் கூத்தாடுவாந்னேன் எந்றும் உ.



மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	12-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1228
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 51
மன்னன் :	முன்றாம் இராஜராஜன்	எண்	

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரத் தெற்குச் சுவர்.

குறிப்புரை : திருவலஞ்சுழியில் குடிகொண்டிருக்கும் இறைவன் திருக்குடமுக்கு உடையார் என்றும் திருவலஞ்சுழி உடையார் என்றும் வழங்கப்பட்டார். இக்கோயிலில் உள்ள வெள்ளைப்பிள்ளையார் கோயிலுக்கு திருநாமத்துக்காணியாக நிலம் விற்றுக் கொடுக்கப்பட்டது. அவ்வாறு நிலம் விற்றுக் கொடுத்தவர்கள் சொட்டைபட்ட நம்பி பட்டன் என்பவனும் அவனுடைய தாய் திருவாலிடங் கொண்டாள் சாநி என்பவர்களுமாவர். இவர்கள் பதினோராயிரம் காசுகள் நிலத்திற்கு விலையாகப் பெற்றுக் கொண்டு விற்றுக் கொடுத்தார்கள் என்பது குறிக்கப்படுகிறது.

Summary : Records the sale of land to the Vellaippillaiyar in the temple of Thiruvallanjuli Udaiyar, which was also called Thirukkudamukku Udaiyar, as Thirunamattukkani, by an individual called Chottai bhatta Nambi bhattan and his mother Thirumalidangondal Sani, for the amount of eleven thousand Kasu. Some portions are damaged.

கல்வெட்டு :

1. [ஸ்வஸ்திஸ்ரீ] திரிபுவ[னச் சக்]கரவத்திகள் ஸ்ரீ இராஜராஜ தேவற்க்கு

யாண்டு பந்நி[ரண்டா]வது சிம்ஹ நா[யற்று] யும்
 திங்கள் கிழ[மை]யும் பெற்ற அதி[தத்து] நாள் குலோத்துங்க சோழ
 வ[ளநாட்டு]]பிரம்மதேசம் ஸ்ரீராஜராஜ[சாழ] சருப்பேதி
 மங்கலத்து ரரஜேந்திர சோழச் சேரி இராயூர்சொட்டைபட்ட நம்பி
 பட்டநேந்நும் எ[ந்]

2. . . நில[விலை]ப் பிரமா[ண இ]சைவு தீட்டு உய்யக் கொண்டார்
 வளநாட்டு பாம்பூர் நாட்டு திருக்குடமூக்குடையார் திருவலஞ்சுழி
 உடையார் வெள்ளைப்பிள்ளை[ளையாற்]கு திரு[நாமத்துக்] காணியாக
 விற்றுக்குத்த நிலமாவது இவ்வூர் பிடாகை கருணாகர நல்லூர் . . .
 [நாராயண] கண்ணாற்று முற்றாஞ்சதிரத்து
 மேற்கு கடை [தெற்கிழக்கு எங்கள் பி]தாக்கள்
 அபாவத்து எந்நையே முதுகண்ணாக உடைய எந்மாதா
 திருமாலிடங் கொண்டாள் சாநி
3. க்கு [இ]சந்த விலைப்பொருள் அந்நாடு நற்காசு . .
 இக்காசு பதிந்நோராயிரமும் . . ஆவணக் களிகை காட்டேற்றி கைச்
 செலவற கொண்டு [இந்]நிலம் அரைமாவும் விற்று விலைப் பிரமாண
 இசைவு தீட்டுக் குடுத்தோம் உ[டையார்] திருவலஞ்சுழி உடை[யார்]
 வெள்ளைப் பிள்ளையார்க்கு இராயூர் சொட்டைபட்ட நம்பிபட்டநேனும்
 என்னையே முதுகண்ணாக உடைய எந்மாதா திருமாலிடங் கொண்
 டா[ள் சாநியும்] இவ்விருவோம் இப்படி சம்மதித்து எந்மாதா திருமா
 லிடங் கொண்டாள் சாநிக்கு
4. [ம்] அரைமாவும் விற்றுக் குடுத்தமைக்கு இவை இராயூர் சொட்டை பட்ட
 நம்பி பட்டநேந் என் எழுத்து உள்பட நிலம் ஒரு
 மாவும் திருநாமத்துக்காணியாக விற்றுக் குடுத்தமைக்கு இவை
 புறத்து சாத வேத பட்டன்னேன் இவை
5. . . . ச்சருப்பேதிமங்கலத்து காராம்பிச் செட்டு திருவை விலைப்
 பிரமாண இசைவுத்தீட்டு எழுதினேன் திரு சாதவேத

பட்டன் அகிலநாயக பட்டன் எழுத்து இ . . . புறத்து கேசு
பட்டனேன் இவை என் எழுத்து இப்படி அறிவேன் இவை என் . .

6. க்கு சுறக்கமாக பெற்று இவர் இவனுக்கு குடுத்த
சாதநபடி அனுபோக பட்ட [வ]ல்லி பட்டனேன் இப்படி அறிவேன்
அகரம் ராஜராஜ சருப்பேதி மங்கலத்து ஊர் கணக்கு ஆதனுடை
யா[ந்*] மகாஜனப்பிரியன்னேன் இப்படி அறிவேன் . த்தை பார்வதி
பாக பட்டன்னேன் இவை என்னெழுத்து உ

—*—

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	6-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1222
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 52
மன்னன் :	முன்றாம் இராஜராஜன்	எண்	

இடம் : ஊபர்திஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரத் தெற்குச் சுவர்.

குறிப்புரை : திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப் பிள்ளையார்க்கு திருநாமத்துக் காணியாக நிலம் விற்றுக் கொடுக்கப்பட்ட செய்தியும் அதன் எல்லைகளும் கூறப்பட்டுள்ளன. திருநாமத்துக் காணியாக விற்றுக் கொடுக்கப்பட்ட நிலம் ஒருமா. அதற்கு விலை பதினோராயிரத்து எண்ணூறு காசுகளாகும். இக்கல்வெட்டில் ஊர்க்கணக்கும் மற்றும் பலரும் கையெழுத்து திட்டுள்ளனர்.

Summary : Registers the sale of one ma of land as Thirunamattukkani to the Vellaippillaiyar in the temple of Thiruvalanjuli Udaiyar for eleven thousands and eight hundred Kasu. The village accountant and others were the signatories. Damaged in the middle of every line.

கல்வெட்டு :

1. திரிபுவனச் [சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ] தேவர்க்கு யாண்டு ௬ ஆவதின் எதிராம் ஆண்டு ச பெற்ற புனர்பூசத்து நாள் உ[ய்*]யக் கொ[ண்டார் வளநாட்டு பாம்பூர் நாட்டு திரு] ண்டு அகரம் அகிலநாயகிச் சருப்பேதி மங்கலத்து அகில

2. . . ணன் ஆன ஆயூர் . . ங்கன் திருச்சிற்றம்பல முடையானேன் .
 எழுத்து இப்பது அறிவேன் அகில நாயகச்சேரி வே
 [வேத பட்டனேன் நில விலைப் பிரமாண இசைவு தீட்டு உடையார்
 திருவலஞ்சுழி உடையார் கோயில் வெள்ளைப்பிள்ளையாற்]கு திரு
 நாமத்துக்காணியாக விற்று குடுத்த நில கொற்றங்
 குடியான [குலோ]த்துங்க சோழ க்கு மேற்கு
 அம்பலக்கூத்தன் வாய்க்காலுக்கு தெற்கு ஆழ்வான் ப
3. . . த்து குலோத்துங்க சோழ[ச்சேரி வடக்கில் மங்கலவீதி வடசிறகில்
 துலோசன பட்டன் சவரபட்டன்
 . . ன்னகாசிவன் ஐயப்ப பிரான் பட்டனும் இவன்
 . . [என்]னுதாய் நான் விற்ற மிகுதிக்குறை உள்பட்ட னு
 இசை[ந்து] விலைப்பொருள் அன்[றாடு] நற்காசு யிளா வுசூ இக்காசு
 பதி[னோராயி]ரத்து[எண்ணூறும்] ஆவணக் களரிகை காட்டேற்றி
 கைச்செலவற கொண்டு இந்
4. நிலம் ஒருமாவும் திருநாமத்துக் காணியாக விற்றுக் குடுத்தேன்
 வெள்ளைப் பிள்ளைய[ா*]ர்க்கு தெற்கோ[மட]த்து
 யானேன் இப்படி சம்மதித்து இக்காசு பதினோராயிரத்து எண்ணூறும்
 கைக்கொண்டு

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	9-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1225
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 53
மன்னன் :	மூன்றாம் இராஜராஜன்	எண்	

இடம் : கபர்தீஸ்வரர்கோயில் இரண்டாம் பிரகாரத் தெற்குச் சுவர்.

குறிப்புரை : திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப்பிள்ளையாருக்கு திருநாமத்துக் காணியாக நிலம் விற்றுக் கொடுத்ததைக் குறிக்கிறது. அவ்வாறு விற்றுக் கொடுக்கப்பட்ட நிலம் நான்மாவரையே அரைக்காணி முந்திரிகையாகும். நிலத்திற்கு விலை ஆயிரத்து இருநூறு காசுகள் என்று கூறப்பட்டுள்ளது.

Summary : Records the sale of land to the Vellaippillaiyar in the temple of Thiruvallanjuli Udaiyar as Thirunamattukkani for thousand two hundred kasu, by Akilanayagacholan Sarabosan. Sivasudevabhattachan, who belonged to the Akilanayagachaturvedi mangalam, which was called as the eye-view [கண்ணோக்கு] of god Thiruvallanjuli Udaiyar.

கல்வெட்டு :

1. திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு எட்டாவதின் எதிராமாண்டு துலா நாயற்று அபர பகஷத்து நவமியும் திங்
2. கள் கிழமை[யும் பெற்ற அத்த]த்து நா[ள்]உய்யக் கொண்டார் வள நாட்டு பாம்பூர்நாட்டு திருக்குடமூக்கு உடையார் திருவலஞ்சுழி உடையார் கண்ணோக்கு அகில நாயகச் சருப்பேதிமங்கலத்து அகில நாயகச் சோழன் சர போசன் சிவாஸு தேவபட்டன்னேந் உடையார்

திருவலஞ்சுழி உடையார் - வெள்ளைப்பிள்ளையார்க்கு நில் விலைப்
பிரமாண இசைவு தீட்

3. குடுத்த [பரிசாவது] வெள்ளைப் பிள்ளையார்க்கு
திருநாமத்து காணியாக விற்றுக் குடுத்த நிலம் ஆவது இவ்வூர்
பிடாகை கொற்றங்குடியான குலோத்துங்க சோழ நல்லூர் பார்வதி
வதிக்கு மேற்க்கு குலோத்துங்க சோழ வாய்க்காலுக்கு வடக்கு சிவ
சதிரத்து கிழக்கடைய ரூ . . மேற்கடைய . . ஸீக்ரு[ஷ்*]ண்ண
பட்டன்னான

4. விக்கிரம யேனாய் என்னுதாய் நாந்
அனுபவித்து வருகிற ரூ . தேயருவ வதிக்கு கிழக்கு இவ்
வாய்க்காலுக்கு தெக்கு சி . , சதிரத்து நத்த[த்*]தும் உத
ஆக ரூ . கொள்வதான எம்மில் இசைந்த விலைப்
பொருள் அன்றாடு நற்காசு சித இக்கா

5. இந்நிலம் கீழ் முக்காலே நான்மாவ(அ)ரையே அரைக்காணி [முந்]திரி
கையும் திருநாமத்துக் காணியாக விற்றுக் குடுத்தேன் வெள்ளைப்
பிள்ளையாற்கு

6. ாட்டு நந்திபரம் ஆன இராசேந்திர சோழபுரத்து [சா]த்தன் பாவைக்
குடையான் சிவதவன முடையான் திரு ஆயிரத்து இருநூறும் ஆவணக்
களி . . . ஏற்றி கைச்செ நிலம் கீழ்முக்காலே நாந்மா
அரை குடுத்தமைக்கு இவை முண்பிசா தேவ
பட்டந்நேன் [இவை என்னெழுத்து] [இவர்கள்] சொல்ல இந்நில விலைப்
பிரமா[ண*] இசைவுதீட்டு எழுதினேன் திருநின்றலூர்

7. நிலம் முக்காலே நாந்மா அரையே குடுத்தமைக்கு இவை
முண்பிசா தேவபட்டந்நேன் சொல்ல இந்நில
விலைப் பிரமா[ண*] இசைவு தீட்டு எழுதினேன் திருநின்றலூர் உ

8. டையான் கூத்தாடுவான் எழுத்து இப்படிக்கு இவை
ன்நேந் எழுத்து இப்படிக்கு இவை இ ன்நெழுத்து இப்படி
அறிவேன் வங்கிப்புறத்து குயாநத தவநபட்டனேன் இப்படி அறிவேன்
[வி]ற்றலூர் ஆளுடையான் பட்டந்நெழுத்து இப்படி அறிவேன். இவ்

9. . . . [ஆயிரங்] . . . அனுபவித்து வருகிற ஊர்படி நிலம் அரைமா
இந்நிலம் அரைமாவும் வி[க்ரு]வினாயக பட்டனேன் இப்படி அறிவேன்

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 13-ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 54
மன்னன் :	மூன்றாம் இராஜராஜன்	எண்	

இடம் : சுபர்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரத் தெற்குச் சுவர்.

குறிப்புரை : துண்டுக் கல்வெட்டு.

Summary : Damaged bit inscription.

கல்வெட்டு

1. திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ [தவர்க்குயாண்டு]
எதிராம் ஆண்டு விரு[ச்சி]ய நாயற்று பூர்வபக்ஷத்து ஸத்தமியும்
திங்கள் கிழமையும் பெற்ற நாள் உய்யக்கொண்டார்
வளநாட்டு பாம்பூர் நாட்டு படைய்
2. . . முதுகண்ணாகவும் சீபண்டாரத்து கைக்கொண்டு
இந்நிலம் திருவலஞ்சுழி உடையார் அகரம் அகிலநாயகச் [சதுர்வேதி
மங்கலத்து
3. கொள்கின்றார் திருநாமத்துக்காணி மனைக்கு வடக்கு தென் வடல்
கோல் ிரு இம்மனை கோல் ஒன்று.

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 13-ஆம் தூற்றாண்டு
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 55
அரசு :	சோழர்		
மன்னன் :	—		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் முன்றாம் பிரகார வாயிலின் வலப்புறக் கிழக்குச் சுவர்.

குறிப்புரை ; இக்கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. ஊர்க்கீழ் இறையிலியாக வெள்ளைப் பிள்ளையாருக்கு நிலம் விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டிருத்தல் வேண்டும்.

Summary : This damaged bit inscription refers the sale of land as Urkkil-iraiyili to the Vellaippillaiyar.

கல்வெட்டு :

1.
2. பேரின் கை வழி மைக்கும் ஒழுக்கு . . . ன்
குடையாந் . கையமாட்டாங்கானமைக்கு .
3. னை எழுத்து இவை கேசவ பட்டந் எழுத்து
சூரிய தேவ பட்டந் எழுத்து
4. புள்ளப்புதுங்குடி புள்ளி யானும் தன்கைய மாட்டாங் கானமைக்கு
திருவிடைமருதுடையான் எழுத்து இரவாங்குடியில் இரையூர்

5. . . யந் எழுத்து ருடையான் எழுத்து இப்படிக்கு இவை ஆவுடையாந் எழுத்து இ யாண்டு அஞ்சாவது நாள்
6. .. இவை கிராம காரியம் செய்கிற பெருமக்கள் எழுத்து
7. .. க்கும் வெள்ளைப் பிள்ளையார் திருநாமத்துக் காணியாய் ஊர்க்கீழ் இறையிலியாக
8. தகிகூஉத இ மடக்கு றும் அரைமா அரைக்காணிக்கீழ் அரையே இரண்டு மாகாணியில் கீழ் முக்காலே
9. . . . இருநூற்று எண்[ப]து கறி அமுது வெஞ்சனத்துக்கும் திருவிளக்கு எண்ணைக்கும் உடலாக குடுத்த வெள்ளைப் பிள்ளையாற்கும்
10. ன்றத்து முதலான மடக்கிலே ஏற்றி தேவை செய்யக் கடவதாகச் சொன்னோம் இப்படி
11. . . . யோரும் எழுதிகுடுத்தருள வேணும் என்று வெள்ளங்குடிமக்களும் ரக்ஷித்தமைக்கு இவை
12. உணர்தாரம் கார் முதல் வெள்ளைப் பிள்ளையார் திருநாமத்து நிலத்தாலுள்ள
13. உள்ள நெல்லு ஏற்றிக் கொண்டு தேவைகளும் குடிமைகளும் ஏற்றிக் கொள்ளக்கடவதாக சொன்னோம்
14. குமார பட்டஸ்ய தகிய நார[ர*]யண பட்டஸ்ய மகாதேவ பட்டஸ்ய ஜன எஞ் பட்டஸ்ய திருவெண்
15. காடு பட்டஸ்ய சந்திர பட்டஸ்ய கேசவ பட்டஸ்ய க்ரிஷ்ண பட்டஸ்ய ஆள்ளுடையான் ப[ட்டஸ்ய]
16. கெங்காதர பட்டஸ்ய திருச்சிற்றம்பலம் முடையான் பட்டஸ்ய

- - - - -

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு	5 ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு	கி.பி. 1221
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	மூன் பதிப்பு	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 56
மன்னன் :	மூன்றாம் ராஜராஜன்	எண்	

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் மூன்றாம் பிரகார வாயிலின் வலப்புறக் கிழக்குச் சுவர்.

குறிப்புரை : வெள்ளைப்பிள்ளையாருக்கு கறி அழுது போன்றவைகள் படைக்க கொடையாகக் காசு அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு இடையிடையே சிதைந்துள்ளது.

Summary : Records the gift of Kasu for the offerings to the Vellaippillaiyar. Damaged inscription.

கல்வெட்டு :

1. திரிபுவனச்சக்கரவத்திகள் சீராஜராஜதேவர்க்கு யாண்டு அஞ்சாவது உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயில் வெள்ளைப்பிள்ளையார் கோயில்
2. தானத்தார்க்கு திருவலஞ்சுழியில் இருக்கும் திருவாய்க்குலத்து எதிரிலி சோழ மாரயா . . இவ்வனைவோம் ப்ரம[ரணதீ]ட்டுக் குடுத்த பரி
3. சாவது [கடைத்தெருவில்]உடையார் திருவலஞ்சுழி உடையார்க்கும் ஆளுடையபி[ள்]ளையார்க்கும் கடை ஆயத்து ஒடுக்

4. [டையூர்] முதல் வெள்ளைப்பிள்ளையார்க்கு கறிஅமுது
உள்ளிட்ட விஞ்சனத்துக்கு நாள் ஒன்றுக்கு ஒடுக்கும் காசு இக்காசு
.
5. சந்திராதித்தவரையும் தனையும் ஒடுக்[க*] கடவதாக
சம்மதித்து [வை]ய்த்த இக்கா[சு] இவ்வெள்ளைப்பிள்ளையார்
கோயில் தானத்தார்
6. றையூர் த . யந் எழுத்து இப்படி இவர்கள் சொல்ல
ஆயிரத்து இவை எந் எழுத்து



மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	5-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1221
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	}
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	}
அரசு :	சோழர்		
மன்னன் :	மூன்றாம் இராஜராஜன்		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் மூன்றாம் பிரகார வாயிலின் வலப்புறக் கிழக்குச் சுவர்.

குறிப்புரை : வெள்ளைப்பிள்ளையார் கோயிலுக்கு எண்ணை கொடுப்பது பற்றி பலரும் கூடி முடிவெடுத்தனர் எனத்தெரிகிறது. கல்வெட்டு மிகவும் சிதைந்த நிலையிலுள்ளது.

Summary : The temple authorities have met together and decided to offer oil daily to the temples of Vellaippillaiyar and Thiruvallanjuli Udaiyar. Badly damaged.

கல்வெட்டு :

1. [திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜ]ராஜ தேவற்கு யாண்டு ௫ ஆவது உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயில் வெள்ளைப் பிள்ளையார் கோயில் தானத்தார்க்கு
2. [வி]ளாகம் அகிலநாயகன் கடைதெருவிலும் ஆளுடைய பிள்ளையார் திருமடைவிளாகத்து யக்கும் மகனும்

3. ய்யும் வ . . . ய்யனு . த்தமநாயனும் [கு]ளத்துடையானும்
4. களில் வியத்தை பண்ணிநமைக்கு குடுத்த பரிசாவது வெள்ளைப்பிள்ளையார்]
5. [நாளொன்றுக்கு]
6. உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயில்)லுக்கும் ஆளுடைய பிள்ளையார்க்கும் புள் வெள்ளைப்பிள்
7. ளையார்*]க்கு நாளும் [கா]த்துக்கு[டு]க்க நிச்சயித்த எண்ணையில் எண்ணை நாழியும் உடையார்க்கு சந்திராதித்த[வல்] [இறு]க்கவே[ணும்]
8. துக்குடுத்தோம் இவ்வெள்ளைப் பிள்ளையார் கோயில் [தாநத்தாரும்]
9. நாயனும் குளத்துடையானும் பிராண் பொதிய ராயனும்
10. கூத்தாடுவாந் எழுத்து இவர்கள் சொல்ல
11. இப்படிக்கு [இவை]
12. திருமாந்துறை
13.

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	3-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1219
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	—
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 58
அரசு :	சோழர்		
மன்னன் :	முன்றாம் இராஜராஜன்		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் முன்றாம் பிரகாரம் வாயிலின் வலப்புற கிழக்குச் சுவர்.

குறிப்புரை : திருவலஞ்சுழி உடையார்க் கோயிலில் உள்ள வெள்ளைபிள்ளையாருக்குச் சொந்தமான நிலத்தில் வாழைப்பயிர் செய்து வருடந்தோறும் விற்று கோயிலுக்கு செலுத்துகின்ற மொத்த காசு இருபதாயிரம். இவ்வாறு இந் நிலத்தை பயிர் செய்து வந்தவர்கள் பாற்கொன்றை மகாதேவபட்டினும் கோமடத்து சுந்தரத்தோடுடையான் ஆகியோர் ஆவர். இவர்கள் மன்னனின் முன்றாம் ஆட்சியாண்டில் கார்த்திகை மாதம் முதல் கோயிலுக்கு 15,000 காசுகள் இறுப்பதாகக் கூறுகின்றனர். முன்னர் செய்து வந்த படியே பழம் பத்தும் கோயிலுக்கு இடுவோம் என்கின்றனர். மீதி ஐயாயிரம் பற்றிய விவரம் தெரியாதபடி கல்வெட்டு சிதைந்துள்ளது. பழ ஆயத்தீட்டு என்பதே இக்கல்வெட்டு ஆவணத்தின் பெயர் ஆதலால், அப்பணத்திற்கும் வாழைப் பழமாகவே கொடுத்திருக்கலாம்.

Summary : Records the changes of the taxes, which were paid to the Thiruvallan-
juli Udaiyar temple on certain lands, about 20,000 coins. But they
decided from the month of Karthigai in the current year to pay
15,000 Kasu for offerings Also they accepted to offer bananas
to the temple as per the decision, which was taken in the

3. . . . ய்யும் வ . . . ய்யனு . த்தமநாயனும் [கு]ளத்துடையானும்
4. களில் வியத்தை பண்ணிநமைக்கு குடுத்த பரிசாவது வெள்ளைப்பிள்ளையார்]
5. [நாளொன்றுக்கு]
6. உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயில்)லுக்கும் ஆளுடைய பிள்ளையார்க்கும் புள் வெள்ளைப்பிள்
7. னையார்*]க்கு நாளும் [கா]த்துக்கு[டு]க்க நிச்சயித்த எண்ணையில் எண்ணை நாழியும் உடையார்க்கு சந்திராதித்த[வல்] [இறு]க்கவே[ணும்]
8. துக்குடுத்தோம் இவ்வெள்ளைப் பிள்ளையார் கோயில் [தாநத்தாரும்]
9. நாயனும் குளத்துடையானும் பிராண் பொதிய ராயனும்
10. கூத்தாடுவாந் எழுத்து இவர்கள் சொல்ல
11. இப்படிக்கு [இவை]
12. திருமாந்துறை
13.

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	3-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1219
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 58
அரசு :	சோழர்		
மன்னன் :	மூன்றாம் இராஜராஜன்		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் மூன்றாம் பிரகாரம் வாயிலின் வலப்புற கிழக்குச் சுவர்.

குறிப்புரை : திருவலஞ்சுழி உடையார்க் கோயிலில் உள்ள வெள்ளைபிள்ளையாருக்குச் சொந்தமான நிலத்தில் வாழைப்பயிர் செய்து வருடந்தோறும் விற்று கோயிலுக்கு செலுத்துகின்ற மொத்த காசு இருபதாயிரம். இவ்வாறு இந் நிலத்தை பயிர் செய்து வந்தவர்கள் பாற்கொன்றை மகாதேவபட்டினும் கோமடத்து சுந்தரத்தோடுடையான் ஆகியோர் ஆவர். இவர்கள் மன்னனின் மூன்றாம் ஆட்சியாண்டில் கார்த்திகை மாதம் முதல் கோயிலுக்கு 15,000 காசுகள் இறுப்பதாகக் கூறுகின்றனர். முன்னர் செய்து வந்த படியே பழம் பத்தும் கோயிலுக்கு இடுவோம் என்கின்றனர். மீதி ஐயாயிரம் பற்றிய விவரம் தெரியாதபடி கல்வெட்டு சிதைந்துள்ளது. பழ ஆயத்தீட்டு என்பதே இக்கல்வெட்டு ஆவணத்தின் பெயர் ஆதலால், அப்பணத்திற்கும் வாழைப் பழமாகவே கொடுத்திருக்கலாம்.

Summary : Records the changes of the taxes, which were paid to the Thiruvalanjuli Udaiyar temple on certain lands, about 20,000 coins. But they decided from the month of Karthigai in the current year to pay 15,000 Kasu for offerings Also they accepted to offer bananas to the temple as per the decision, which was taken in the

earlier days The record is named as Pazha Ayatheettu. [பழ ஆயத்தீட்டு] which means the document about the taxes of fruits. The record is damaged in some places. We could not know about the remaining 5000 kasu.

கல்வெட்டு :

1. திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு ௩ ஆவது பழ ஆய[த் தீட்டு பாற்கொன்றை மகாதேவ] பட்டநும் [கோமடத்து] சுந்தரத்தோடு உடையாந் பட்டனும் இ
2. வ்விருவோம் உடையார் திருவலஞ்சுழி உடையார் கோவில் வெள்[ளை*]ப் பிள்ளையார் கோயில் தானத்தார்க்கு பழஆயத் தீட்டுக் குடுத்த பரிசா வது இந்நாயனார் திருமுற்பில் நாங்கள்
3. வாழைப்பழம் விற்று நிலத்துக்கும் ஆயத்துக்கும் நாங்கள் இறுத்து வருகிற ஆயம் . . உடையார் திருவலஞ்சுழி உடையார்க்கு இறுத்து வருகிற காசு இருபதிந் ஆயிரமு
4. ம் அமுதுபடிக்கு ... பழமாக்கி ~~மெல்ப்படி~~ வெள்ளைப் பி[ள்ளை*] யா[ர்*]க்கு இவாட்டை காத்திகை மாதம் முதல் பல வகையாலும் நாங்கள் சீ பண்
5. டாரத்து ஏற்றி இறுக்க [க*]டவோம் ஆக ௫ ... நாட்டுக் காசு மருகு இக்காசு பதிந் ஐயாயிரம் க்குடலாக ஆண்டு தே
6. ாறும்ப் பழ[வக்குல்] இக்காசு ஒடுக்க[க] கடவோம் ஆகவும் திரு முதது செலி த , செய்தருள முற்பு இட்டு வருகிற ப
7. ழம் பத்தும் இடக் கடவதாக சம்மதித்து பழ ஆயத்தீட்டுக்குடுத்தோம் வெள்ளைப் பி[ள்ளையார்] கோயில் தானத்தார்க்கு பாற்கெ

8. ராற்றை மகாதேவ பட்டனும் கோமடத்து சுந்தரத்தோடு உடையாந்
பட்டனும் இ[வ்வனைவோ]ம் இப்படிக்கு [இவை பாற்கொன்றை
9. மகா தேவபட்டந் எழுத்து இவை பாற்கொன்றை அ ... தேவ பட்டந்
எழுத்து இப்படிக்கு இவை கோமடத்து சுந்(த)ரதோடு உ
10. டையாந் பட்டந் எழுத்து உ.

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	4-ஆவது
வட்டம் :	கும்பகோணம்	வரலாற்று ஆண்டு :	13-ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவலஞ்சுழி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 59
அரசு :	சோழர்		
மன்னன் :	—		

இடம் : கபர்தீஸ்வரர் கோயில் மூன்றாம் பிரசாரக் கிழக்குச் சுவரின் வாயிலுக்கு இடப்புறம்.

குறிப்புரை : உடையார் திருவலஞ்சுழி உடையார்க் கோயிலில் உள்ள வெள்ளைப் பிள்ளையார்க்கு திருநாமத்துக் காணியாக அரைமா நிலம் விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. இந்நிலம் அன்னிய நாமத்தால் விலைக்கு வாங்கப் பட்டது. ஒருவருக்கு சொந்தமாக இருக்க, இன்னொருவர் பேரால் நிலம் விற்பது அன்னிய நாமகரணத் தீட்டாரும். மன்னன் பெயர் கூறப்படும் பகுதியும் மேலும் சில பகுதிகளும் சிதைந்துள்ளன.

Summary : Records the sale of land to the Vellaippillaiyar in the temple of Thiruvаланjuli Udaiyar as Thirunamattukkani. And also the land was purchased in the name of Anniya namam, which means purchased from the person other than the owner. This kind of documents are called as Anniya Namakarana theettu. [அன்னிய நாம கரணத் தீட்டு].

கல்வெட்டு :

1. திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ண்டு * கன்னி
நாயற்று அபர பக்ஷத்து ஸ்வாதி

2. தன நாளகச்சோழ த்தும்
 தேவ பட்டன் யார் பக்கல் இராசராச சோழக் காராம்பிச்
 செட்டு சிவதவனவாசி பட்டன் பேரால் அன்னிய நாடத்தால்
 [உடையார் திருவ]லஞ்சுழி உடையார் கோயில் வெள்ளைப் பிள்ளை
 யாற்கு திருநாமத்துக்காரணிய தென்கிழக்கடைய
 ச சதிரத்து வடக்கடைய ரு

3. இருமாவில் மேற்கடைய ரு மொம்பலியிலார் நடுவடைய
 மண் ரு ரு ஆக ரு ரு மா . ஶ்ர இந்நிலம் அரைமாவின்
 கீழரைக்கு சைந்த விலைப்பொருந்றாடு நற்காச சசூநா இக்
 காச நாலாயிரத்து (ஐந்நூறு) [ஆ]வணக்களியே காட்டேற்றிகைச்
 செலவறப் பிள்ளையார் பண்டாரத்தே கைக்கொண்டு
 மாதேவி அதிராத்தி பக்கல் நான் விலைகொண்[டுடைய]
 இந்நிலம் [வெள்ளைப்பிள்ளை]

4. யாற்குத் திருநாமத்துக் காரணியாக விற்றுக் குடுத்தேன் காராம்பிச்
 செட்டுச் சிவதவன் வாசி பட்டனேன் [இப்படி]க்கு இவை காராம்பிச்
 செட்டு சிவதவன் வாசிபட்டனேன் என் எழுத்து இவர்கள் அருளிச்
 செய்ய இந்நில விலைப் பிரமாண இசைவுத் தீட்டு எழுதினேன்
 அனா யான் உதைய திவாகரன் திருவீரன்னேன் இவை
 என் எழுத்து இப்படி அறிவேன் காராம்பிச்செட்டு சுவாமி
 குமார பட்ட அக்த ஶ்ர இந்நிலம் அரைமாவின்
 காராம்பிச் செட்டு

5. பட்டனேன் இப்படி அறிவேன் குரோவிச் சிவஞ்ஞானசம்பந்த பட்ட
 நேன் இப்படி அறிவேன் ?! சிவப்பூற்கெங்காதரிபட்டனேன்:-





